

மகாஜனன்

MAHAJANAN

தெல்லிப்பழை, மகாஜனக் கல்லூரி
பழைய மாணவர் சங்கம், கனடா
ஆண்டு மலர் - 1994

Tellippalai, Mahajana College
Old Students' Association, Canada
Annual Magazine - 1994





ஏ.ஆர். கே. மார்க்கட்

இலங்கை, இந்திய உணவுப்
பொருட்கள், பால், பழம், உடன்
மரக்கறி வகைகள், இறைச்சி,
மீன், கடலுணவு வகைகள், கனேடிய
உணவுப் பொருட்கள் அனைத்தும்
மலிவு விலையில்.....

தமிழ், ஹிந்தி வீடியோப் படங்களின் ஓரிஜினல்
பிரதிகளை வாடகைக்கும் விற்பனைக்கும் பெறலாம்
C.D., Audio மலிவு விலையில்.....



A.R.K.
MARKET



31-35 St. Dennis Drive
(Don Mills & Eglinton)
(416) 421-3429

மகாஜனன்
கனடா மலர்
1994



நிர்வாக ஆசிரியர்:
க. துரைசிங்கம்

ஆண்டு மலர்க் குழு:
பொ. கனகசபாபதி
சி. முருகையா
வே. நந்தீஸ்வரன்
து. ஈஸ்வரகுமார்
இ. பாலேந்திரா
நா. ஜெகநாதன்
தி. ராஜபாலன்
த. நவசீலன்

கணணி எழுத்தமைப்பும்
வடிவமைப்பும்:
குமார் எஸ். இரத்தினம்
விஜி இரத்தினம்
உதவி: ஞானி

அச்சிட்டது:
றிய்ளக்ஸ் அச்சகம்

நுழை வாயில்

ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. எமது அருமருந்தன்ன குழந்தை அவதரித்து! பிள்ளையைப் பள்ளிக்கு விடுகின்ற வயது வந்துவிட்டது. பாடப் புத்தகம் வேண்டுமே?

சிந்தித்தோம். கனடாவிலே பிறந்த குழந்தை, அதற்கு என இங்கேயே, இந்தச் சூழலுக்கு ஏற்ப, எமது பண்பாட்டையும், அதன் எழுச்சியையும் காட்டும் வண்ணம் புத்தகம் ஒன்றை உருவாக்கினால் என்ன?

சிந்தனை செயல்பட்டதன் விளைவு? உங்கள் கைகளில் இன்று தவழ்ந்து கொண்டிருக்கும் "மகாஜனன்".

இந்நாட்டில் வாழுகின்ற எமது அங்கத்தவர்களினதும், அவர்களின் மழலைச் செல்வங்களின் ஆக்கங்களையும் கொண்டது இம்மலர். எமது நோக்கம், உயர்ந்த தரம் வேண்டுமென்பதிலும் பார்க்க, இக் குழந்தைகட்கு அவர்களது ஆக்க முயற்சிக்கு ஓர் தளம் அமைத்துக் கொடுப்பதே.

எனவே, தயவுசெய்து தரம்பற்றிப் பார்க்காது, அவர்களின் தகைமைகளை நாம் உயர்த்த எண்ணிய நல்ல நோக்கத்தைப் பாராட்டுங்கள்.

எம்மில் பலர் எமது கல்லூரியின் வாழ்க்கைக் காலத்தை மனதுள்ளே கார்த்திகைச் செடியின் கிழங்குபோல புதைத்து வைத்துள்ளனர். அது காலத்துக்குக் காலம் கிளர்ந்து எழந்து அற்புதமான மலர்களைத் தருவது போல நம்மவர்களினதும் எண்ணக் கருவூலங்களின் புலப்பாடுகளை காவி வருகிறது எமது "மகாஜனன்".

- ஆசிரியர் குழு

கல்லூரிக் கீதம்

(ஐன கண மன.... என்ற மெட்டு)

ஐயஐய மாஜன ஐயசுப மாதா
ஐயஐய மாஜன ஐயகே

கல்லூரித் தாபகர் கல்விக் கலைஞன்
துரையப்பா புகழ் துதிப்போம்
மாண்புறு மகனாம் மகாஜனா சிற்பி
ஐயரத் தினம்பணி நினைவோம்

வில்லுற விளக்கு வியன்மறை எழுத்து
விளங்கிடு தாமரையுடையோம்
உனைநீ அறியென் றுரையை
நினைவுறு தொண்டிற் கண்டு
புனைமல ராகவே பெய்வோம்

வெல்லுக வெல்லுக மாஜன மாதா
வெல்லுக மாஜன தலைவர்
நல்காய் நல்காய் நல்காய்
நல்லறம் பொருளின்பம் நல்காய்
வெல்லுக மாஜன மாதா

- புலவர் நா. சிவபாத சுந்தரனார்

கனடா தேசிய கீதம்

O CANADA

O Canada! Our home and native land!
True patriot love in all thy sons command.
With glowing hearts we see thee rise,
The true North strong and free!
From far and wide, On Canada,
We stand on guard for thee.
God keep our land glorius and free!
O Canada, we stand on guard for thee.
O Canada, we stand on guard for thee.



யா / மகாஜனக் கல்லூரி தெல்லிப்பழை J/MAHAJANA COLLEGE, TELLIPPALAI

Principal:

Mr. K. Nagarajah, M. A. [Cey.]
Dip-in-Ed. [Cey.]

Deputy Principals:

Mr. P. Suntharalingam, B.Sc. [Cey.], Dip-in-Ed. [Cey.]
Mr. S. Rajakulendiran, B.A. [Cey.], Dip-in-Ed. [Cey.]

வாழ்த்துச் செய்தி

கனடாவில் வசிக்கும் எமது பழைய மாணவர்கள் 1994ம் ஆண்டுக்கான விழாமலர் ஒன்றினை வெளியிடுவதையிட்டு மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். எமது பழைய மாணவர்கள் பாரெங்கும் பரந்திருந்து எமது கல்லூரிக்கு உதவவருவது எமக்கும் பெரும் பூரிப்பை அளிக்கிறது.

இராணுவ நடவடிக்கை காரணமாக நாம் எமது இருப்பிடத்தைவிட்டு வெளியேறி பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரியிலும், அளவெட்டி அருணோதயாக் கல்லூரியிலும், பின்னர் இணுவில் மத்திய கல்லூரியிலும் மாலைநேரப் பாடசாலையாக இயங்கிவந்தோம். மாலைநேரப் பாடசாலையாக இயங்கி வந்ததால் ஏற்பட்ட அசௌகரியங்களை நீக்கும் முகமாக மருதனாமடச் சந்தியில் காணியும் வீடும் எடுத்து ஐம்பத்திரண்டு வகுப்பறைகளை அமைத்து எமது பாடசாலையை காலைநேரப்பாடசாலையாக 14-02-94 தொடக்கம் இயக்கி வருகின்றோம். இப்பெரும் துணிச்சலான கைங்காரியத்தை பலரும் வெகுவாகப் பாராட்டியுள்ளனர் என்பதை இத்தருணத்தில் அறியத் தருகின்றேன். கனடாவில் இருக்கும் எமது பழைய மாணவர்கள் இப்பெரும் பணிக்கு நிதி கொடுத்து உதவியது எம்மை மெய்சிலிக்க வைத்துள்ளது.

பின்னரேப் பாடசாலையை நடத்திய காலத்திலும் நாம் கல்வியிலும் ஏனைய பிறமுயற்சிகளிலும் திறம்படச் செயற்பட்டதை நினைவூட்ட விரும்புகின்றேன். இக்காலத்திற்குள் எமது மாணவி செல்வி தமிழினி வாமதேவன் க.பொ.த. (உ.த) 4 பாடத்திலும் யு எடுத்ததும், க.பொ.த. (சா.த) பரீட்சையில் மூவர் 8 பாடத்திலும் னு எடுத்ததும், கோட்ட மட்ட மெய்வல்லுனர் போட்டியில் தொடர்ந்து 5 ஆண்டுகள் சம்பியனாகவும் எமது கல்லூரி திகழ்ந்தது என்பதை ஈண்டு பொருமையுடன் குறிப்பிட விரும்புகின்றேன். இதற்கு எமது கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினரது ஒத்துழைப்பும் கிடைத்துள்ளது. இறுதியில் நீங்கள் வெளியிடும் ஏப்ரல் மாத விழாமலருக்கு என் நல்லாசிகளைத் தெரிவிப்பதோடு தொடர்ந்தும் உங்கள் ஆதரவும், பற்றும் கல்லூரிக்குக் கிடைக்கவேண்டுமென்று எம்லாம் வல்ல நடராஜப் பெருமானை வணங்கி முடிக்கின்றேன்.



அன்புடன்
க. நகராஜன்
(அதிபர்)

பாடசாலையின் இன்றைய நிலைமை

எங்கள் பர்சாலை இடம்பெயர்ந்து நான்கு ஆண்டுகள் பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரியிலும், அளவெட்டி அருணோதயாக் கல்லூரியிலும், இணுவில் மத்திய கல்லூரியிலும் மாலை நேரப் பாடசாலையாக இயங்கி வந்தது. மாலைநேரப் பாடசாலையாக இயங்கி வந்ததினால் ஏற்பட்ட அசௌகரியங்களை நீக்குமுகமாக எங்கள் பாடசாலையை காலையில் இயக்கும் நோக்குடன் மருதனாமடம் சந்தியில் 25 பரப்புக் காணியும் வீடும் வாங்கித் தற்காலிக கொட்டகைகள் அமைத்து 14-02-94 இலிருந்து காலையில் இயக்கி வருகின்றோம். காலையில் இயக்கிய பின்னர் மாணவர் தொகை அதிகரித்துள்ளது.

ஆசிரியர் தொகை

மொத்த ஆசிரியர்கள் 75 பேர். இதில் கழக ஆசிரியர் ஒருவர். பிரான்ஸ் நாட்டு நிதியிலிருந்து கற்பிக்கும் ஆசிரியர் மூவர். ஆசிரியர்களின் நலனை ஆசிரியர் கழகம் சிறப்பாகக் கவனிக்கின்றது. ஆசிரியர் கூட்டுறவுச் சிக்கனக் கடனுதவிச் சங்கம் ஆசிரியர்களின் பணத்துக்கு உத்தரவாதம் அளிப்பதோடு கடனும் கொடுக்கின்றது. ஆசிரியர் கழகத் தலைவர் திரு. கா. சுப்பிரமணியம்.

மாணவர் தொகை

மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 1760. இதில் பெண்கள் தொகை 820. செல்வன் சதீஸ் பாலமுருகன் சிரேஷ்ட மாணவ தலைவனாகவும், செல்வி ஆரணி சிரேஷ்ட மாணவ தலைவியாகவும் செயற்பட்டு வருகின்றனர்.

புறமுயற்சிச் செயற்பாடுகள்

கோட்டமட்ட உயற்பயிற்சிப் போட்டியில் ஆறு குழுக்களில் 5 குழுக்கள் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளன. சுவாமி விவேகானந்தர் நினைவுப் பேச்சுப் போட்டியில் மொத்தம் ஆறு இடங்களில் 4ல் எங்கள் மாணவர்கள் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளனர். மாவட்ட மட்டத்தில் நடைபெற்ற ஆங்கில நாடகப் போட்டியில் எங்கள் பாடசாலை இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. செல்வி இ.சுகிர்தா சிறந்த ஆங்கில நடிகையாகத் தெரிவானார்.

உயர்தர மாணவ மன்றம், தமிழ் மன்றம், வர்த்தக மன்றம் ஆகியனவும் இன்றறாக்ற் கழகம் போன்றவையும் சிறப்பாக இயங்கி வருகின்றன. □



எங்கள் ஸ்தாபகர்
பாவலர் தெ. அ. துரையப்பாபிள்ளை

தமிழகத்தின் பாவலர் தெ. அ. துரையப்பாபிள்ளை அவர்கள். இவர் 1914-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் நாள் கன்னியாகுமரி மாவட்டம் துரையப்பாபிள்ளை கிராமத்தில் பிறந்தார். இவர் தனது பிள்ளைப் பருவத்திலேயே தந்தையின் இயல்புகளைப் பின்பற்றி கல்வி கற்கும் பணியில் ஈடுபட்டார். இவர் தனது பிள்ளைப் பருவத்திலேயே தந்தையின் இயல்புகளைப் பின்பற்றி கல்வி கற்கும் பணியில் ஈடுபட்டார். இவர் தனது பிள்ளைப் பருவத்திலேயே தந்தையின் இயல்புகளைப் பின்பற்றி கல்வி கற்கும் பணியில் ஈடுபட்டார்.

From far and wide, O Canada,
We stand on guard for
God keep our land glorious
Canada, we stand on guard for
O Canada, we stand on guard for

உழவுத் தொழில்

மேன்மை யுறும் விவசாய நூல் தன்னில்
விளங்கும் பிரதான உண்மைகளின்
பான்மையை நன்குணர்ந் துகமஞ் செய்யிற்
பயன்மிக வாராதோ சங்கமின்னே?

எங்கள்தே சத்தினுக் கேற்ற புதுப்பயிர்
இன்னின்ன என்பதை நன்குணர்ந்து
பங்கமில் லாம லவற்றைச் செய் தால்நற்
பயனுறா தென்பையோ சங்கமின்னே?

செய்யுங் கமத்தின் வரும்படி யோகடன்
தீர்க்கவும் போதா தெனிலவர்க்கிங் (கு)
உய்யும் வழியென்ன வோ ஐயகோ எங்கள்
உள்ள முருகுதே சங்கமின்னே!

கற்றவ ரெத்துணைப் பாக்கிய ராயினுங்
காதல் கமத்தினிற் சற்றுமிலா (து)
உற்றிடு முத்தியோ கம்வேணு மென்றவர்
ஓடித் திரிகிறார் சங்கமின்னே!

நல்லவரு மானந் தரத்தகும் பல்பயிர்
நாட்டிக் கிருஷி கம்செய்தாக்கால்
செல்வம் பெருகுநம் தேயஞ் சிறந்திடும்
சிந்தித்துப் பாரடி சங்கமின்னே!

- பாவலர் தெ. அ. துரையப்பாபிள்ளை

பழைய மாணவர் சங்கங்கள் ஆற்றவேண்டிய பணிகள்

பொ. கனகசபாபதி

இஸ்ரேல் நாட்டைக் கட்டி எழுப்புவதற்கு அங்கே வாழ்ந்த யூதரிலும் பார்க்க வெளிநாட்டில் வாழ்ந்த யூதரே பெரும் அளவிலே உதவினார்கள் என்று சொல்லப்படுகிறது. பொதுவாகவே, ஈழத் தமிழர்களை அவர்களின் கடின உழைப்பிற்காகவும், நாட்டுப் பற்றிற்காகவும், சிக்கன வாழ்விற்காகவும், மொழி உணர்வுக் காகவும் யூதர்களுடன் ஒப்பிடப்படுவதுண்டு.

தமிழ் ஈழம் கல்விப் பாரம்பரியம் பேணும் பெருமை நிறைந்தது கல்வி ஒன்றேதான். சமூக அந்தஸ்தையோ, வாழ்வின் உயர்ச்சியையோ அமைத்துக் கொடுக்கக்கூடிய தளம் என்பதை உணர்ந்த நம்மவர், தம் பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டிற்காக தம்மையே ஒறுத்து வாழ்ந்தவர். இன்றைய பிரச்சினைகட்கிடையிலும் அங்கு வாழ்கின்ற தூரதிருஷ்டசாலிகள் தம் சிறார்களின் கல்வியில் பெரும் சிரத்தை எடுத்து தமது தியாக வாழ்க்கையை தொடர்ந்தும் ஆற்றிவருகின்றார்கள்.

போதிய தளபாட ஆய்வுகூட வசதியின்மை, தகுதிவாய்ந்த ஆசிரியர் பற்றாக்குறை, தொடர்ச்சியாக பாடசாலை நடாத்த முடியாத இயலாமை, இன்று இங்கு, நாளை எங்கோ? என கல்லூரி நடாத்தும் இடம்பற்றி அன்றன்றே தீர்மானிக்க வேண்டிய அதிபரது ஆற்றாமை என பல அவலங்கள் தமிழ் ஈழத்தின் நாளைய சமூகத்தை எதிர்நோக்கியுள்ளது. இங்கு வாழ யாவருக்கும் தெரிந்த உண்மைகளே!

இரவு உறங்கச் செல்லும்போது “ஆண்டவனே என்னைக் காலையில் உயிருடன் எழுச்செய்” என்று வேண்டிய படி உறங்கச் சென்று சூரிய ஒளியின் உதவியாலும், மங்கலான சந்திரஹாசத்தின் அனுசரணையுடன், குப்பி விளக்கின் துணைகொண்டு மங்கிய காகிதங்களில் எழுதிய குறிப்புக்களையும், சிதைந்து போன பக்கங்களைக் கொண்ட நூல்களையும் துருவிக்கற்று சாதனை படைக்கிறார்களே அந்தப் புலிக்குட்டிகள், அவர்கட்கு நாம் நிறையச் செய்ய வேண்டும்!

நாம் அதிர்ஷ்டசாலிகள். எப்படியோ இங்கு வந்துவிட்டோம். நிம்மதியாக வாழ்கின்றோம். சில விரக்திகள் இல்லாமல் இல்லை

யென்றாலும், உயிருக்கு உத்தரவாதம் உள்ளதே! அது கோடி பெறுமே! இங்கு வாழ்கின்ற பெரும்பாலோருக்கு இருக்கும் உதவி செய்யவேண்டும் என்ற பெரும் பண்பு போற்றுதற்குரியதே. நாம் கற்ற கல்விக்கூடங்களை, எமக்கு என்னும், எழுத்தும் கற்றுத் தந்து இன்றைய சமூகத்திலே நிமிர்ந்து நிற்கவைத்த அந்த அறிவொளி தந்த நிலையங்களை இங்குவாழும் நம்மவர் போற்றிப் பேணுகின்றனர் என்பதற்கு அறிகுறியே இங்கு காணப்படுகின்ற பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்கள்.

இங்குள்ள பழைய மாணவர் சங்கங்களின் தொழிற்பாடுகளை நாம் அவதானித்துப் பார்க்கின்றபோது அவைகளின் தனித்துவம் ஆங்காங்கே காணப்பட்டாலும், அடிப்படை நோக்கங்கள் யாவற்றிற்கும் ஒன்றாகவே அமைகின்றதைக் காணமுடியும்.

இந்நாட்டிலே வாழ்கின்ற பழைய மாணவர்கள் யாபேரையும் நேசக்கரம் நீட்டி அரவணைக்கின்ற காரணத்தினால் அந்த நிறுவனத்தைச் சார்ந்த அங்கத்தவரிடத்தே ஓர் அந்நியோன்யம் ஏற்படுவதால், மனதிலே ஒரு தெம்பு ஏற்படமுடிகிறது. ஓர் அன்னிய நாட்டிலே எமக்கு அவ்வளவாக பரிச்சயமில்லாத கலாச்சாரத்திலே, எமக்கு வித்துவத்துவம் குன்றிய மொழிபேசும் சூழலிலே, இத்தகைய மனத்தெம்பு, வாழ்க்கையை எதிர்நோக்க மிகவும் அவசியமானதே. அதுவும் ஈழத்தில் இருந்து புதிதாகப் புலம்பெயர்ந்து வருகின்றவர்கள், தமது நலத்தைப் பேணக்கூடிய, தமக்கு

உதவக்கூடிய, தம்மை அரவணைக்கக்கூடிய அமைப்புகள் இங்கு செயற்படுகின்றன எனத் தெரியவரும்போது மிகவும் துணிச்சலுடன் இங்கே ஏற்படக்கூடிய அவஸ்தைகளை தாங்கும் மனப்பக்குவம் பெற்றுவிடுவார்கள்.

நம்மில் பலர் இந்நாட்டின் பிரணைகளாகவே அல்லது நிரந்தர குடிமக்களாக ஆகிவிட்டோம். எமது சிறார்கள் இந்நாட்டின் மைந்தர்களாய் விட்டனர். இங்குள்ள பாடசாலைகளில் கல்விகற்று அப்பாடசாலைகளின் பழைய மாணவர்களாகவும் ஆகவுள்ளனர். இவர்கள் பலருக்கு எமது பாடசாலைகள் பற்றிய அறிவோ, அப்பாடசாலைகளின் தேவைகட்கு நாம் உதவும் முறைகளோ சற்றுப் புதுமையானதாகவும், வியப்பூட்டுபவையாகவும் அமைந்திருப்பதைக் காணமுடியும். எமக்கும், எமது பாடசாலைக்குமிடையே உள்ள தொடர்பு எமது தலைமுறையுடன் முடிந்துவிடப்படாது. எமது நாட்டில் பாடசாலைகளுக்குத் தொடர்ந்து ஆதரவு நல்கவேண்டியது இங்கு வாழ்கின்ற ஒவ்வொரு தமிழினதும் கடமையாகும். இதற்கு முன்னோடியாக எமது இயக்கங்களிலே, எம் சிறார்களையும் தொடர்ச்சியான ஈடுபாடுடையவர்களாக ஆக்குதல் நமது இன்றியமையாத கடமையாகும். எனவே, ஒவ்வொரு பழைய மாணவர் சங்கமும் தமது ஒன்று கூடலின்போதும், ஏனைய நிகழ்ச்சிகளின் போதும் இளம் சிறார்களையும் அழைப்பதோடு, அவர்களைக் கவரக்கூடிய நிகழ்ச்சிகளை அமைத்து படிப்படியாக ஈடுபடவைத்தல் அவசியமாகும். இதனால் அவர்கள் தாய், தந்தையர் கல்வி கற்ற பாடசாலைகளின் பெருமையையும், தனித்துவத்தையும் உணர்வதோடு, அங்கு கற்கின்ற மாணவர்கள் படும் அல்லல்கள் அவலங்களைத் தெரிந்து ஓர் உணர்வு பூர்வமான அனுதாபத்தைப் பெற வாய்ப்பு அளிக்கின்றது. இத்தகைய ஒரு அனுதாபம் ஏற்படுமாயின் அதன் விளைவாக அவர்கட்கு ஆதரவு தரவேண்டும் என்ற மனப் பாங்கினை தோற்றுவிக்கும். இதன் விளைவு? பழைய மாணவர் சங்கங்கள் அற்றுப் போனாலும் கூட வேறு உதவி நல்கும் அமைப்புக்கள் தோன்ற வாய்ப்பு உண்டு. அங்கும் தொடர்ந்து ஆதரவுக்கரம் நீட்டும்

அன்பர்களைப் பெறும் பேறு உண்டு.

இங்குள்ள பழையமாணவர் சங்கங்கள் பல்வேறு விதங்களிலே பணம் திரட்டுகின்றன. பெரும் தொகையிலே பாடசாலைகட்கு உதவிக் கொண்டே இருக்கின்றன. எமது பாடசாலைகளின் தேவைகளை, உடனடித் தேவை, நீண்ட காலத்தேவை என வகைப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

சில பாடசாலைகள் நாடோடிக் கூட்டம்போன்று தத்தம் நிலையான இடத்தை விட்டு இன்றோர் இடத்திலும், நாளை இன்னோர் இடத்திலுமாக இன்னோர் பாடசாலையின் தாழ்வாரத்திலே பகுதிநேரப் பாடசாலைகளாக நடாத்தப்படுகின்ற கொடுமை ஒருவகை நிலை.

நிரந்தரமான அமைவிடத்திலே பாடசாலைகள் அமைந்திருந்த போதிலும் போதிய தளபாடவிண்மை, தகுதிவாய்ந்த ஆசிரியர் இன்மை, ஆய்வுகூட வசதியின்மை, விளையாட்டு உபகரணங்கள் இன்மை போன்ற பற்றாக்குறைகள் நிரம்பிய பாடசாலை நிர்வாகம் இன்னொருவகைநிலை.

முன்னைய காலங்களிலே ஆசிரிய பற்றாக்குறையினை வசதிக்கட்டணத்திலே ஆசிரியர்களை நியமித்து, அத்தேவையைப்பூர்த்தி செய்வதற்கு கல்விப்பகுதிவசதி அளித்தது. ஆனால் இப்பொழுது வசதிக்கட்டணத்தில் ஆசிரியரை நியமிப்பதை கல்வித் திணைக்களம் அங்கீகரிப்பதில்லை. எனவே, இங்குள்ள பழையமாணவர் சங்கங்கள் பாடசாலைகளின் உடனடித் தேவைகளை ஈடு செய்வதற்காக பொருள் உதவி செய்வது வரவேற்கத்தக்கதே.

எமது தமிழ் ஈழத்தின் நிலை இன்று போல் என்றும் இருக்கப்போவதில்லை. விரைவில் ஓர் தீர்வு காணும் என்றே நம்புவோம். அதற்குமுன்னர் எமது பாடசாலைகள் மேலும் திட்டமிடப்பட்டு சிதைக்கப்படலாம். அழிக்கப்படலாம். எனவே, நிலமை சீரானதும் பல பாடசாலைகள் மீண்டும் புதுப்பொலிவோடு எழும்பவேண்டும். இதற்குரிய நிதி வசதியை வெளிநாடுகளிலே வாழுகின்ற நாடே உதவவேண்டும். உடனடியாக அப்பொழுது பெரும் தொகை நிதி சேகரிப்பது அவ்வளவு சாத்தியமில்லை. எனவே, இங்குள்ள வங்கிகளிலே ஒரு வைப்பு நிதியில் பணம் சேகரித்து வைத்தீர்களானால் நிதியும், வட்டியும் சிறுகச் சிறுகச் சேர்ந்து ஒருபெரும் தொகையாய் தேவை ஏற்படும் பொழுது உதவும். *

“வீழ்நாள் பாடமை நன்றாற்றின்...”

திருமதி. பரமேஸ்வரி பாலசிங்கம்
மகாஜனா பழைய மாணவர் சங்கத் தலைவர், பிரான்ஸ்

“வீழ்நாள் பாடமை நன்று ஆற்றின் அ..தொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல்.”

எனும் வள்ளுவர் வாக்குக்கிணங்க நற்சேவை செய்யும் பெருநோக்கோடு இன்று விழாக்கோலம் பூண்டு இராப்போசனை விருந்தில் கலக்கவிருக்கும் அதேவேளையில், மகாஜனா மாதாவின பாதார விந்தத்தில் சமர்ப்பிக்கப்போகும் உங்கள் ஆண்டு மலர் வெளியீடு சிறப்பாக அமைய வேண்டுமென வாழ்த்துகிறேன்.

மனிதன் வாழ்க்கைக்கு உதவியாக என்னென்னவோ தேடி அலைகிறான். செல்வம், புகழ் முதலியவற்றைத் தேடி அலையும் அலைவுக்கு அளவு இல்லை. ஆனால், புற நடையாக ஒரு சிலர் தமக்கென வாழாது பிறர்க்கெனத் தனது வாழ்வை அர்ப்பணித்துப் பல துறைகளிலே தொண்டாற்றி, நிறைந்த வாழ்வு நடாத்துகின்றனர். அத்தகைய சிலருள் ஒரு வகையினரே எங்கள் கலைக் கூடத்தில் பயின்ற, கற்பித்த கல்விமான்கள். இவர்கள், புலம்பெயர்ந்த நாடுகளில் தமது கல்லூரியின் நலனுக்காக ஆற்றும் சேவைகள் மகத்தானவை. பழைய மாணவர் சங்கத்தை ஆரம்பித்து நான்காவது ஆண்டை நிறைவு செய்யும் உங்கள் ஒருங்கிணைந்த சேவை ஏனைய சங்கங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைகிறது. கனடாக்கிளை பழைய மாணவர் சங்கம் ஒன்றே மகாஜனாவின் “பொற்காலம்” என்று சொல்லப்படும் உயர்நிலையின் அதிபரை தமது தலைவராக கொண்டுள்ளதில் பெருமையடைகிறது. இப் பெருமைக்கு மேலும் பெருமை ஊட்டுவதாக அங்கத்தவர்களின் செயற்பாடுகள் அமைகின்றன.

வானளாவ உயர்ந்த கட்டடங்களுடன் அகில இலங்கையிலும் தரமான கல்லூரிகளில் ஒன்றான புன்னகை பூத்து நின்ற மகாஜனா அன்னை தற்போது இணுவிலில் கொண்டகைகள் அமைக்கப்பட்டு இயங்கும் நிலைக்கு வந்துள்ளதை நினைக்கும்போது நெஞ்சு வெடிப்பது போலுள்ளது. இந்நிலையை உணர்ந்தே எமது பழைய மாணவர்களும் தம்மாலியின்ற உதவிகளை நல்க முன்வந்துள்ளனர். இந்நிலையில் அங்கு பல இன்னல்களுக்கிடையேயும் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வித் தரம் குன்றாது பாதுகாக்கப்படவேண்டும். இத்தகைய உதவியையே வள்ளுவனார், “காலத்தினாற் செய்த உதவி, ஞாலத்திலும் மாணப் பெரிது” எனக் கூறி வைத்தார்.

வந்துள்ள துன்பத்தை நீக்கி, மேலும் துன்பம் வராதபடி முன்னதாகவே காக்கவல்ல தன்மை நிறைந்த உயிர் வர்க்கத்தின் மத்தியிற்றான் ஒருவன் ஒண்மையாம் உண்மையை உடையவனாய் இருத்தல் முடியும். அதாவது, எங்கள் இனம் குற்றமின்றி வளத்துடன் இயங்கவேண்டுமாயின், அவ் இனத்தின் ஒருவனாகிய அவனே அக புறத் தாய்மையுடையவனாதல் வேண்டும். இவ் இலக்கணத்திற்கு இலக்கணமாய் விளங்கும் எமது பழைய மாணவர்களின் உதவிகள் ஒரு உயர்ந்த நிலையில் வைத்து கணிக்கப்படக் கூடியவை. தந்தையின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்த மகாஜனாச் சிற்பி அமரர் திரு. தெ. கு. ஜெயரத்தினம் அவர்களை உள்நின்று ஆட்டிப் படைத்த அதே இலட்சிய வேகமே உங்களனைவரும் நின்று உந்துகின்றது என்பதை நினைக்கும்போது பெருமைப்படுகின்றேன்.

எங்கள் மாணவரின் கல்வி வளர்ச்சிக்கு உங்கள் உதவி பெரிதும் தேவைப்படுகின்றது. இப்பணியை நிறைவேற்ற முனைந்துள்ள உங்களைப் பாராட்டுவதோடு எங்கள் கல்லூரி திரும்பவும் அம்பனை வளாகத்தில் நடைபெறும் நிலை வரும்போது எல்லாச் சங்கங்களினதும் ஒன்றிணைந்த உதவி கிடைக்கவேண்டும் எனும் அன்பான பணிப்பையும் விடுக்கின்றேன். *



வாழ்வில் உனை மறவோம்

இராகம்: சிம்மேந்திரமயம்
தாளம்: ஆதி

பல்லவி

வெற்றித் திரமகன் ஆனாய் இந்த
மேதினியே வியக்கும் சீர்மிகு மேலோய்

(வெற்றித் திருமகன்)

அனுபல்லவி

கல்விப் பணி புரிந்தாய் கலைகள் தமை வளர்த்தாய்
சொல்லும் தமிழ் மொழியின் சுகத்தில் மிகத் திளைத்தாய்

(வெற்றித் திருமகன்)

சரணம்

புன்னகை செய் முகமும் புனிதம் நிறை மனமும்
மன்னு சைவப் பணியும் வாழ்வினிற் கொண்டிருந்தாய்
கல்லூரித் தாய் மகிழக் காலமெலாம் உழைத்தாய்
உன்னை வணங்குகிறோம் உளமார்ந்த நன்றி சொல்வோம்.

(வெற்றித் திருமகன்)

காலத்தின் தேவையினைக் கண்டு பணிகள் செய்தாய்
ஞாலத்தோர் போற்றுகின்ற நலமார்ந்த பேறுபெற்றாய்
தெய்வப் பணி புரிந்தும் தேசப் பணிபுரிந்தும்
வையந்தனில் உயர்ந்தாய் வாழ்வில் உனை மறவோம்.

(வெற்றித் திருமகன்)

புலவர் ம. பார்வதிநாதசிவம்

நவீன மகாஜனாவின் சிற்பி அமரர் ஜெயரத்தினம்

இ. சிவசோதி

கவர்ச்சிகரமான தோற்றம். கம்பீரமான நடை. முகத்தில் நிலையான முறுவல். புருஷலட்சணம் அனைத்தும் கொண்டவர். பல்லாயிரம் மாணவர்களின் படிப்புத்திறத்தை இந்நாட்டில் உயர்த்தியவர். கனவெல்லாம் கல்லூரியின் வளர்ச்சியிலும், நினைவெல்லாம் அதன் எழுச்சியிலும் தன்னை அர்ப்பணித்த மாமனிதர். குறுகிய காலத்தில் மகாஜனாவை ஓர் ஈடு இணையில்லா கலாசாலையாக கட்டி எழுப்பிய சிற்பி. செயற்றிறன் மிக்க நிர்வாகி. பாவலர் துரையப்பாபிள்ளையின் பெரும் தவப்பேறு அமரர் ஜெயரத்தினம்.

வடபகுதியில் தமிழையும் சைவத்தையும் வளர்க்கவேன தம் நலன்களையும் சுகங்களையும் அர்ப்பணித்த பெரு மக்களில் தெல்லிப்பழை பாவலர் துரையப்பாபிள்ளை அவர்களும் அவரது அருமகன் ஜெயரத்தினம் அவர்களும் சின்னப்பா அவர்களும் அதிமுக்கியமானவர்கள்.

தமிழ்மக்களின் கல்விப்பசியை போக்குவதில் அமெரிக்க மிஷனரிமார்கள் ஆற்றியபணி என்றும் மதிக்கவும் போற்றவும் வேண்டிய ஒன்று. ஆனால் அவர்களது கல்வியுள்ளத்தை மதித்த பாவலர் துரையப்பாபிள்ளை அவர்கள், மிஷனரிமார்களின் மதம் சம்பந்தப்பட்ட கருமங்களை ஏற்றுக்கொள்ள முடியாமற் போனதால் தனியான பாடசாலை ஒன்றை நிறுவ எண்ணி தமிழையும் சமயத்தையும் எண்ணெனப் போற்றி மாணவர்கட்கு ஊட்டுவதற்கு உருவாகியதே மகாஜனா.

சைவநெறியோடு ஆங்கிலத்தையும் கற்க விழைந்த என்போன்ற ஆயிரமாயிரம் இளம் தமிழ் இதயங்களுக்கு புகலிடமளித்த புண்ணிய மாதாவான மகாஜனாவை கட்டியெழுப்புவதில் அதிபர் ஜெயரத்தினம் ஆற்றிய பணிகள் சரித்திரத்தில் பொறிக்கப்பட வேண்டியவை.

1942ல் நான் துள்ளித்திரியும் சிறுவனாக முதன்முதலாக மகாஜனாவில் காலடி வைத்தபோது சிறு கட்டிடமாக இருந்த அம்பனை பள்ளி இன்று திகைப்பூட்டும் வளர்ச்சி பெற்றிருக்கும் பாரிய கல்லூரி. இக்கல்லூரி இன்று சேவை ரீதியாகவும் கட்டிட ரீதியாகவும் உயர்ந்து நிற்கிறதென்றால் அவையெல்லா வற்றுக்கும் காரணம் ஜெயரத்தினம் அவர்களின் ஈடு இணையற்ற உழைப்பேயாகும்.

மலேசியா நாட்டுக்குச் சென்று பணவளம் படைத்தோரிடமெல்லாம் நிதி பெற்று வந்து கல்லூரியில் கவினுறு கட்டிடங்களை உருவாக்கி முடித்த ஜெயரத்தினம் அவர்களின் அயராத உழைப்பும், கல்லூரியை விஸ்தரிப்பதற்கான காணிகளைப் பெறுவதில் தம்பு உபாத்தியாயர் காட்டிய ஆர்வமும் காலங்காலமாக நன்றியோடு நினைவில் நிறுத்த வேண்டியவையாகும். தமிழ்க் கடவுளான முருகனுக்கு ஆலயம் அமைத்து கல்லூரி வளவுக்குள்ளே மாணவர்கள் கடவுள் வழிபாட்டிற்கு வழி செய்ததன் மூலம்

“கற்றதனாலாய பயன் என்
கொல்வாலறிவன்
நற்றாளர் தொழார் எனில்”
என்ற வள்ளுவப் பெருந்த
கையின் வாக்கிற்கு இலக்கணம் வகுத்த
பெருமைக்குரியது மகாஜனா நிர்வாகம்

தமிழ் உலகின் கல்வி வரலாற்றைப் பொறுத்தளவில் மறக்கப்பட முடியாத ஒருவர் ஜெயரத்தினம் அவர்கள். சமுதாயக் கடமையை ஆற்ற வேண்டுமென்பதற்காக கண்துஞ்சாது செயற்பட்ட கர்ம வீரர் அவர். வண்டமிழர் சமுதாயத்தில் வற்றாத ஜீவநதியாக கல்வி ஓடவேண்டுமென்பதற்காக தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணித்துச் செயற்பட்ட ஜெயரத்தினம் அவர்களின் சேவைத்திறன் மகாஜனா இருக்குமட்டுமல்ல தமிழுலகம் வாழுமட்டும் நின்று நிலவுமென்பதில் ஐயமில்லை. மகாஜனாவை தன் குழந்தையாக கருதினார். தமிழ் சமூகத்துக்குரிய சொத்து மகாஜனா என்று கருதினார். அவரும் அவருக்குப் பின் வந்த கனகசபாபதி அவர்களைப்போன்ற அதிபர்களும் செயற்பட்டு, மகாஜனாவை ஊட்டி வளர்த்தனர் என்றால் அது மிகையிலலை.

பெருந்தகைகள் பலரால் பேணி வளர்க்கப்பட்ட மகாஜனாவை என்றும் பெருமை மிக்க கல்லூரியாக மிளிர்வைப்பதில் பழைய மாணவர்களாகிய நாமும் எமது பங்களிப்பைச் செய்வோமாக, இதுவே எங்கள் ஜெயரத்தினத்திற்கு நாங்கள் செய்யும் கைமாறு.

வாழ்க மகாஜனா! வளர்க மகாஜனா!

AUTO - HOME LIFE - BUSINESS INSURANCE & INVESTMENTS

Call us first for
All types of Insurance

உங்கள் இன்சூரன்ஸ் தேவைகள் எதுவானாலும்
குறைந்த செலவில் கூடிய பாதுகாப்பு பெறத் தொடர்புகொள்ளுங்கள்...

LOW..LOW..RATES

Representing over 50 Life Insurance
& 15 General Insurance Companies

RAJAH (ROGER) BALENDRA
Insurance Broker

Hughes & Associates Insurance Brokers Inc.

2390 Eglinton Ave. East, Suite 205

(Near Kennedy Subway)

Scarborough, Ontario M1K 2P5

Tel: (416) 750-9450

24 Hours: 600-4035

Pager: 600-2592

Fax: (416) 750-9509



கல்லூரி வளர்ச்சியில் பாடசாலை அபிவிருத்திச் சபையும், பழைய மாணவர் சங்கமும்.

கனடாவில் எமது மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் மலர் வெயிட்ரவதை அறிந்து மனம் மகிழ்ந்து சில குறிப்புக்களை எழுதலாம் என்று நினைக்கிறேன்.

எமது நாட்டிலுள்ள சூழ்நிலை காரணமாக பல வருடங்களாக கல்லூரி மலரை வெளியீடு செய்ய முடியாது இருக்கும் நேரத்தில் எமது கல்லூரியின் புகழ் பரவும் விதத்தில் பிறநாடுகளில் வாழும் பழைய மாணவர்கள் மலர் வெளியீடுவதை நாம் பெரிதும் வரவேற்கின்றோம், வாழ்த்துகின்றோம்.

எமது மகாஜனக் கல்லூரி இராணுவ நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்து இணுவில் மத்தியகல்லூரியிலும், தனியார் கல்விநிலையத்திலும் நான்கு பிரிவுகளாக, க.பொ.த. (உஷத) வகுப்புக்கள் காலையிலும், மற்றைய வகுப்புக்கள் மாலையிலும் இயங்கிவந்த நேரத்தில் மாணவர்களுக்கும், நிர்வாகத்திற்கும் பல அசௌகரியங்கள் ஏற்பட்டதனால், எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து காலையில் நடத்தவேண்டும் என்ற அபிப்பிராயம் பலரிடமும் தோன்றியது. இதற்கு பாடசாலை அபிவிருத்திச்சபை அதிபருடன் சேர்ந்து எடுத்த முயற்சியினால் மருதனாமடம் சந்திக்கு அருகாமையில் ஒரு காணி கிடைத்தது. அதில் தற்காலிக கொட்டகைகள் அமைத்து வகுப்புக்களை காலையில் நடத்திவருகின்றோம். இதனை ஒரு சாதனையாக யாழ் குடாநாட்டில் பலரும் பாராட்டுகின்றனர்.

இடம்பெயர்ந்த எமது சில ஆசிரியர்கள் வசிப்பிடம், போக்குவரத்து வசதியினம் போன்ற காரணங்களினால் இடம்மாறிச் செல்வதும், அவற்றை நிரப்புவதற்கு அதிபர் அலைந்து திரிவதும், பாடசாலை அபிவிருத்திச் சபை அவருக்கு உதவுவதும் இன்றைய நிலையென்று சொல்லலாம்.

1960ம் ஆண்டுகளில் உபகாரச் சம்பளம் (Facilities Fees) ஆகப் பெற்ற அதே தொகைதான் இன்றும் பெறப்படுகின்ற காரணத்தால் கல்லூரி நிர்வாகத்தால் எதையும் செய்ய நிதி பற்றாக்குறையாக உள்ளது. அதனால் பழைய மாணவர் சங்கம் கல்லூரிக்கு பலவற்றை செய்ய வேண்டிய நிலை உள்ளது.

சிலதுறைகளுக்கு போதியளவு ஆசிரியர்கள் இல்லாமையால், அவற்றிற்கு எமது பழைய மாணவர் சங்கம் கொடுப்பனவு செய்து இப்பொழுது தாவரவியல், அளவையியல், நடனம், உடற்கல்வி ஆசிரியர்களை சேவையில் அமர்த்தியுள்ளது. இதற்கு பாரிஸ் நகரிலுள்ள பழையமாணவர் சங்கம் உதவி செய்து வருகின்றது. க.பொ.த. (உஷத) மாணவர்களுக்கு விஞ்ஞானபாடங்களில் மேலதிக வகுப்புக்களை தனியார் கல்வி நிலையங்களில் கற்பிக்கும் சிறந்த ஆசிரியர்கள் மூலம் நடத்தி பாடத்திட்டத்தை நேரகாலத்திற்கு முடிக்கச் செய்து வருகின்றோம்.

உடற்பயிற்சி (P.T) போட்டிகளுக்குச் செல்லும் மாணவர்களின் சீருடை தைப்பதற்கும், இல்லமெய்வல்லுனர் போட்டி போன்றவற்றிற்கும் தேவையான நிதியில் ஒருபகுதியைக் கொடுத்து உதவியதுடன், இடம்பெயர்ந்த கல்லூரி மாணவர்களுக்கு விளையாட்டுமையான இல்லாத குறையை எமது பழையமாணவர் சங்கம் இணுவில் கந்தசாமி கோவில் முன்றலில் இருந்த பற்றை நிறைந்த தனியார்காணியைத் துப்பரவு செய்து முழு அளவிலான மைதானத்தை அமைத்து தடைப்பட்டு இருந்த விளையாட்டுக்களைத் தொடர வழிசெய்து கொடுத்தது.

அதன் காரணமாக சென்ற ஆண்டு கோட்ட மெய்வல்லுனர் போட்டியில் முதலிடம் பெற்று தொடர்ச்சியாக ஐந்து (5) ஆண்டுகள் சாம்பியனாக திகழ்ந்ததும் எமது உதைப்பந்தாட்ட வீரர்கள் தூர்அதிர்ஷ்டவசமாக மாவட்ட சம்பியனாக வராவிட்டாலும், அவர்களின் விளையாட்டுத் திறமையை பலரும் புகழ்ந்து பேசியதும் எமக்குப் பெருமையைத் தருகின்றது.

இப்பொழுது பழைய மாணவர் சங்கம் அதே மைதானத்தில் துடுப்பாட்டத்திடல் (Cricket Pitch) அமைத்து முதலாவது (19 வயது) அணி விளையாடக்கொண்டிருக்கிறது. அடுத்த மாதத்தில் இரண்டாவது, மூன்றாவது அணிகள் ஆரம்பிக்க ஆவனசெய்து வருகின்றோம்.

பழையமாணவர் சங்க விளையாட்டு உபகுழு அங்கத்தவர்களாகிய திருவாளர்கள் றோகான் இராஜசிங்கம், கிருபாகரன் ஆகியோரின் பலவருட தொடர்ச்சியான வழிகாட்டலிலும், முயற்சியிலும் சிறந்து விளங்கும் எமது சகல விளையாட்டுக்களும் தொடர்ந்து முன்னிலையில் நிற்கும் என்பது உறுதி.

வேல்க மகாஜனா மைந்தர் எனக்கூறி மலர் சிறப்புற எல்லாம் வல்ல இறைவனை வேண்டி அமைகிறேன்.

வணக்கம்.



செ. சிவபாலன்.

செய்வாளர், பாடசாலை அபிவிருத்திச்சபை
தலைவர், பழைய மாணவர் சங்கம்
யாழ்ப்பாணம் கல்லூரி
தெல்லிப்பழை

ற்றிங்கோ

* இலங்கை, இந்திய

பலசரக்கு வகைகள்

* தரமான தமிழ் வீடியோ

திரைப்படங்கள் வாடகைக்கு

* தமிழ் Audio Cassettes & CD's

* திருமண வைபவங்களுக்குத்

தேவையான பூமாலைகள், மற்றும்

சகல பொருட்களும்

* சகல நாடுகளுக்கும் பாக்கஸ்

(Fax) சேவைக்கும்

எம்மை நாடுங்கள்.

MARCHE DROLET TRINCO ENR

7103 DROLET, MONTREAL, QUEBEC

CANADA H2S 2T4

TEL: (514) 271-4077

*Importers of
Sri Lankan, Indian, Oriental
and Caribbean Foods.*

செயலாளர் அறிக்கை

வே. நந்தீஸ்வரன்

இன்று சித்திரைத் திங்கள் 16ம் நாள், மகாஜனா பழைய மாணவர்களின் ஓர் முக்கியமான நாளாகும். இன்று நாம் கூடியிருப்பது ஒரு பொழுது போக்காகவோ அல்லது பணத்தை விரயம் செய்யவோ அல்ல, எமது முக்கிய நோக்கம்:

- 1) பழைய மாணவர்கள் ஒருவரை ஒருவர் அறிந்து, கலந்துரையாடி மாணவ சங்கத்தை மேலும் ஸ்தரப்படுத்தி அதை ஓர் வலுவள்ள சங்கமாக ஆக்குவது.
- 2) இங்குள்ள மகாஜனன்களின் தேவைகளை அறிந்து அதற்கு எம்மால் இயன்ற உதவிகளை புரிவது.
- 3) எமது பாடசாலையின் அபிவிருத்தி, அதை மீண்டும் கட்டியெழுப்புவது, தற்காலிகதேவைகளை ஈடுசெய்ய எம்மாலான பங்கினை கொடுப்பது.
- 4) மகாஜனாவின் மகாஜனன்களின் தேவைகள், அவர்களின் முன்னேற்றத்தில் எமது பங்கு போன்ற விடயங்களை கலந்துரையாட இடம் அளித்தல் என்பனவாகும்.

இதை மனதில் வைத்து கடந்த ஜந்து ஆண்டு காலமாக முன்னாள் அதிபர் பொ. கனகசபாபதி அவர்கள் தலைமையில் செயற்பட்டு வருகிறோம். கடந்த ஆண்டுகளை விட இவ்வாண்டு பல முக்கிய நிகழ்ச்சிகளை செய்து முடித்ததுமட்டுமல்லாமல் எமது பண இருப்பையும் ஸ்தரப்படுத்தியுள்ளோம். இதன் வெற்றிக்குக் காரணம் ஒவ்வொரு பழைய மாணவனும் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்ததன் பலனே. எனவே, நாம் அவர்களுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளோம்.

1993/94ம் ஆண்டு முக்கிய நிகழ்ச்சிகள்

1. வருடாந்தப் பொதுக்கூட்டமும் ஒன்றுகூடலும்

1993 ஆடித்திங்களில் எமது வருடாந்தப் பொதுக்கூட்டம் மோர்னிங் சைட் பூங்காவில் (Morningside Park) சிறப்பாக நடைபெற்றது. அன்று கிரிக்கெட், உதைப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுக்களுடன் மதிய உணவும், மாலைநேர தேநீரும் அருந்தி எல்லோரும்

மகிழ்வுற்றோம். இதில் நூற்றுக் கணக்கான பழையமாணவர் பங்கு கொண்டமை பெருமைக்குரிய விடயமாகும்.

2. கலைவிழா

வருடம் தோறும் சரஸ்வதிபூஜை நடைபெறும் நாட்களில் ஒருநாளில் முத்தமிழ் விழா நடாத்துவது என்பதற்கமைய சென்ற வருடம் ஜப்பசித்திங்கள் 16ம் நாள் சனிக்கிழமை மாலை இவ்விழாவை மிகச்சிறப்பான்காப்பரோ சேர் ஜோன். மக்டொனால்ட் பாடசாலையில் நடாத்தினோம். இதில் இடம் பெற்ற சகல நிகழ்ச்சிகளும் எமது பழைய மாணவர்களுடைய படைப்புக்களாகும். இதன் மூலம் நாம் ஏறத்தாழ 3200 டொலர்கள் நிகரலாபமாகப் பெற்றோம். எமது பழைய மாணவர்கள், அவர்களின் பிள்ளைகள் இந்நிகழ்ச்சிகளில் பங்குகொள்ள ஒரு சந்தர்ப்பத்தை அளித்தன் மூலம் அவர்களை மேலும் உற்சாகப்படுத்தி எமது மொழி, கலை கலாச்சாரத்தை பேணிப்பாதுகாக்க ஒரு வாய்ப்பாக அமையும் வழி பிறக்கும் என்பதே முக்கிய நோக்கமாகும். இவ்விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக எமது பழைய மாணவர் இருவரைக் கௌரவித்தோம். நாதஸ்வர வித்துவான் S. சிவகுருநாதன் அவர்களையும் நடனகலா வித்தகி திருமதி. பாலஇரஜனி சிவா அவர்களையும் அன்றைய தினம் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தோம்.

3. இராப்போசன விருந்து

சென்ற வருடம் நாம் ஓர் இராப்போசன விருந்தை நடாத்தினோம். இதில் ஏறத்தாழ இருநூறு பழைய மாணவர்கள் கலந்து கொண்டனர். எமது பழைய மாணவரான டாக்டர் மு. கணேசன் அவர்கள் பிரதம விருந்தினராக அமெரிக்காவிலிருந்து வந்து கலந்து கொண்டமை சிறப்பு அம்சமாக அமைந்தது. பழைய மாணவரான ந. சிவலிங்கம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு எமது இராப்போசன விருந்தை சிறப்பித்தார். இவ்வைவத்தின் மூலம் பல ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னால் பல பழைய

மாணவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து தமது உறவுகளை புதுப்பிக்க முடிந்தது. மேலும் எமது மாணவ மன்றம் இவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைக்கக் கூடியதாக அமைந்தது. இம்முறை எமது பழைய மாணவர்கள் முன்னூறுக்கு மேலாக கூடியிருப்பது மட்டற்ற மகிழ்ச்சி.

4. "மகாஜனன்" மலர்

இம்முறை நாம் எமது பழைய மாணவர்கள், அவர்களின் பிள்ளைகள் படைத்த பல கட்டுரைகளை இம்மலரில் வெளியிடுகிறோம். இவையாவும் எமது அன்றாட வாழ்வுக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளன. எமது பழைய மாணவர்களுக்கும், அவர்களின் பிள்ளைகட்கும் மேலும் உற்சாகத்தைக் கொடுத்து மகாஜனாவின் வளர்ச்சியிலும் எமது மாணவ மன்ற வளர்ச்சியிலும் ஈடுபட உதவியளிக்கும் என்பது வெள்ளிடை மலை.

5. பொருட்காட்சி

இன்றைய இராப்போசன விருந்தில் பொருட்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளோம். இதில் பழைய மாணவர்கள், அவர்களின் பிள்ளைகள் சிறிய அளவிலேயே வரைதல், கைவேலை, மரவேலை, கோலம் போடுதல் போன்ற துறைகளில் தமது ஆக்கங்களை படைத்துள்ளனர். எனவே இப்பொருட்காட்சி எம் பிள்ளைகளுக்கு உற்சாகமூட்டி எமது மாணவ மன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வழி செய்யும் என்பதில் ஐயமில்லை.

6. கவிதை, கட்டுரை, சமய அறிவுப்போட்டிகள்

முதன் முதலாக இவ்வருட கோடைகால பாடசாலை விடுமுறை காலத்தில் எமது பழைய மாணவர்கள், அவர்களின் பிள்ளைகள் கவிதை, கட்டுரை, சமய அறிவுப்போட்டிகளில் பங்கு கொள்ள நாம் முயற்ச்சிகள் செய்கிறோம். இப்போட்டிகளை சிறப்புற நடாத்த முன்னாள் ஆசிரியர்கள் கொண்ட ஓர் உப குழுவை நியமித்துள்ளோம். இப்போட்டிகளை நடாத்துவதன் மூலம்

INDO-CEYLON FOODS

புதிய, பழைய தமிழ் ஓடியோ,
வீடியோக்கள்
விற்பனைக்கும்
வாடகைக்கும்
பெற்றுக் கொள்ளலாம்!!!



Money Transfer

Available to
COLOMBO
SINGAPORE
INDIA

இலங்கை, இந்திய உணவுப் பொருட்கள், பரிசுப் பொருட்களை
மலிவாகப் பெற்றுக் கொள்ள மிஸிஸாகாவில் தமிழ் மக்கள்
நாடவேண்டிய இடம்...
தமிழ் மக்களின் நம்பிக்கையையும்நாணயத்தையும் பெற்ற

**இந்தோ சிலோன்
பூடஸ்**

Open 7 Days
9.00 a.m.
-
10.00 p.m.

25 Agnes Street, Unit 3
Mississauga, Ontario
(905) 896 - 0865



திறந்திருக்கும் நேரம்
காலை 10.00
முதல்
மாலை 9.00
வரை

39 Dundas Street E.
Suite 5
Mississauga, Ontario
L5A 1V9
Tel: (905) 273-7997
Fax: (905) 273-7323

- ☞ மங்கையர் மனங் கவரும்
நவநாகரீக பட்டாடைகள்
காஞ்சிபுரம், மணிப்பூரி சாறிகள்
- ☞ சிறுவர், சிறுமியர்க்கான
ரெடிமேட் உடைகள்
- ☞ பெண்களுக்கான
பஞ்சாபி, சல்வார்கமில் உடைகள்
- ☞ ஆண்களுக்கான
பட்டு வேட்டிகள்
- ☞ எந்த நிறமானாலும் ஏற்ற
சாறி பிளவுஸ் துணி வகைகள்
- ☞ அன்பளிப்பு, அழகு சாதனப் பொருட்கள்
எவர்சில்வர் டாத்திரங்கள்

**விஜயாஸ்
சில் க்**

VIJAYA'S SILK

எமது இளம் சந்ததியினருக்கு எமது மன்றத்தின் நோக்கம், தமிழ், சமய அறிவை வளர்த்தல், நமது கலை கலாச்சாரத்தை பேணிப்பாதுகாக்க வேண்டியதன் அவசியம் என்பவற்றை எடுத்து இயம்ப ஏதுவாக அமையும் என நம்புகிறோம்.

7. விளையாட்டு போட்டிகள்

முன்னாள் ஆசிரியர் A. யோகரத்தினம் தலைமையில் மகாஜனா விளையாட்டுக் கழகம் ஆரம்பிக்க முயற்சிகள் நடைபெறுகின்றன. இவ்வருட கோடைகால விடுமுறையில் மென்பந்து கிரிக்கெட், உதைப்பந்தாட்டம் போன்ற விளையாட்டு போட்டிகள் நடாத்த யோசிக்கிறோம்.

8. பாடசாலை வளர்ச்சி நிதி

எமது நாட்டின் போர்க்கால குழலிலும் கூட எமது உடன் பிறப்புக்கள் பிள்ளைகளது கல்வி பெருமளவு பாதிக்கப்படாது தொடர்வது எமக்கு ஓரளவு ஆறுதலைத் தருகிறது. பாடசாலைக் கட்டிடங்கள் சேதமாகக் கட்டப்படும், குடும்பங்கள் வீடு வாசல்களை விட்டுத் தூரத்தப்பட்டும், எம்மவரின் வாழ்க்கையே ஓர் போராட்டமாகி, இன்னோரென்ன துயரங்கள் அனுபவித்து வரும் இந்நிலையில் எமது பாடசாலை இடம் பெயர்ந்து இணுவில் மத்திய கல்லூரியில் காலை 8 மணிமுதல் மதியம் 12 மணிவரை இயங்குகிறது. இதனால் எம்பிள்ளைகளின் கல்வி ஒரு நாளைக்கு நான்கு மணித்தியாலங்கள மட்டுமே பெறக்கூடிய தூர்ப்பாக்கிய நிலையில் உள்ளது.

இந்நிலையை போக்க மகாஜனா அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு ஆகியோர் ஒன்றிணைந்து மருதனாமட்சத்திக்கு அருகாமையில் 25 பரப்புக்காணியும் ஓர் வீடும் வாங்கி அந்தக்காணியில் 50 தற்காலிக வகுப்பறைகளை கட்டி எம்சிறார்களுக்கு முழுநேர பாடசாலை நடாத்த திடசங்கற்பம் பூண்டுள்ளனர். இதற்கு ஏறத்தாழ ஆறுலட்சம் ரூபாய் செலவாகும் என மகாஜனாக் கல்லூரி அதிபர் திரு. க. நாகராஜா அவர்கள் அறிவித்துள்ளார்.

நாம் எமது பாடசாலை கட்டிட நிதிக்காக ரூபா 50,000 அனுப்பியுள்ளோம் என்பதில் மன தீர்மானம்தயடையும் வேளையில் மேலும் எம்மால் இயன்ற உதவிகள் அனைத்தும்

செய்யவேண்டும் என்ற ஆர்வம் எம் தலைவர் திரு. கனகசபாபதி அவர்கட்கும் எமக்கும் உண்டு.

எமது பழைய மாணவர்கள் எவ்வளவு காலம் இத்தொடர்பை தாய்நாட்டுடன் வைத்தக்கொள்ளப் போகிறார்கள் என்று அடிக்கடி நான் யோசிப்பது உண்டு. இது 10 ஆண்டுகளா? நூறு ஆண்டுகளா? அல்லது எமது சந்ததியினர் இருக்கும் வரையா? இது கேள்விக்குறியே! எமது கனடிய அரசாங்கம் பல்மொழி, கலாச்சாரத்தை பேணிப்பாதுகாக்க வேண்டுமென்பதற்காக பல வழிகளிலும் உதவிகள் அனைத் தையும் செய்து வருகின்றது.

எனவே பழைய மாணவர்களாகிய நாம் சளைக்காமல் எதிர்நீச்சல் அடித்து எமது பிள்ளைகளுக்கு முக்கியமாக தமிழ் பேச, எழுத, வாசிக்கப்பழக்க வேண்டும். அத்துடன் எமது பாரம்பரிய கலாச்சாரத்தை இளம் சிறார்கள் மனதில் பதியும் வண்ணம் சிறு சிறுகதைகள் மூலம் கூறவேண்டும். இதை ஒவ்வொரு பெற்றோரும் தமது முக்கிய கடமைகளில் ஒன்று என நினைத்து செயற்படவேண்டும்.

இம்மண்ணில் எம் கலை கலாச்சாரம், தமிழ்மொழி பேணிப்பாதுகாக்க வேண்டும். “சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்” என்பதற்கு அமைய நாம் இந்நாட்டில் எமது கலாச்சாரம் என்ற சுவரை கட்டியெழும்புவோம். இச்சுவர் பலமாக அழைந்தால் தான் தொடர்ந்தும் எம் உடன்பிறப்புக்களின் பிள்ளைகளுடனோ, அவர்களின் பிள்ளைகளுடனோ தொடர்புகள் வைத்து அவர்களின் வளர்ச்சிக்கு எம்மால் தொடர்ந்து உதவமுடியும்.

கல்தோன்றி மண்தோன்றாக் காலம் தொட்டு பேணிப்பாதுகாத்த எமது மொழி தமிழ், கலை கலாச்சாரம் ஆகியவை கனடா நாட்டிலும் பேணிப்பாதுகாக்க நாம் ஒவ்வொருவரும் எமது பங்கினை அளிப்போமாக!

வாழ்க தமிழ்மொழி! வளர்க மகாஜனா!



தெல்லிப்பழை
மகாஜனா கல்லூரி
பழைய மாணவர் சங்கம்,
லண்டன் (UK) கிளை

மகாஜனாவின் கனடா மழைய மாணவர் இம்மாதம் எடுக்கின்ற ஆண்டு விழாவிற் கு வாழ்த்துச் செய்தி அனுப்புவதில் மகிழ்வெய்துகிறேன். போருக்கும் வறுமைக்கும் மத்தியில் எவ்வளவோ துயரங்களை தாங்கிக் கொண்டு அதிபர் திரு. நாகராஜா அவர்களும் ஏனைய ஆசிரியர்களும் செய்கின்ற தியாகப் பணிக்கு பழைய மாணவர்களாகிய நாம் நன்றியுடன் துணை நிற்க வேண்டும். வழமை போல மகாஜனாவின் பழைய மாணவர்கள் அதிபரின் துணையுடன் பல ஆக்கப் பணிகளை புரிந்து வருகின்றனர். அதிபர் சமீபத்தில் விடுத்த “கட்டட நிதி”க்கு பழைய மாணவர் சங்க பிரித்தானிய கிளையினரும், கனடா கிளையினரும், பிரான்ஸ் கிளையினரும் வேண்டியளவு நிதியினை அளித்தமையை இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது.

வெவ்வேறு நாடுகளில் பழைய மாணவர் சங்கங்கள் உருவாகின்றன. சமீபத்தில் ஜெர்மனியிலும் புதிய கிளை ஒன்றினை உருவாக்கியுள்ளனர்.

நாம் எல்லோரும் சேர்ந்து மகாஜனா அன்னைக்கு எங்கள் நன்றியினை என்றும் தெரிவிப்போமாக.

வாழ்க மகாஜனா.

ஜி. நற்குணன்.

குடிவரவும் அகதிச் சட்டமும்

அகதிகள் வழக்கு, தடுத்து வைக்கப்படுதல், நாடு கடத்தல், குடும்பப் பொறுப்பேற்றல், மனதாபிமான அனுகுமுறை, மேன்முறையீடுகள், அகதி விசாரணைக்குப் பின் நடைபெறும் மீளாய்வுகள்

குற்றவியல் சட்டம்

கடையில் பொருட்களைத் திருடல், மனைவியைத் தாக்குதல்

வீடு - விற்றல், வாங்குதல்

ஈடு வைத்தல், ஈடு மீட்டல், திரும்பப் பணம் பெறல்

பெருந்தெருக் குற்றங்கள்

விவாகரத்து

வழக்கின்றி விவாகரத்துப் பெறல்,

போன்ற சட்டச் சேவைகளுக்கு
நாடுங்கள்

Mohamed M. Kamaluddin

Barrister & Solicitor, Notary Public (Ontario)
Attorney-at-Law (Guyana)

மொகமட் எம். கமலுதீன்

55 Town Centre Court, Suite 700
Scarborough, Ont. M1P 4X4

Tel : (416) 296-0095

Fax : (416) 296-1259

தமிழ் மொழிபெயர்ப்புச் சேவைக்கு
சத்தியாவுடன்

(416) 289-3801 தொடர்பு கொள்ளுங்கள்

சட்ட உதவிப் பத்திரம் (Legal Aid)
ஏற்றுக் கொள்ளப்படும்

பரிசுப் பொருட்கள்,
குளிர் பானங்கள்

**COLD DRINKS &
GIFT ITEMS**

இலங்கை, இந்திய, கனடிய
உணவுப் பொருட்கள், புதிய
மரக்கறி வகைகள்

**EAST-WEST INDIAN
& CANADIAN GROCERIES
& SPICES**

உடன் மீன், இறால், நண்டு,
கணவாய், இறைச்சி வகைகள்

**ALL TYPES OF FRESH FISH,
SQUIDS, PRAWNS, CRABS
AND MEAT**

தமிழ் சினிமா வீடியோ படங்கள்
பாடல் கசட்டுகள், CDக்கள்

**TAMIL VIDEO MOVIES,
AUDIO CASSETTES &
CDs**

இலங்கை, இந்திய, கனடிய
புதினப் பத்திரிகைகள்

**THE VERY LATEST
INDIAN, SRILANKAN &
CANADIAN NEWSPAPERS**

ஐலன்ட் ஸ்டோர்ஸ்

ISLAND STORES

289 Dundas Street East
Unit - 6
Mississauga, Ont. L5A 1X1

(905) 272-5119

Mahajana College Old Students' Association

General Income & Expenses

June 1992 to February 1994

Income:

Muththamil Vilza 1993	\$5,759.40	
Dinner 1993	2,846.00	
Membership & Enrollement 93/94	325.00	
Membership & Enrollement 92/93	250.00	\$9,180.40

Expenses:

Muththamil Vilza 1993	2,798.28	
Dinner 1993	2,715.00	
Souvenir Printing	75.00	
General Meeting 1993	40.15	
Rubber Stamp	21.80	5,650.23

Excess of Income over Expenditure 3,530.17

Less:

Money sent to Mahajana College (SL Rs.50,000)	1,410.00	
Past Dues	411.64	
Dinner (Hall Advance 1994)	100.00	1,921.64

1,608.53

Add:

Balance from 1992	138.71	
Money owe to Mr. Thuraisingam	1,410.00	1,548.71

3,157.24

Current Assets as on February 28, 1994

Bank Current Account (Bank of Montreal)	157.24
Bank Deposit Account (Bank of Montreal)	3,000.00

3,157.24

S. Sivakumar

Treasurer, Tel: 609-0521

I have examined the Balance Sheet of Mahajana College Old Students' Association, Canada as of June 1992 to February 1994. In my opinion this Financial Statements present fairly.

Audit by:

Rajah Balendra

மொன்றியல் மாநகரில்

- இலங்கை, இந்திய, கனேடிய
- உணவுப் பொருட்கள்
- மரக்கறி, இறைச்சி வகைகள்,
- வீடியோ, ஒடியோ, சி.டி.க்களை

மலிவு விலையில்

நிறைந்த தரத்துடன்

பெற்றுக்கொள்ள...



For all your needs in

Sri Lankan, Indian

Pakistani, Bangladesh

Oriental, Caribbean and

Canadian Food items.

Fresh Vegetable & Fruits

Fresh Halal Meat

Video, Audio, CD's

and Indian Sweets



மார்ஷே பிரியங்கா

808 JEAN TALON WEST
MONTREAL, QUEBEC H3N 1S4
TEL: (514) 278-5757

Where and the where-fores of Mahajanans in Canada

This is neither a dissertation nor an in-depth study of a specific topic for the edification of the reader; but they are random thoughts of mine as an "old timer" of Mahajana; I offer no apologies.

It is the 1st of April, 1994, my first memorable day at home as a retiree of the Canadian Imperial Bank of Commerce, Toronto. My telephone rings early dawn; I lift the telephone to hear the rich voice of my good old Mahajanan, K. Thuraisingam, the indefatigable V.P of the Mahajana O.S.A. Canada; he reminds me that the time is fast running out for submission of my piece of writing towards the brochure scheduled for release on the occasion of Mahajana Day, 16 April, 94. Thoughts of Mahajana come crowding into my mind; there, the whys and the where-fores of Mahajanans all over the globe become the focal point of my early morning reflections.

"Know Thy Self", a Socratic exhortation is Mahajana's motto- a philosophical precept thoughtfully chosen and dinned into the ears of every Mahajanan who went through the portals of Mahajana, the valiant OCTOPUS; her tentacles were neither vicious nor destructive but humane, compassionate, caring and above all inspiring; she grabbed the Chandrans and Subramaniam, Mahendrans and Sivapathams, Satkunams and Navams, Poopals and Pushparanees, Nandhis and Lingams, Saroginees and Sinnathangams and not to mention the names of a host of other hundreds and thousands of old Mahajanans; she nurtured them, shaped and moulded them and inculcated into them this great ideal of self-evaluation of themselves as the first determinant of their worldly life. They became the Standard-bearers of Mahajana traditions and ideals which they carried themselves to distant lands to the great happiness of their illustrious Principal, the late T.T.J. and their teachers. Mahajana's greatness is T.T.J.'s greatness indeed. I may be pardoned for striking a personal note at this juncture-; For twelve long years which can be aptly described as the golden age of Mahajana- 1952-1964- I served under him as an assistant teacher; suffice to say, at all levels of my life his ideals and benign influence over me stood supreme. He was ably supported by his second in command, I refer to Mr. K. Krishnapillai, now Emeritus Principal, who proudly

looked upon T.T.J. as his elder brother on whom he showered so much of love, devotion and loyalty; T.T.J.'s dreams and visions about Mahajana were many and varied. I recall for the benefit of the younger generation of Mahajanans of later times the brief tete-a-tete T.T.J. had in the presence of Mr. K.K. and Mr. A. Ramasamy, a great teacher and savant of Mahajana. Standing in the verandah of the Golden Jubilee Hall which during the later years was named after the Founding Father of Mahajana, the revered late T.A. Thuraiappapillai, T.T.J. unfolded his dream-the open fields just across the Ampanai road would have high-rise buildings serving as research laboratories, lecture halls, libraries and the Halls of Residence all of which he should have dreamt would form part of the Mahajana University in the years to come. His dream would have come true but for the militarism of the chauvinistic Sinhala Government of Sri Lanka. Despite falling bombs and the general mayhem of destruction, Mahajana continues to live, mobile and serene moving from Ampanai to Alaveddy in the first instance and now to Inuvil in search of safety for its wards. Mahajanans always are thoughtful of Mahajana; they bleed when Mahajana bleeds; they smile when she smiles; they prosper when she prospers; these are the emotional indicators of their attachment which makes their Alma-Mater to stand resilient and strong in the midst of the onslaughts wrought on her day in and day out by the Sinhala militia.

Mahajanans in Canada true to the traditions and values they imbibed from the Alma-Mater have a special role to play in Canadian Society. The whys and the where-fores should evoke the interest of one and all. The growing membership of the Mahajana O.S.A. indicates that the Mahajanans are getting more and more settled and stabilized socially coming out of the psychiatric trauma they suffered as a result of the violence in Sri Lanka. Canada, a land of many opportunities, a mosaic of different cultures, a bulwark of democracy, democratic ideals & human rights stands as safe haven for us. We are part of the "Canadian Mosaic". Having come to know where we are today and accepting the events that are now not alterable, our prime responsibility is to contribute as much as we can towards the consolidation of this "Canadian Mosaic". **It isn't always a question of what Canada can do for us but it is and it should be a question of what best we can do for Canada which has so graciously accepted and sheltered us.** As Mahajanans let us resolve ourselves firmly to live and lead our lives as peace-loving and law abiding citizens of Canada.

Let us encourage our children to gain more and more proficiency in English and if possible in one or more languages not only for the attainment of knowledge and gainful employment but also for promoting cultural encounters and interactions with other Canadian cultural groups. Our commitment towards this ideal will go a long way in reinforcing Canadian national unity. The great statesman

✳ **East-West Indian & Sri Lankan Groceries**

சகலவிதமான பலசரக்குகள், உடன் இறைச்சி, மீன், கடலுணவு, மரக்கறி போன்றவற்றை நியாய விலையில் பெற்றுக் கொள்ள

✳ **Testiles / Wedding Gift Items**

சிங்கப்பூர், இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட புடவைகள், எவர் சில்வர் வகைகள் மற்றும் திருமணத்திற்குத் தேவையான சகல பொருட்களும் ஒழுங்கு செய்து தரப்படும்.

✳ **Video Rental & Production**

ஆமிரத்திற்கும் மேற்பட்ட பழைய, புதிய தமிழ் சினிமாப் படங்கள் வாடகைக்கும் விற்பனைக்கும் உண்டு. திருமணம், பிறந்தநாள் மற்றும் இதர வைபவங்கள் கலையுணர்வுடன் வீடியோவில் பதிவு செய்து தரப்படும்.

✳ **Express Money Transfer**


இலங்கை, இந்தியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு நம்பிக்கையாகவும் மிகத் துரிதமாகவும் பணம் அனுப்பி வைக்கப்படும்.



உங்கள் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முன்னணியில் நிற்கின்றது !

Ethayams

2032 Weston Road
Toronto, Ontario
(416) 242 - 9398



திருமண, பிறந்தநாள் வாழ்த்துக்கள், அறிவித்தல்கள், விளம்பரங்கள் போன்றவற்றை ஒலிபரப்புச் செய்ய

கீர்தவாணி

பிரதி சனி தோறும்

காலை 10மணி தொடக்கம் 11 மணி வரை

பிரதி ஞாயிறு தோறும்

காலை 6மணி தொடக்கம் 8 மணி வரை

பொங்கும் பூம்புனல், இசையும் கதையும், நாடகங்கள், இன்றைய நேயர், செய்திகள் இன்னும் பல நிகழ்ச்சிகள்

அலைவரிசை

CIRV 88.9 FM

தொடர்புகளுக்கு

Tel : (416) 447-9031

Fax : (416) 447-8381

and former Prime Minister of Canada, Pierre Trudeau truly proclaimed for our own edification that Canadian national unity is closely intertwined with cultural pluralism; Let us increase our awareness of this great concept through our full participation in the political, social and economic life of Canada.

It is paradoxical to note that ancestry still matters in North America. Canadian who have long lived in Canada for generations and generations still take pride in tracing their ancestry as Irish, English, Italian, Spanish, German and so on. Though their first love and loyalty is to Canada and Canadian Society, nevertheless, they continue to retain their ethnic cohesion and culture; over the years, they have warded off cultural assimilation or acculturation by giving a pride of place for their own language and their styles of dressing and cooking in their homes and closely identifying themselves with the activities of their cultural groups. This is a shining example to be emulated by us all. Our ethnic cohesion and cultural heritage cannot be allowed to be eroded since it forms an integral part of the "Canadian Mosaic". Our language of conversation in our homes should be **Tamil and Tamil alone**; Let our children be given the opportunities of getting themselves fully immersed in the knowledge of our sacred hymns and scriptures. Those Mahajanans as parent of their new-born children, it is their bounden duty, however it may be arduous to see that they learn the Tamil Alphabets in their earliest age; identifying ourselves with the activities of our cultural groups should receive our top priority in whatever walks of life we may be placed in or whatever life styles we may pursue. These in brief are the guide lines for us to develop a sense of togetherness with all Canadians and forge ahead with them to make Canada to shine and shine as almost a star among the nations of the world.

Long live Canada! Long live Mahajana!

- M. Kathiresu

தேர்த்திருவிழா

சித்திரந் தீட்டியே சேலை விளங்கவே
சிங்காரத் தேரைந்து வீதியிலே
பக்தியுட னன்பர் பற்றி யிழுத்திடப்
பாகனில்லாமலே போகுதம்மா

கான மயிலென்ற வாகன மேயது
காணாமற் சென்று மறைந்ததுவோ
ஏனம்மா கந்தக் கடவுளுந் தேரினிலே
ஏறியே வீதியில் வாறாரம்மா

கந்தக்கடவுள் ஒருவரென்றால் வீதிக்
காட்சிக்குத் தேரொன்று காணாதோ
சிந்தை மகிழ்ந்து களித்திட வேலுந்து
தேரின் கதையினைச் சொல்வாயம்மா.

நாலு பெரியதேர் கண்டேனம் மாமிக
நல்ல சிறுதேரும் ஒன்று கண்டேன்
பால வயதின்நீ கோல முருகையன்
பாடி விளையாடுந் தேரதுவோ.

சின்னத்தேர் போலொரு தேரெனக்கு வேண்டும்
செய்து தருவாயோ சொல்வாயம்மா
வண்ணம் பலப்பல ஓட்டியென் பாவையை
வைத்து விளையாட வேணும்மா.

கவிஞர். செ. கதிரேசாப்பிள்ளை

*With Compliments
of
Benny Cheung*

SERVICES & PRODUCTS

FAMILY PLANNING

Tax/Government Benefits Information
Life Insurance Protection
Education Savings Plans
Mortgage Cancellation
Retirement Planning
Personal Financial Planning
Disability Income
Old Age People Insurance

BUSINESS PLANNING

Partnership Insurance
Key Man Coverage
Executive Compensation
Buy - Sell Agreements

INVESTMENT PLANNING

Segregated Funds
Competitive Interest rates
GIC's/ Term Deposits
RRSPs
Retirement Annuities
Investment Management

EMPLOYEE BENEFITS

Health & Dental Coverage
Weekly Income
Long Term Disability
Group RRSPs
Pension Plans
Pension Administration



Manulife Financial

2550 Victoria Park Ave., Suite 708, Willowdale, Ontario M2J 5A9
Tel: (416) 756-3228 Fax: (416) 756-2903

இயல் இசை நாடகம் என்னும் முக்கலைகளினை வளர்ப்பதில் முன்னின்று உழைத்த கல்லூரிகளில் மகாஜனாவும் ஒன்று. குறிப்பாக நாடகத்துறையில் அகில இலங்கையிலும் தனக்கென தனியிடம் எடுத்துக் கொண்டது, மகாஜனா. (தொடர்ந்து 5 வருடங்களாக) அகில இலங்கையிலும் நடாத்தப்பட்ட நாடகப்போட்டியில் முதலிடம் வகித்தது இதற்குச் சான்றாகும். அத்தனை நாடகங்களையும் தயாரித்து நெறியாள்கைப் படுத்திய அமரர் செ. கதிரேசர்பிள்ளை ஆசிரியர் மகாஜனாக் கல்லூரியின் நாடக வளர்ச்சியில் முக்கிய பங்கெடுத்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. சமய சரித்திர பூர்வீகங்களை நாடக ரூபத்தில் வெளிக்கொணர்ந்து, மகாஜனாவின் வரலாற்றில் நிலையான இடம் கொண்ட திரு. சண்முகசுந்தரம் ஆசிரியரும், தமக்கே உரிய பாணியில் ஆழ்ந்த கருத்துக்களை காஷிகமமாகவும் வெளிப்படுத்தலாம் என்ற உண்மையை, மேடையேற்றிய நாடகத்தில் வெற்றி கண்டதன் மூலம் உணர்த்திய திரு. ஏ. செல்லத்துரை ஆசிரியரும் மகாஜனாவின் நாடக வளர்ச்சிக்குத் தளம் அமைத்தவர்கள் என்பதனை நாம் மறப்பதற்கில்லை. மேலும் தனது ஆசிரியர் காலம் தொடக்கம் அதிபர்காலம் வரை எத்தனையோ நாடகங்களை மேடையேற்றியும், அதற்கு ஊக்கமளித்தும் வந்த அதிபர் திரு. பொ. கனகசபாபதி அவர்கள் இன்றும் கனடாவில் கலையின் வளர்ச்சிக்காக அயராது முழுநேரமும் உழைக்கிறார் என்றால் அது மகாஜனாவின் கலையுற்றினால் ஏற்பட்ட உத்வேகம் என்றே சொல்லலாம்.

நம் முன்னோர்கள் கட்டிக்காத்து வளர்த்து வந்த நாடகக்கலையை, நம் பின் சந்ததியினரும் அனுபவிக்க வேண்டும் என்றால், நாடுவிட்டு, நாடுமாறி எந்தத்திக்கில் வாழ்ந்து கொண்டிருநாலும், வாழும் இடத்தில் எம் சமுதாயம் ஒன்று சேர்ந்து இதனைப் பேணிப் பாதுகாக்கவேண்டும். இன்றைய சூழ்நிலையில், கனடாவைப் பொறுத்தவரையில் ஏறத்தாள 50000 ஆயிரம் தமிழர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதில் இயல்பாகவே கலைத்திறன் படைத்த எத்தனையோ ஆயிரம்பேர் இருந்தும், குறிப்பிட்ட ஒரு சிலரே மீண்டும் மீண்டும் விழா மேடைகளில் உள்ளும் வெளியும் தோன்றிவரும் நிலை மாறவேண்டும்.

நாடகம் ஒரு ஊடகம்

நா. சாந்திநாதன்

கலைத்திறன் படைத்த பலர் தங்கள் திறமைகளை வெளிக்கொணர்ந்து முன்வைக்கத் தயங்குகிறார்கள். இங்குள்ள நாளாந்த வாழ்க்கை நடைமுறைப் பிரச்சனைகளைச் சாட்டாகக் கொண்டு, கலைவாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறார்கள். நிச்சயமாக விழா நடாத்துவோர் அவர்களை இனங்கண்டு, அவர்களுக்குரிய கௌரவம் கொடுத்து அவரவர்க்கேற்ற சந்தர்ப்பம் அளித்து, அவர்கள் தூக்கத்தைக் கலைக்க முன்வரவேண்டும். நாடகத்துறையில் எத்தனையோ எழுத்தாளர்கள் நெறியாள்கை வல்லுனர்கள் மறைந்து ஒதுங்கி வாழ்கிறார்கள். இவர்கள் மேடையிற்ற்தான் தோன்ற வெட்கப்பட்டாலும் பத்திரிகை, வானொலி மூலமாவது தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி தமிழ்ச் சமுதாயத்தின் கலை வளர்ச்சியில் பங்களிக்கலாமல்லவா?

நாடகக் கலையில் ஆர்வம் கொண்டவர்கள் தங்கள் உத்திகளைக் கையாண்டு தரமான நாடகங்களை மேடையேற்றுவதற்குரிய சகல வளமும் பொருந்தியது இந்த நாடு நாடக வல்லுனர்கள் தங்கள் கற்பனைக் கேற்றவாறு இசைத்தாக்கல், ஒளித்தாக்கல், மேடைஅமைப்பு வேறும் தொழில் நுட்பங்கள் போதிய அளவு புகுத்தப்பட்டு நாடகங்களை உருவாக்கக்கூடிய அளப்பரிய சந்தர்ப்பங்களைத் தவறவிடக்கூடாது. நாடகத்தின் கரு ஆழமாக அமைந்தாலும் அதனைச் சொல்லவரும் விதத்தில்தான் நாடகத்தின் வெற்றி தங்கியுள்ளது. பொருத்தமான பின்னணியோடு (இசை, ஒளி) அமையும் போதுதான் அந்த நாடகம் முழுமை பெறுகிறது. இந்தநாட்டில் நேரம் பொன்னானது. ஒரு விழாவில் 1000 பேர் கூடியிருக்கிறோம் என்றால், நாடகத்தைப் பார்க்கவேண்டிய சூழ்நிலையில் அத்தனை பேரினதும்

பெறுமதி மிக்க அந்த ஒரு மணி ஒரு மணி நேரத்தை வீணடிக்காது பாதுகாக்கவேண்டிய பொறுப்பு நாடகத்தையாரிப்பாளர் ஒருவரின் கையில் தாண்டுகின்றது. இந்தக்கட்டத்தில் ஏனோ தானோ என்று எங்கள் விழாவினும் நாடகம் ஒன்று போட்டோம் என்ற திருப்தியை விட, நாம் நாடகத்தின் மூலம் எதைச் சொல்ல வந்தோமோ அதை உணர்த்திவிட்டோம் என்று நமக்குள் திருப்தி கொள்ளவேண்டும். வெறும் குடிவரவு குடிஅகல்வு (Immigration) நல்வரவுப்பணம் பெறுதல் (Welfare) போன்றவற்றில் இடம்பெறும் குழுபடிகளை பகிடியாக, நாடகங்களில் புகுத்தி, அந்த நேரம் சிரிக்கவைத்து, சபையில் கைதட்டல் பெற்றுக்கொண்டால் அது நாடகத்தின் தற்காலிக வெற்றியே ஒழிய நிரந்தர வெற்றியே அல்ல. சுருக்கக் கூறின் புலம் பெயர்ந்த மக்கள் வாழும் இந்தநாட்டில் ஒரு நாடகத் தயாரிப்பாளருக்கு உதயமாகக் கூடிய ஏராளம் கருக்கள் உண்டு. நாடு விட்டு வேறு சூழலில் வாழ்ந்து கொண்டிருப்பதனால் சின்னஞ்சிறார் தொடக்கம் முதியோர் வரை ஏதோ ஒரு விதத்தில் பாதிப்படைந்து கொண்டேதான் இருக்கிறார்கள். பல இன மக்களின் மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கும் இங்குள்ள இளைஞர்கள் தங்கள் மனங்களைத் தத்தளிக்க விடாமல், அதன் தீமைகளை உணர்த்தி நேர் வழியினைக் காட்டவேண்டிய பொறுப்புத் தொடக்கம் அங்குள்ள சுகங்களையே நினைந்து நினைந்து வெறும் நான்கு சுவருக்குள் மட்டும் முடங்கி வாழ்ந்து கொண்டிருக்கும் முதியோரை மனங்கோணாமல் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு வரை இங்குள்ள கதாசிரியர்களுக்குண்டு. கலைகலாச் சாரத்துடன் பின்னிப்பிணைந்து வாழ்ந்து வளர்ந்து, அதில் ஒரு சுகங்கண்ட எம் சமுதாயம் தன்பாதையிலிருந்து எள்ளளவும் விவகாமல் பாதுகாக்க வேண்டிய கடமையும், நாடகாசிரியரின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும். எனவே கதையின் கருவிற்குப் பஞ்சமில்லை. வாழ்க்கையில் ஏற்படும் நடைமுறைப் பிரச்சனைகளையும், அதனால் ஏற்படும் பாதிப்புக்களையும் அதிலிருந்து எம்மை விடுவிக்க நாம் கையாள வேண்டிய வழிவகைகளையும் நாடக ஆசிரியர்கள் சொல்ல முன்வருவார்களேயானால், நிச்சயம் எம் சமுதாயம் தன் பாரம்பரியத்திலிருந்து வழுவாமல் நழுுவாமல் தன்னைப்பாது காத்துக் கொள்ளும்.

அம்பாள் நிவாயம்

இந்துமதக் கிரியைகளும் சோதிடமும்

- திருமணம்
- கணபதி ஹோமம்
- புண்ணியாக வாசனம்
- லக்ஷ்மி ஹோமம்
- வீடு குடிபுகுதல்
- கடைதிறப்பு விழா
- ருது சாந்தி
- கிரக சாந்தி
- திருமணப் பொருத்தம் பார்த்தல்
- முகூர்த்த காலம் நிர்ணயித்தல்
- சிரார்த்தம் (திவசம்)
- சாதகம் எழுதி பலன் அறிதல் எண் சோதிட முறைப்படி பெயர் அமைத்தல்

இவற்றை ஆகம விதிமுறைக்கமைய செய்து கொள்வதற்கும் யூமலை, ஆண்டாள் மாலை, சடை நாகம், தலைநகை செட், தலைப்பாகை, மணவறை-மண்டப அலங்காரம் ஆகியவற்றை ஒழுங்கு செய்து கொள்வதற்கும் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்!

சுவாமிநாத சோமேஸ்வரன் குருக்கள் - இந்துமத குரு, சோதிடர்

1440 Bloor Street Apt. 603, (Dixie & Bloor)

Mississauga, Ontario, L4X 1R5

(905) 629 - 2050

36

ஆண்டுகள் வர்த்தக அபிவிருத்தி பெற்றவரின் அரச அங்கீகாரம் பெற்ற துரித பணமாற்றச் சேவையைப் பரிட்சித்தீர்களா?

இன்றே தொடர்பு கொள்ளுங்கள்
(416) 267-8221

★ கல்வெல்லாம் மாணிக்கம் கல்லாகுமா ★

- வவுனியா
 - மட்டக்களப்பு
 - சிலாபம்
 - கொழும்பு (சுற்றுப்புறங்கள்)
 - நீர்கொழும்பு
 - சென்னை
 - சிங்கப்பூர்
- ஆகிய இடங்களுக்கு

மு. காசிப்பிள்ளை சக புத்திரர்கள்

M. KASIPPILLAI & SONS INC.

3228 Eglinton Avenue East, #3
Scarborough. M1J 2H6

(416) 267-8221

இந்த நாட்டுக்கு சமய சரித்திர நாடகங்கள் ஒவ்வாதது என்ற ஒதுக்கிவிடுவது அர்த்தமற்ற தொன்றாகும். இங்குள்ள சிறுவர்களுக்கு, எம் பழைய சரித்திரப் பூர்வீகங்களை சித்தரித்துக் காட்டுவதிலும், சமய உண்மைகளையும் அதன் அற்புதங்களையும் அழகாக எடுத்துக்காட்டுவதினாலும் எங்களோடு இதன் மகிமை குன்றிவிடாமல் மேலும் மேலோங்கி வளர்வதற்கு வித்திட்டவர்களாவோம். நாடகம், சமூகமா? சமயமா? சரித்திரமா? என்பதல்ல பிரச்சனை அதனைப் போடும் விதத்தில் போட்டுக் கொண்டால் ரசிகர்கள் என்றுமே உங்கள் பக்கம்தான்.

நாடகக் கலை ஒரு தனித்துவம் வாய்ந்தது. சமுதாய மறுமலர்ச்சிக்குரிய ஒரு சிறந்த ஊடகம். எனவே எதிர்காலச் சிறார்களுக்கு அதாவது எம் அடுத்துவரும் சந்ததியினருக்கு நாம் எந்தளவில் நாடகக்கலையை பாதுகாத்துக் கொடுக்கவுள்ளோம் என்பதுதான் கேள்வி. ஆகவே நாடகக்கலை நிலைத்து வாழ தங்கள் நல்ல படைப்புக்களை, ஆக்கங்களை முன் வைத்து நெறியாள்கைப்படுத்துவதற்கு சகல கலைஞர்களும் முன்வரவேண்டும். இதில் எங்கள் கல்லூரிக்கலைஞர்களும் முழுமனத்துடன் ஈடுபடவேண்டும். இக்கலைச்சேவை எங்கள் கல்லூரியின் பெருமையை உயர்த்துவதுடன் எதிர்காலச் சந்ததியினரின் வழிகாட்டியாகவும் அமையும். *

சாதனை புரிந்த மாணவர்கள்




□ செல்வி சிவரதி சிவயாலர் பண்ணிசையில் அகில இலங்கையிலும் முதலாம் இடம்பெற்று தங்கப் பதக்கம் பெற்றது. க.பொ.த. (சா.த) 1989 பரீட்சையில் 8 பாடங்களிலும் அதி விசேட சித்தி D பெற்றது. சிரேஷ்ட மாணவ தலைவி. கீழ்ப்பிரிவு, மத்திய பிரிவு மாநகர சபை பண்ணிசைப் போட்டியில் முதலாமிடம், தங்கப்பதக்கம்.

□ செல்வி விமலினி விமலநாதன் மத்திய பிரிவில் மாவட்டத்தில் 200மீ, 400மீ தடைதாண்டி ஓட்டத்தில் முதலாமிடம் பெற்று வீராங்கனையானது. வலை பந்தாட்டக் குழுத் தலைவி.

□ செல்வி பிரமிளா குணரட்ணம் அகில இலங்கை ரீதியில் சைவ பரிபாலன சபை நடாத்திய பண்ணிசைப் போட்டியில் முதலாமிடம் பெற்றமை. மாவட்ட மட்டத்தில் தனி இசை பண்ணிசைப் போட்டியில் முதலாமிடம் பெற்றமை. மாநகரசபை நடாத்திய கீழ்ப்பிரிவு பண்ணிசைப் போட்டியில் முதலாமிடம் பெற்று தங்கப் பதக்கம் பெற்றமை.

□ செல்வன் செல்லையா சுகிர்தன் பமாவட்ட மெய்வல்லுனர் போட்டியில் 15 வயதின் கீழ் ஆண்கள் பிரிவில் 100மீ ஓட்டத்திலும், நீளம் பாய்தலிலும் முதலாமிடத்தைப் பெற்றவர்.

□ செல்வி கலாறுபி யோகநாதன் சைவ பரிபாலனசபை அகில இலங்கை ரீதியில் நடாத்திய சைவசமய அறிவுப் போட்டியில், ஆண்டு 6, ஆண்டு 9 இரண்டிலும் தங்கப்பதக்கம் பெற்றமை.



இலங்கை, இந்திய, மேற்கிந்திய, கனேடிய
உணவு வகைகளுக்கும், மரக்கறி யு வகைகளுக்கும்
மொன்றியலில் சிறந்த இடம்

Sri Lankan, Indian, West Indian
& Sri Lankan Groceries
Fruits & Vegetables

Dépanneur Bourret

5885 Victoria Ave., Montreal, Quebec

Tel: (514) 735-9598

அகதிநிலை - நாம் விரும்பிப் பெற்ற ஒன்றல்ல. ஆயினும் இதனை ஏற்காவிட்டால் நமக்கேது எதிர்காலம்? அதனால் ஏற்றோம்-ஏற்றபின்னர் தான் பலருக்கு, நாம் ஏன் இதனை ஏற்றோம் என்ற மனச்சுமை-இந்த அகதிநிலை என்ற மேலுறையை கழற்றி எப்படி சுலபமாய் வெற்றி காணலாம் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

நுழை துறையொன்றில் நுழைதல்:

முகவர்கள் உதவிகொண்டு எம்மவர்கள் இந்நாட்டினுள் உட்புகும் சமயத்தில், அடையாளச் சாவனங்கள் அவசியமானவை. இதனைவிட இலங்கையில் வடகிழக்கிலும், தெற்கிலும் குறிப்பாக கொழும்பிலும் தமற்கேற்பட்ட பாதுகாப்பின்மைகளைப் பற்றியும், அங்கு தொடர்ந்து இருப்பின் வரக்கூடிய உயிராபத்துக்கள், அதனுடன் சேர்ந்த உள்பயம் பற்றியும் உண்மையை எடுத்தியம்பல் அவசியம். இந்த வாக்கு மூலமும் அடையாளச் சாவனங்களும் பின்னர் எமது அகதிநிலை கோரிக்கையை இலகுவாக்க உதவும்.

பொய்மையும், மெய்மையும்:

இந்நாட்டில் அகதியாக பிரவேசித்த உடன் குடிவரவுத் திணைக்களம் தமது சட்டதிட்டங்களைப்பற்றி எழுத்து மூலமாக அகதியாளருக்குச் சமர்ப்பிக்கும். அத்துடன் தற்போதுள்ள நிலையில் 27 நாட்களுக்குள் அகதிநிலைக் கோரிக்கையொன்யை சட்டத்தரணி ஒருவர் மூலம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், இதன் பின்னர் இன்னுமோர் குறிப்பிட்ட திகதியில் குடிவரவுத் திணைக்களத்தின் அகதிநிலை அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளும்படியும் கேட்கப்படலாம். இந்த நிலையில் அதே குறிப்பிட்ட திகதியில் அகதியாளர் தெரிவு செய்யும் சட்டத்தரணியோ, அல்லது அகதி மனு நிலையமோ தயார் இல்லாத நிலையில் விசாரணைக்குரிய திகதி மாற்றப்படும். ஆயினும் சம்பந்தப்பட்ட அகதிநிலைக் கோரிக்கையாளர், குறிப்பிட்ட திகதியில் நேரடியாகச் சென்று குறிப்பிடப்பட்ட காரியாலயத்துடன் தொடர்பு கொள்வது அவசியம்.

விசாரணைக்கு முந்திய சில (தலை) விதிகள்:

இந்நாட்டில் விசாரணை 2 கட்டமாக நடைபெறுகிறது. முதலாவது முதல்கட்டம் எனப்படுகின்ற எழுத்து

தமிழர் அகதி நிலையும் தமிழர் அவதி நிலையும்

- அளவை நமு -

மூலமான விசாரணை - தனிப்பட்ட தகவல் விசாரணைகுரிய பகுதி. இப்பகுதி இரண்டு படிவமும் அகதியாளர் மனுவும் இரண்டாவது நேரடியான வித்தியாசமான விசாரணை முறைகளைக் கொண்டது. அதாவது துரித விசாரணையும், முழு விசாரணையும். இரண்டாவது கட்டத்தில் எந்த விசாரணை அகதியாளர்களுக்கு உகந்தது என்பதை முடிவு செய்கின்ற பொறுப்பு அடிப்படையான தகுதிகளை சீர்தாக்கிப் பார்த்து முடிவெடுக்கின்ற குடிவரவுத்திணைக்கள அதிகாரிகளுக்குரியதொன்று. எனினும் அகதியாளரின் குடிவரவு ஆலோசகரின் பணியும் இதனை முடிவு செய்வதில் பெரிய பங்களிக்க முடியும். இரண்டாவது கட்டத்தில் துரித விசாரணை கிடைத்தோர் அன்று வெற்றி காணத்தவறினால் முழுவிசாரணைக்கு தள்ளப்படுவர். முழுவிசாரணையிலும் வெற்றி காணத்தவறுபவர்கள் மறு பரிசீலனை மனுவையும் அல்லது மனிதாபிமான மனுக்களையும் செய்தலே ஒரே வழி.

நடைமுறைச்சிக்கல்களும் (சிதம்பர) இரகசியங்களும்:

ஓர் அகதியாளர் தமது பிரயாணத்தின் போது அகதியாளரை ஏற்கக்கூடிய மூன்றாவது நாடொன்றைக் கடந்து வரநேர்ந்தால், அந்நாட்டில் ஏன் அகதிநிலை கோரவில்லை என்ற விளக்கம் கொடுக்க நேரிடும் இதைவிட வடபகுதியை குறிப்பாக யாழ்குடா நாட்டை விட்டு வெளியேறுபவர்கள் தற்போதுள்ள சூழலில் அங்குள்ள அதிகார பீடத்திற்கு பயந்து வெளியேற வேண்டி ஏற்பட்டால் எப்படி அவர்களது சோதனை மையத்தினை கட்டக்க முடிந்தது என்பதை தெளிவாகக் கொடுப்பது அவசியம். அத்தோடு

உள்நாட்டில் வேறு பகுதியொன்றில் வாழமுடியுமா என்ற சந்தேகத்தை கண்டா குடிவரவுத்திணைக்களம் ஆராய்கின்றபடியால், அகதியாளர் இலங்கையின் வடகிழக்குப்பகுதியில் வேறு வேறு பகுதிகளில் வாழ்ந்திருந்தால் அதனை தமது தகவல் படிவத்தில் இணைத்தல் அவசியம். ஏனெனில் உதாரணமாக மகாஜனாக்கல்லூரிப்பகுதியில் பிறப்பிசுருந்து வாழ்ந்த ஒருவர் அங்கு இலங்கைப் படைகள் நிலைகொண்டு விட்டதை உதாரணமாகக் காட்டி தான் கொழும்பு வந்தேனென்றும் கொழும்பில் தங்க முடியாது போய் விட்டதிருக்க காரணம் கொடுத்தால் சரியென்றும் நினைப்பதும் தவறு அநேகமாக வடகிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள் நாட்டுச் சூழ்நிலைகள் காரணமாக வேற்றுர்களுக்கு புலம் பெயர்வது தவிர்க்கமுடியாதே எனவே மறந்து போன உண்மைகளை வெளிக் கொணர்ந்து குடிவரவு ஆலோசகரின் ஆலோசனையைப்பெற்று அகதிநிலை மனுவைச் சமர்ப்பிப்பது இக்கட்டத்தில் மிக அவசியமானது.

வாழ்வு வாழும் இடத்தைவிட உயர்ந்தது:

தமிழ் அகதிநிலையாளரின் முக்கிய சிக்கல்களில் ஒன்று ஓர் விடயத்தைப் பொதுமைப்படுத்துவதும், முன்னுரிமை கொடுக்கவேண்டிய விடயங்களை பின்னுக்குத் தள்ளுவதும் தான். எம்மவர்கள் சில சொற்களை அடிக்கடி பயன்படுத்துவதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். உதாரணமாக கரைச்சல், பிரச்சனை, அவங்கள், பொடியள் இப்படியான சொற்களில், கரைச்சல்கள் என்ன என்றோ அல்லது என்ன பிரச்சனைகள் என்றோ எம்மால் எடுத்தியம்ப முடியாது எனவே அகதியாளர் தமது பிரச்சனைகள் தெளிவாக குதல் அவசியம். அதேபோல பொடியள் என்பது பொதுமை. அவர்கள் யார்? என்று குறிப்பிடுதல் அவசியம். அடுத்த விடயம் தனியே அகதி நிலைக்கோரிக்கையை மட்டும் கொண்டதல்ல. எமது மனநிலை, அதாவது தமிழர்களின் சுயநலம் பிறர்நலம் பற்றி என்னை எண்ண வைத்த ஒன்று உதாரணமாக அகதி நிலையாளர்கள் தங்கள் வீடுகள், கோழிகள், ஆடுகள் ஏன் நாங்கள் கூட கொல்லப்பட்டதையும் அதன் பெறுமதிகளையும் லட்ச ரூபாய்களில் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதே அகதி நிலையாளரின் உறவினரோ, நண்பரோ, அயலவரோ, குண்டுவீச்சினாலோ வேறுவழிகளில்



MARCHE SIVA & NATHAN

மார்கே சிவா & நாதன்

CANADIAN, EAST-WEST INDIAN, ASIAN
& SRI LANKAN FOOD ITEMS.



- * இலங்கை, இந்திய, அரேபிய, கனேடிய உணவுப் பொருட்கள்
- * உடன் இறைச்சி, கோழி, மீன், மரக்கறி, பழ வகைகள்
- * பியர், வைன்
- * பழைய, புதிய தமிழ், இந்தி திரைப்படங்கள்

யாவும மலிவாகவும்,
உடனுக்குடனும் பெற்றுக்கொள்ள
என்றும் நாடுங்கள்.

**690 LIEGE WEST
MONTREAL**
Tel: (514) 948-4637

EVERGREEN PHOTOGRAPHY



TO CAPTURE YOUR UNFORGETTABLE
MOMENTS IN YOUR TRUE LIVE.
3 DIMENSIONAL AND
REGULAR 2 DIMENSIONAL PHOTOGRAPHS.

CONTACT: RUBAN
Tel: 267-2496 OR 267-6555

உ-
சிவமயம்

ஸ்ரீ நகுலேஸ்வரா துணை



உங்கள் இல்லங்களில் நடைபெறும்
இந்துமத சமயக் கிரியைகளுக்கும்,
மற்றும் திருமணத்திற்கு தேவையான
அனைத்து ஒழுங்குகளுக்கும்
எம்முடன் தொடர்புகொள்ளவும்.

சிவஸ்ரீ நகுலேஸ்வர கெங்காதரசர்மா
நகுலேஸ்வரம், கீரிமலை

தொலைபேசி: (416) 609-8466
67 Withy Combe Cres.
Scarborough, Ontario M1V 2J2

னாலோ சுட்டுக்கொல்லப்படுவதை பல கேள்விகளுக்குப் பின்னர் மிக அலட்சியமாகச் சொல்வதைக் கேட்டிருக்கின்றேன். இந்த நிலை மாறவேண்டும். நாம் அகதிநிலையில் தோல்வியடைய நேர்ந்தாலும், சொத்துக்களைவிட மனித உயிர்களுக்கும் மனிதாபிமானத்துக்கும் மதிப்பளிப்பவர்கள் என்பதையும் எமது லட்சோபலட்சம் சொத்துக்களை விட பெறுமதியானது மனித உயிர்கள் என்பதை கனடியர்களுக்கு நாம் புரிய வைக்கவேண்டும்.

நன்றி நம்மை உயர்ந்தும்:

எமது அகதிநிலையாளரின் இன்னுமொரு தவறு ஒன்றையும் இங்கே சுட்டிக் காட்ட வேண்டும். அகதிநிலைக்கோரிக்கை விசாரணைக்கு தயார் படுத்துகின்றபோதோ அல்லது விசாரணை முடிவிலோ, வணக்கம் அல்லது நன்றி என்ற சொல்லை கூற தவறிவிடுகின்றோம். பல தமிழர்கள் தங்கள் சிரிப்பின்மூலம் தாம் அதனைக் கூறிவிட்டதாக மனிதனுள் எண்ணுகின்றார்கள். கனடியர்களுக்கு இதை விளங்கமுடியாது. அதனால் நன்றி அல்லது வணக்கம் என்பதை நாம் வெளிப்படையாக சொல்லப்பழக வேண்டும். உங்கள் கோரிக்கையில் நீங்கள் தோல்வி கண்டால் கூட நன்றி என்பதை கூறிவிட்டு விசாரணை அறையைவிட்டு வெளியே வாருங்கள். இதன் மூலம் இன்னுமொரு தமிழரை அதே குடிவரவு அதிகாரியோ, ஆலோசகரோ சந்திக்கும்போது நல்ல எண்ணம் கிடைக்க வழி கிடைக்கும். இந்தச் சொற்கள் அவர்களின் முடிவுகளைக் கூட மாற்றியமைக்கும் ஆயுதமாக அமையலாம். எனவே நன்றி என்பது தனிமனிதனுக்குரிய கேடய மல்ல தமிழ்ச் சமுதாயத்தின் கவசம்.

தவறுகள் மனிதனுடன் கூடப் பிறந்தவை:

நம்மவர்களிடம், கேட்ட இன்னுமொரு சங்கதி, எங்கள் பிழைகளை நாங்கள் ஏற்றுக் கொள்ளாமை. பிழைகள் எப்போதும் மற்றவர்களுக்குரியது என்று நாம் முடிவாக்கிவிடுதல் எமது இயல்பு. நாட்டுக்கு வந்துசேர முடியவில்லை யென்றால், ஏஜென்ட் சரியில்லை. வந்த பின்னர் சிக்கல்கள் வந்தால் மொழிபெயர்ப்பாளர் சரியில்லை என்றோ அல்லது விசாரணைக்கு வந்த அதிகாரி சரியில்லை என்றோ முடிவு எடுப்பது. இல்லாவிட்டால் இராகு காலம், நாட்கள் சரியில்லை, திகதி அதிர்ஷ்டமில்லை என்பது இந்த நிலைமைகள் தனியே

அகதி மனுவோடு நிற்பதில்லை. நல்லதொரு உதாரணம் வேண்டுமென்றால் சாரதி அனுமதிப் பத்திரம் பெறுவதற்கு சென்று தோல்வி கண்டு வந்தவர்களை விசாரித்துப் பாருங்கள். தோல்விக்குக் காரணம் தமக்கு வந்த சோதனை அதிகாரியோ அல்லது வேறு வாகனச் சாரதிகளோ என்று தெளிவாகச் சொல்வார்கள்.

எனவே நாம் எங்கள் நிலைமைகளை புரிந்து தெரிந்து செயல்படவும். எமது முடிவுகளும், நடவடிக்கைகளும், தனி மனிதர்களாகிய எங்களை மட்டும் பாதிக்காது, தமிழ் சமுதாயத்தையே பாதிக்கும் என்பதை உணர்ந்து செயல்படவும் பழகுதல் அவசியம். புதிதாக இந்நாட்டுக்கு

வருகின்ற புதிய தலைமுறைக்கு வழிகாட்டக்கூடிய நிறுவனங்களையும், ஒளியூட்டக்கூடிய வழிமுறைகளையும் காட்டுங்கள். அதுவே எமது சமுதாய வெற்றிக்கு வழிகாட்டும்.

உனை நீ அறிவாய்!!

Canada

In the continent of North America
We are near Arctica

This is where the Prairies are
This is where the Maritimes are

This is the playground of Queen Liz
This is where Canada is

Spring, summer, fall and winter
Rolling like a ball, one after the other

Beautiful trees, flowers and skies
Delicious home made apple-pies

Wonderous creatures roaming land and sea
Family and friends standing by me

So many people, so many faces
It's wonderful to see a mixture of races

O Canada so broad and beautiful
Where freedom and happiness is so bountiful

All together, uniting as one
Our mission of world peace is almost done

I am happy to be alive and free
Thank you Canada for providing that for me.

Shankary Subramaniam
Grade 7
Henry Hudson Senior
Public school, Scarborough.

AVM'S FOOD MART

AVM'S VIDEO VISION

- ▲ Video Transfer (Any System)
- ▲ Video Production

AVM'S

★ உங்களுக்குத் தேவையான இலங்கை, இந்திய, கனேடிய உணவுப் பொருட்களுக்கும் உடன் மரக்கறி, மீன் வகைகள், பாலுணவுப் பொருட்கள் மற்றும் அன்றாடத் தேவைகள் அனைத்திற்கும் நாடுங்கள்

★ தமிழ், மலையாள, சிங்கள, ஹிந்தி, வங்காள திரைப்படங்களின் தரமான வீடியோப் பிரதிகளை வாடகைக்குப் பெற்றுக் கொள்ளலாம்!

★ THOMSON Audio & Video புதிய, பழைய பால்களின் CD லேசர் இசைத்தட்டுக்கள், ஒலிப்பதிவு நாடாக்கள் என்பனவற்றை மொத்தமாகவும் சில்லறையாகவும் பெறலாம்

★ 400க்கும் மேற்பட்ட வெளியீடுகள் எம்மிடம் கையிருப்பில் உள்ளன.

★ Moving


1181 Victoria Park Avenue, (At St. Clair Avenue)
Scarborough, Ontario
Tel / Fax: (416) 755 - 0766

பேன்சி பூக்கலாட

fancy florist

திருமணம், பூப்புனித நீராட்டு விழா மற்றும் மங்கள வைபவங்களிற்குத் தேவையான பூக்கள், பூமாலைகள், பூமணவறை, சடைநாகம், கொண்டை மாலை, கைச் செண்டுகளுக்கும், மற்றும் பலவித மலர் அலங்காரங்களிற்கும் தேவையான சகல பொருட்களையும் எம்மிடம் தாராளமாக மலிவு விலையில் பெற்றுக் கொள்ளலாம்.....

தமிழ், கிறிஸ்தவ அன்பர்களின் திருமணத்திற்குத் தேவையான மலர் அலங்காரம், கோயில் அலங்காரம், Bridal Bouquet, Boutonniere, Flower Baskets, Floral Arches முதலியனவும் சிறந்த முறையில் செய்து தரப்படும்



பூமணவறை

பெரியது \$600 நடுத்தரம் \$450 சிறியது \$350

1668 Victoria Park Ave.
(2 Blocks North of Eglinton)
Princess Plaza
Scarborough
(416) 288-1419

460 Elgin Mills Rd.
(கனேசா கோயிலுக்கு
அருகாமையில்)
Richmond Hill
(905) 770-5382

இன்று நாம் எமது மண்ணை விட்டு இடம் பெயர்ந்து பல்வேறு நாடுகளிலும் குடியேறி பல கஷ்டங்களுக்கும் மத்தியில் வசித்துக் கொண்டு இருக்கிறோம். அப்படியான சூழ்நிலையில் இப்படியான பழைய மாணவர்களின் ஒன்றுகூடல், பழைய நண்பர்களையும், ஆசிரியர்களையும் சந்தித்து பழைய நாட்களின் பசுமை நிறைந்த நினைவுகளை பரிமாறிக் கொள்ள உதவுகின்றது. இப்படியான நிகழ்ச்சிகளின்போது பழைய நினைவுகளை பரிமாறுவதோடு நின்றுவிடாது, எமது தற்போதைய சூழ்நிலைகள், எதிர்காலம் பற்றி சிந்திக்கவும், கலந்துரையாடவும் வேண்டும். நாம் இந்த முறையில் சிந்திக்க தொடங்குவதால் எம்மையும் எமது எதிர்காலத்தையும் முறையான வழியில் நெறிப்படுத்தி செல்லமுடியும்.

எமக்கு இந்த நாட்டில் பல இனத்து மக்களையும் சந்தித்து பழகும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தை பாவித்து நாம் மற்ற இன மக்களுடன் பழகி அவர்களின் கலாச்சாரத்தில் இருக்கும் நல்ல பழக்க வழக்கங்களை கற்கவும் எமது கலாச்சாரத்தைப் பற்றி அவர்களுக்கு கூறவும் வேண்டும். அதை விடுத்து பன்னாட்டோன்று அவர்களிடம் இருக்கும் தீய பழக்க வழக்கங்களை கற்கக் கூடாது. எமது கலாச்சாரம் உலகத்திலேயே மிகப் பழமை வாய்ந்தது. எனவே நாம் எமது கலாச்சாரத்தை இட்போ, எமது நிறத்தை இட்போ தாழ்மையாக எண்ணக்கூடாது. நாம் உண்மையில் பெருமைப்படவேண்டும். இங்குள்ள ஒரு சராசரி மனிதனை எமக்குள் உள்ள ஒரு சராசரி மனிதனுடன் ஒப்பிட்டால், எமது சராசரி மனிதன், இங்குள்ள சராசரி மனிதனிற்கு எந்த வகையிலும் குறைந்தவன் அல்ல. இவற்றை மனதிற்கொண்டு எம்மவர் மற்ற இன மக்களுடன் பழக வேண்டும். இந்த நாட்டிற்கு வந்த பிறகும் நாம் இலங்கை மாதிரி மற்ற இன மக்களோடு பழகாதிருந்தால் இலங்கையில் எமக்கேற்பட்ட கஷ்டங்கள் இங்கும் எமக்கு ஏற்படலாம்.

மேலும் நாம் ஒருவரை ஒருவர் மதிக்கும் பண்பாட்டை கற்றுக்கொள்ள வேண்டும். நாம் எமக்குள் ஒருவரை ஒருவர் மதிக்காவிட்டால் மற்ற இனத்தவர்கள் எம்மை எப்படி மதிப்பார்கள்? நாம் எம்மிடையே இருக்கும் கருத்து வேறுபாடுகளை கலந்துரையாடல்களினால் தீர்த்துக் கொள்ளவேண்டும். கருத்து வேறுபாடல்லாத ஒரு சமுதாயம் இல்லை, ஆனால் ஒரு சமுதாயம், தமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை எப்படி தீர்த்துக்கொள்கிறது என்பதில்தான் ஒரு சமுதாயத்தின் வீழ்ச்சியும், முன்னேற்றமும் தங்கியிருக்கின்றது.

இந்த நாட்டிற்கு வருபவர்களுக்கு இங்குள்ள அரசாங்கங்கள் பல வழிகளிலும் உதவி செய்கிறது. நம்மவர் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எம்மை முன்னேற்றிக் கொள்ள முயல்வேண்டும்.

எமது எதிர்காலம்?

நன்னித்தம்பி பிரதீபன்

அதை விடுத்து அவர்கள் தரும் உதவியை சரியான வழியில் பயன்படுத்தாது, எம்மையும் எமது சமுதாயத்தையும் பாழடிக்கக்கூடாது.

நாம் எமக்குள் சிறிய வட்டங்களை ஏற்படுத்திக்கொண்டு, அதற்குள் நான்தான் பெரிய ஆள் என போட்டி போடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இந்த உலகம் மிகவும் பரந்தது, நாம் எமக்குள் போட்டி போடத் தேவையில்லை. ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வதால் நாம் இந்த பெரிய உலகில் எவ்வளவோ பெரிய விடயங்களை சாதிக்கலாம்.

எமது நாட்டை ஆழ வந்த பிற இனத்தவர், தமது ஆட்சியை இலகுவாக் குவதற்கு எமக்குள் பிரிவினைகளை ஏற்படுத்தி ஆண்டு வந்தனர். தொடர்ந்து வந்த எமது அரசியல்வாதிகளும் இந்த முறையிலான ஆட்சி முறையையே கையாண்டு வருகிறார்கள். இந்த முறையிலான ஆட்சி, ஆளுபவர்களுக்கும், அரசியல்வாதிகளுக்குமே பயன் அளிக்ருமே அன்றி பொதுமக்களுக்கோ அல்லது எந்த ஒரு நாட்டிற்கோ பயனளிக்காது. ஆங்கிலேயரால் ஆளப்பட்ட எந்த ஒரு நாட்டைப் பார்த்தாலும் இது தெளிவாகும். இதை மனதிற்கொண்டு நாம் தொடர்ந்தும் எம்மிடையே பிளவுகளை ஏற்படுத்தாது பழையவற்றை மறந்து ஒற்றுமையாக கலந்துரையாடி எந்த ஒரு வேறுபாட்டையும் தீர்த்துக்கொள்ளும் வழக்கத்தை உருவாக்கிக் கொள்ளவேண்டும்.

எமது நாட்டை ஆண்டவர்கள் எம்மை தமது தேவைகளுக்கு ஏற்ப பயிற்சி அளித்து அவர்கள் கொடுத்த வேலையில் அமர்த்தி நாட்டை ஆண்டு வந்தனர். இதனால் எமக்கு அரசாங்க வேலையை விட்டால் வேறு ஒன்றும் செய்ய தெரிவதில்லை. நாம் இந்த நிலைமையை மாற்றி எந்த தொழிலும் செய்ய எம்மை தயார்படுத்திக் கொள்ளவேண்டும். மேலும் எமது கலாச்சாரத்தில் இருக்கும் குலவழக்கங்களும் எமது சமுதாயத்திற்கு ஒரு சாபக்கேடாகும். இவை எல்லாம் எமது சமுதாயத்தை ஒட்டிக்கொண்டு இருக்கும் வரையில் நாம் இப்பொழுது இருக்கும் நிலையை விட்டு முன்னேறுவது என்பது மிகவும் கடினம். இந்த நாட்டிலும் ஆங்கிலேய முறையிலான ஆட்சியை நடை-

பெற்று வருகிறது. எனவே நாம் எமது சமுதாயத்தை சரியான வழியில் நெறிப்படுத்தாது விட்டால் இலங்கையில் ஏற்பட்ட சிக்கல்கள் இங்கும் ஏற்படலாம்.

நமது கலாச்சாரம் கல்தோன்றி மண்தோன்றா காலத்தில் உருவானது என்று நாம் பெருமையாக பேசிக் கொள்கிறோம், ஆனால் நாம் எமது கலாச்சாரத்தில் இருக்கும் சிறு குறைபாடுகளைக்கூட திருத்திக்கொள்வதில்லை. நாம் பழைய பெருமைகளை பேசுவதோடு நிறுத்திக் கொள்ளாது, வரும் காலத்தில் என்ன புதுமைகளைச் செய்யலாம் என சிந்திப்பதே நமக்கும், நமது சமுதாயத்திற்கும் பயனளிக்கும். உதாரணமாக எமது கலாச்சாரத்தில் பெரியவர்கள், சிறியவர்களின் கருத்துக்களை தட்டிக்கழிக்கும் பழக்கம் உண்டு. இதனால் எமது இளைய தலைமுறையினரின் சிந்திக்கும் ஆற்றலும் ஆர்வமும் பாழடிக்கப்படுகிறது. பெரியவர்கள், சிறியவர்களின் கருத்துக்களை செவிமடுத்தது, அலசி ஆராப்பந்து சரியான கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் அல்லது விளக்கம் கொடுத்து சிறியவர்களை சரியான முறையில் வழிநடத்தும் வழிமையை உருவாக்கிக் கொள்ளவேண்டும். இப்படியான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்வதால் சிறியவர்களின் தன்னம்பிக்கை, ஆக்கபூர்வமான சிந்தனை என்பன வளர்க்கப்படும். இதனால் எமது சமுதாயத்தை சரியான முறையில் வழிநடத்தி செல்லக் கூடியவர்கள் உருவாக்கப்படுவார்கள்.

இறுதியாக இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் மேற்கூறிய கருத்துக்களை உள்ளடக்கி தொடர்ந்தும் நல்ல முறையில் நடாத்தப்பட வேண்டும். என்றும் இம் மாதிரியான நிகழ்ச்சிகள் பழைய மாணவரை மட்டுமல்லாது அவர்களின் இளைய தலைமுறையினரையும் கவரக்கூடிய வகையில் நடாத்தப்படவேண்டும். அப்பொழுதுதான் பழைய மாணவர் மட்டுமல்லாது அவர்களின் இளைய தலைமுறையினரும், எமது சமுதாயமும் பயனடையும். *

FRESH CHICKEN • EGGS

BEEF • LAMB • GOAT



FRESH & FROZEN



ALL MEAT PRODUCTS

WHOLESALE & RETAIL

LARGEST STORE IN SCARBOROUGH



CANLANK POULTRY

2155 LAWRENCE AVE. EAST, #2

SCARBOROUGH, ONTARIO

TEL: (416) 759-7057



Also Moving Van available

Toronto - Montreal and other locations

Reasonable Rates.

As I was staring into star lit sky, my mind seemed to roam into another time. I was a little shaken at first but I soon noticed that I was witnessing the future, I was shocked to see that our culture and our language had been forgotten. There were still communities of so called Tamil people but they were talking English and eating beef on a Friday night. They had become Canadians and thought of being Sri Lankan as an insult, just imagine thinking of our home land and our identity as a piece of garbage. They had no idea of how valuable our heritage is. It is a part of the burning flame that sets us apart from other people. It gives us an identity and a sense of belonging.

Slowly my mind became hazy and my thoughts staggered, right up till my mind drew a blank. Then all of a sudden I felt water dripping onto me. It was my brother spraying water on me. I got up in a flash and ran for a towel. Later that day I was surprised to find out that we had to do a research assignment at my school. Coincidentally the assignment was on, "Preserving Our Mother Tongue". I soon got to the facts about what people were doing to help preserve our language. They were sending their children to "The Heritage Language Program". They were also trying to urge their children to speak Tamil whenever they were at home. I was drawn to this assignment like and ant to a cake.

I was always jealous about how the Chinese community co-operates and encourages their children to learn their mother tongue. I always felt very sorry about our community lacking the interest to encourage their children to speak, read and write Tamil we only know how to speak and understand Tamil but the Chinese kids know how to speak, read, write and understand their native language. They were proud to preserve their language and customs. I have noticed that a lot of young Tamil kids have some kind of idea that being a Tamil is not cool. They want to be "Westerners". They cut their hair in some kind of vegetable manner (Mushroom cut) and say ridiculous "foreign" words. Instead of listening to Thevarams and classical music, they spoil their hearing by listening to Rap, Hip-Hop and Reggae. They wear their clothes backwards and but shoes that cost hundreds of dollars. Never mind these childish, imma-

BRIDGING THE G.....AP

CHITHAKAN
NANTHEESWARAR
Old Student of Mahajana
Grade 8 John Buckan Junior Public
school, Scarborough

ture behaviours. We have got to start promoting our ethnic backgrounds. Without them we are lost. It is as if we are unwanted. Someday these children will look back into the past and laugh at themselves for trying to act so different and foolish. It is also very sad to know and see parents allowing this kind of behaviour to continue.

It doesn't matter whether you are black or white. It doesn't matter whether you are Buddhist, Hindu, Jewish or Christian. It doesn't matter what race you are. It doesn't matter whether you are rich or poor. All that matters is that every single person in the world belongs to their own culture. They are proud to be what they are. The pass on this invaluable gift from generation to generation. This is what keeps us Tamils being Tamils. It is what keeps Hindus being Hindus. Without this special gift we have no identity and we are lost. That is why Canada is a multicultural country. We came here to preserve our customs and language. People may think that they are Canadians but we truly are Sri Lankan - Canadians. At the same time we have to respect other nationalities, cultures and traditions. People who don't respect different customs are said to be prejudice. We don't want to give our nationality a bad name. We don't want others to think our culture is so backward. As we know our culture is the oldest and most preserved one until now. We have to be proud of this and preserve our culture and mother tongue before its too late. This will lead to the building of a bridge that will form a tie that will bring our home and us together forever.

I always wondered, how on earth our present and next generation are going to keep this bridge that has already been started to form the connection with

our mother land. The more Tamils want tend to follow other nationalities' traditions, the more the bridge will breakdown and collapse. There is still hope because people are beginning to understand that our language is invaluable. We are trying to regain the lost ground. It all started with the construction of the Hindu Temple. Later people began to organize classes that help us to learn our Tamil language, Bharathanatyam and classical music and drama. An example of an organization that is doing some good deeds in this cruel world is the Mahajana Old Students' Association. They are raising funds to help to rebuild their school in Jaffna. Lots of people are organizing similar Kalaivilas and programs. We are gradually making a little Jaffna City in Canada. Chinese have China Towns so why don't we have "Little Jaffna" towns?

We have ventured a step farther. We have started adopting orphan children in Sri Lanka through the Canadian Foundations for Tamil Refugee Rehabilitation (CAFTRR) and the famous Ramakrishna Mission in Sri Lanka. This is not only helps children but it also gives us a sense of fulfilment and accomplishment. You will be proud of yourself for being a Tamil. I hope during this terrible situation in our homeland our people here will willingly help to support our brothers and sisters who unfortunately became orphans in our motherland due to the prolonged civil war. This therefore will help to bridge the remaining portion of the gap. The pathway to a relationship between our brothers and sisters in Sri Lanka lies in our heart. We are the young generation of Tamils in Canada. Lets hope that we continue to keep on learning our mother tongue and culture.

This will lead to a permanent bridge between us and our motherland. The only obstacle that we may face is the barrier of communication. If we forget to speak our mother tongue our identity will be lost. It all lies in our determination. We are Tamils and we are proud to be Tamils!

PS: Did I tell you that I got an "A+" on my assignment!

COLONIAL

AUTO

REPAIRS



- ENGINE WORK • TRANSMISSION
- TUNE-UPS • BRAKE INSPECTION
- BODY • PAINT JOBS & MORE

QUALIFIED
CLASS 'A'
MECHANICS

GUARANTEED
REPAIRS

INQUIRE AT:
75 CHESTER LE BLVD.
UNIT 39
SCARBOROUGH, ONT

SATHISH

(416) 492-5325 • (416) 498-5324

AK INTERNATIONAL

பலசரக்கு மாளிகையும், வீடியோ திரைப்பட விநியோக நிலையமும்

இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களும்

கனேடிய பல்வகை உணவுப் பொருட்களும்

தமிழ் சஞ்சிகைகள், இலங்கைப் பத்திரிகைகள்

தரமான வீடியோ திரைப்படங்களும் எம்மிடம் கிடைக்கும்.

திருமண வைபவங்களுக்குத் தேவையான முத்து மணவறை

மற்றும், தலையலங்காரப் பொருட்களையும் பெற்றுக்கொள்ளலாம்.

இட மாற்ற வேலைகளும் (Moving) செய்து தரப்படும்.

4 WADE AVENUE, TORONTO

(416) 536-2220

MUTUAL FUNDS

KURU ARAVINTHAN

There are a wide variety of funds that an investor may invest depending on their objectives. These include:

1. Money Market Fund
2. Mortgage Fund
3. Bond Fund
4. Real estate fund
5. Balanced fund
6. Dividend fund
7. Equity fund

1. Money market Fund:

Invest in short-term debt Instruments such as T-Bills, commercial and finance papers. It provides better returns with minimum risks. This fund should be purchased on a yield basis.

2. Mortgage Fund:

Invest in mortgages and fixed Income securities, such as commercial paper, bonds and debentures. This provides attractive Income Returns with high degree of safety.

3. Bond Fund:

This fixed income fund invests in Government and corporate bonds and debentures, this type of fund provides a high degree of price stability and sensitive to changes in interest rates.

4. Real Estate Fund

This fund provides an opportunity to investors to participate in the real estate market. But the valuation of this fund does not occur frequently, and less liquid than most other funds. It is permitted to borrow to help

finance the mortgages on real estate holdings. It provides attractive rental Income to Investors.

5. Balanced Fund:

The object is to maintain a portfolio balance between bonds, debentures preferred shares and common shares. This provides a combination of safety and income through fixed income investments.

6. Dividend Fund:

Investor takes advantage of the favourable tax treatment dividends receive. It invests primarily in high yielding preferred shares and convertible preferred shares. It provides attractive income returns on an after tax basis to its share holders.


7. Equity Fund:

This fund invests a large portion of its assets in common shares some equity funds will tend to hold a portion of their assets in cash or fixed income securities, to offset the volatility of the fund. Investment objective is to get a capital appreciation. some funds generate dividend income for their investors as a secondary objective.

General Rules on The Taxation of Mutual Fund Trusts

Most of the mutual funds have a December year end for tax purpose. Trusts get a deduction for amounts distributed to unitholders, but any income distributed is taxable in the unitholder's hands. mutual funds distribute all income that would otherwise be taxable in the fund. All Income and most capital gains are distributed. Certain capital gains are retained, and there for taxed, in the trust, but the tax is offset by a capital gain refund. Distributions are made monthly, quarterly and annually. Because distributions are taxable, investors should watch the timing of acquisitions buying on December end could result in an unintentional tax cost. *

ASIAN TEXTILE AND GIFT SHOP



- ✦ கூறைப் புடவைகள்,
காஞ்சிபுரம், மணிப்பூர், மைசூர்,
சில்க், நூல் சாறிகள்
- ✦ மங்கையர் மனம் கவரும்
நவநாகரீக ஆடைகள்
- ✦ சிறுவர், சிறுமியர்க்கான
ரெடிமேட் உடைகள்
- ✦ பெண்களுக்கான பஞ்சாபி
சல்வார் கமீஸ் உடைகள்
- ✦ ஆண்களுக்கான பட்டு
வேட்டிகள்
- ✦ எந்த நிறமானாவும் ஏற்ற சாறி
பிளவுஸ்கள், துணி வகைகள்
- ✦ அன்பளிப்பு, அழகு சாதனப்
பொருட்கள்
- ✦ சாறி பிளவுஸ்கள் நீங்கள்
விரும்பிய டிசைன்களில் தைத்துக்
கொடுக்கப்படும்.

இவற்றடன் Fax, Photocopy,
Money Transfer

3601 Lawrence Avenue East, #23
(Markham & Lawrence)
Scarborough, Ontario
(416) 438-6568

எங்கும் நிறைந்தவன் இறைவன். இறை என்ற சொல் இறு என்ற பகுதி அடியாகப் பிறந்தது. சரம், அசரம் என்ற எல்லாப் பொருட்களிலும் தங்கி இருப்பவன் இறைவன்.

“பார்க்கு மிடமெங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தமே”

“அங்கிங் கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த மூர்த்தியாகி அருளொடு நிறைந்தது”

உடம்பிலே உயிரும், உயிரிலே இறையும் தங்கி இருக்கின்றன. பந்து - பியாடர் - காற்று என்பது போல எல்லாவற்றையும் இயக்குவதால் பரம்பொருள் (இயவுள் பெரும் பெயர்) கடவுள் என்றாயிற்று. மருத்துவன் மருத்துவமனையில் தங்கி உடற்பிணியைப் போக்குவதுபோல, இறைவன் எல்லா உயிர்களிலும் தங்கி உடற்பிணியைப் போக்குகின்றான். இதனால் வைத்தியநாதன் என்ற திருநாமம் ஏற்பட்டது.

இறைவன் எங்கும் இருப்பினும் ஞானிகள் திருவுள்ளத்திலும், திருக்கோயில்களிலும் சிறப்பாக விளங்கித் தோன்றுகின்றான். ஏனைய இடங்களில் இறைவன் மறைந்திருக்கின்றான். ஓராதான் உள்ளத்தொளிக்கு மொளியானே”

பாலில் நெய் மறைந்திருப்பதுபோல் பிற இடங்களில் இறைவன் நிறைந்து மறைந்திருக்கின்றான். கடைந்த தயிரில் வெண்ணெய் திரண்டு உருண்டு வெளிப்பட்டிருப்பதுபோல், ஞானிகள் உள்ளத்திலும், திருக்கோயில்களும் இறைவன் விளங்கிக் காட்சியளிக்கின்றான்.

மற்ற இடங்களில் இறைவனை நாம் நினைத்துத் தியானிப்பதினாலும், துதிப்பதினாலும், வழிபடுவதினாலும் வினைகள் வெதும்புகின்றன. கோயிலில் இறைவனை வழிபட்டால் வினைகள் வெந்து எரிந்து கரிந்து நீராகி விடுகின்றன. கொடிய வெய்யிலில் ஒரு துணியை வைத்தால் வெதும்புமேயன்றி வெந்து சாம்பலாகாது. ஆனால் ஒரு சூரியகாந்தக்கண்ணாடியை வெய்யிலில் வைத்து அதன்கீழ் வரும் வெய்யிலில் துணியை வைத்தால் அத்துணி சாம்பலாகிவிடும். நேர் வெய்யிலுக்கு இல்லாத ஆற்றல் சூரியகாந்தக் கண்ணாடிக்குக் கீழே வரும் வெய்யிலுக்குண்டு. பரந்து விரிந்து இருக்கின்ற கதிரவனுடைய வெப்பத்தை ஒன்றுபடுத்தி தன் கீழே சூரியகாந்தக்

இறை வழிபாடு

க. துரைசிங்கம்

கண்ணாடி பாச்சுகின்றது. பிற இடங்களில் இறைவனை வழிபடுவது வெய்யிலில் துணியை வைப்பது போலாகும். திருக்கோயிலில் இறைவனை வழிபடுவது சூரியகாந்தக் கண்ணாடியின் கீழ் துணியை வைப்பது போலாகும். ஒரு சினிமா படத்தை வீட்டில் உள்ள தொலைக்காட்சியில் ஒளிநாடா போட்டுப் பார்க்கலாம். அதே படத்தை நாங்கள் திரை அரங்கில் பார்க்கும் போது மனதில் நன்றாகப் பதிவதோடு அதிக திருப்தி அடைகிறோம். அதுபோலவே நாங்கள் வீட்டிலும் கோயிலிலும் ஒரு இறைவனைத்தான் வழிபடுகிறோம். கோயில் வழிபாட்டில் கூடிய திருப்தியையும் பலனையும் அடைகிறோம். திருக்கோயில்களிலுள்ள திருவுருவங்கள் தேவர்களாலும் முனிவர்களாலும் நால்வர், ஆழ்வார்கள் ஆகிய ஆன்றோர்களாலும் நிறுவப்பெற்ற காரணத்தால் அவை மேன்மைபெற்று, வழிபடுவோருடைய வல்வினைகளை அகற்றி வேண்டிய வரங்களை அருள்கின்றன.

பசுவின் உடல் முழுவதும் பால் பரவி இருப்பினும் மடியின் மூலமாக அதனைப் பெறுவதுபோல, எங்கும் நிறைந்திருக்கின்ற இறைவனுடைய திருவருளைத் திருக்கோயில்களில் உள்ள திருவுருவங்கள் மூலமாகப் பெறுதல் வேண்டும்.

ஒரு பறவை இரு சிறகுகளைக் கொண்டு பறப்பதுபோல இறைவழிபாட்டிற்கு பூவும் நீரும் வேண்டப்படுகின்றன.

“புண்ணியஞ் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு அண்ணல் அதுகண்டு அருள் புரியாநிற்கும்”

என்பது திருமந்திரம். எங்கும் நிறைந்த இறைவனை எங்கும் எளிதாகக் கிடைக்கக்கூடிய பூவினாலும்,

நீருனாலும் நாம் வழிபடல் வேண்டும். வழிபாட்டிற்கு அன்பும் ஆசாரமும் இரண்டு கண்கள் போன்றவை.

எண்ணில்லாத காலம் எண்ணில்லாத உடம்பை எடுத்து வருகின்ற நாம் இறைவனை மெய்யன் புடன் உள்ளம் குழைந்து உருகி மலர் இட்டு அர்ச்சனை செய்து வழிபட்டால் பிறவி நோய் தீரும்.

திருக்கோயில்களில் சிவலிங்கம், தட்சணாமூர்த்தி, நடராசர், சந்திரசேகரர், அம்பிகை, விநாயகர், முருகன், திருமால் என்ற பலமூர்த்தங்கள் இருப்பினும் அவை அனைத்தும் ஒரே மூர்த்திதான் கடவுள் ஒன்றேதான். இரண்டாவதில்லை.

எனவே தெய்வ வழிபாடு செய்வோர் தெய்வபேதம் மூர்த்திபேதம் குறித்து மாறுபட்டுமலையாது நிலையான அன்புடன் ஒரு பொருளைத் தியானித்து வழிபடல் வேண்டும்.

காவிரி நீரில் நீராடி எமது வெப்பம் தணிவதுபோல் அருட்கடலாகிய ஆண்டவனை வழிபட்டால் பிறவிவெப்பம் தணிபும்.

“ஆர்த்த பிறவித்துயர் கெடநாம் ஆர்த்தாடும் தீர்த்தன்” என மாணிக்கவாசகர் அருளுகின்றார்.

உடம்பின் பயன் இறைவனை வணங்குதல். அறிவின் பயன் இறைவனை அறிதல். கல்வியின் பயன் கடவுளைத்தொழுவதாகும். “கற்றதனாலாயபயன் என்” என்ற குறட்டாவின் படி இறைவன் திருவடியில் அன்பில்லாத கல்விப்பெருக்காற் பிரயோசனமில்லை.

நாள்தோறும் வீட்டில் உள்ளவர்கள் சேர்ந்து காலை மாலை வழிபடல் வேண்டும். எல்லோரும் சேர்ந்து இசையுடன் கூட்டுப்பிரார்த்தனை செய்யவேண்டும். இதனால் குடும்ப ஒற்றுமை, தெய்வகாடாட்சம், திருமகள் செல்வப்பெருக்கு உண்டாகும். ஆலயத்திலும் மேலே கூறியபடி கூட்டு வழிபாடு செய்யவேண்டும்.

தெய்வத்தமிழ்ப் பாடல்களை மனப்பாடஞ்செய்து கொண்டு ஆலய வழிபாடு செய்து பிறவிப்பிணியை ஒழித்துப் பேரின்பப் பெருவாழ்வு பெறுவோமாக. *



**FOUNDER MEMBERS
MAHAJANA OLD STUDENTS' ASSOCIATION, CANADA**

Seated Left to Right: Grace Y. Velupillai, M. Kartigesu, P. Kanagasabapathy, E. Sivasothy
Standing: S. Subramaniam, K. Thuraisingam, S. Murrugiah, S. Sivanesan
Absent: R. Raveendran

மகாஜனாக் கல்லூரி ஈழத்தில் தெல்விப்பழையில் நிர்மாணிக்கப் பட்டிருந்தாலும் அதன் புகழ் இலங்கை முழுவதிலும் நிறைந்துள்ளது. இப்போது மகாஜனாவின் புகழ் லண்டன், கனடா, பிரான்ஸிலும் பழைய மாணவர்களாகிய எங்களால் உலகம் எல்லாம் பரப்பப்படுகிறது. எமது சங்கம் 8-10-1989ல் பிறந்து சிறப்பாக வளர்ந்து ஐந்து வயதுப் பூர்த்தியை நோக்கி வீறுநடை போடுகிறது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரியத்தருகிறோம்.

எமது நோக்கு, தாய் நாட்டில் இன்றைய அசாதாரணச் சூழலில் பயிலும் மாணவர்களின் கல்வி பாதிக்கப் படாது உதவிகளை அளிப்பதும், மகாஜனா நூற்றாண்டை நிறைவு செய்யும் பொழுது மகாஜனாவில் நினைவு மண்டபம் ஒன்றை நிர்மாணிப்பதும், இங்கு வாழுகின்ற பழைய மாணவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒற்றுமையாக செயற்பட்டு, மேல் கூறியவற்றை அடைவதுமாகும்.

நாம் மகாஜனா மாதாமேல் மிகவும் பாசத்தோடு வாழ்கின்றோம். எமது வருங்காலத்து பழைய மாணவரின் சந்ததிகள் சங்கத்தை வருங்காலத்திலும் நடாத்தக்கூடியதாக பல உத்திகளை கையாண்டுள்ளோம். மாணவர்களின் குழந்தைகள் மகாஜனாவில் கல்வி பயிலாவிட்டாலும், அவர்கள் அப்பா, அம்மா, அண்ணன், அக்கா படித்தவர்கள் என்ற காரணங்களுக்காக மகாஜனாவில் பற்றுகொள்ள இச்சங்கம் கனடாவில் நிலையாக செயல்பட, வசதிகளை வகுத்துச் செல்லுகின்றோம்.

ஐந்து ஆண்டுகளிலும் மதிய, இராப்போசன ஒன்றுகூடல் விருந்துகளை நடாத்தியதோடு, பல பொதுக்கூட்டங்களையும் நிறைவேற்றி, விளையாட்டுத்துறை வளர உதவியதுடன், கலைவிழாக்களையும் நடாத்தியுள்ளோம். எம்மால் 1993ம் ஆண்டு ஐப்பசி 16ம் நாள் முத்தமிழ் விழா நடாத்தப்பட்டது. இவ்விழாவில் மகாஜனாவின் முத்திரை பிரகாசித்ததுடன், பாரம்பரியமும் நிதர்சனமாகியது. தமிழர் தகவல் மாதாந்த பத்திரிகை, முத்தமிழ் விழா, வித்தக விழாவாக அமைந்தது என்று புகழாரம் சூட்டியதோடு மகாஜனாவின் சிறப்பையும் விளம்பி நின்றது.

தமிழீழத்தில் பிரதான கல்வித் தலங்களில் ஒன்று தெல்விப்பளை மகாஜன கல்லூரி. யாழ்ப்பாண

கனடாவில் மகாஜனாவின் பழைய மாணவர் சங்கம்

சி. முருகையா

நகரத்தின் பிரதான சில கல்லூரிகளுக்கு நிகராக கல்விப் பணி புரிந்த பாடசாலைகளில் மகாஜனாவுக்கு தனியான இடமுண்டு. 1910ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட மகாஜனா கல்வியில் மட்டுமின்றி இலக்கியம், நாடகம் விளையாட்டுத்துறை ஆகியவற்றிலும் சிறந்து விளங்கியது. இன்னும் பதினேழு ஆண்டுகளில் நூற்றாண்டு விழாக்காண விருக்கும் கல்லூரி. அதற்குக் கட்டியம் கூறுவதுபோல் பல நாடுகளிலும் விழாக்களை ஆரம்பித்துள்ளது. மொத்தத்தில் மகாஜனாவின் முத்தமிழ் விழா ஒரு வித்தகவிழாவாக அமைந்திருந்தது என்று கூறினால் அது புகழ்ச்சியன்று. அனைவருக்கும் மகிழ்ச்சியை உண்டாக்கிய ஒரு விழாவும் கூட. (தமிழர் தகவல் - நவம்பர் 1993).


1989ம் ஆண்டு ஐப்பசி மாதம் இரவு 1.00 மணியளவில் ஒரு தொலை பேசி அழைப்பு எனக்கு முன்னாள் மகாஜனா கல்லூரி அதிபரிடமிருந்து வந்தது. மகாஜனா கல்லூரி பழைய மாணவர் சங்கம் அமைக்க வேண்டும் என்ற விருப்பம். நான், "எனது எதிர்்பார்ப்பும் அதுவே. நல்ல விடயம்" என்றேன். இதன் பின் திரு. பொ. கனகசபாபதி, ம. கார்த்திகேசு, செ. சுப்பிரமணியம், க. துரைசிங்கம், சி. முருகையா, ச. சிவநேசன், இ. இரவீந்திரன் ஆகியோர் ஒன்றுகூடி சங்கத்தை அங்குரார்ப்பணம் செய்தோம். 1989.10.29ல் மதியபோசனமும், ஒன்று கூடலும், பொதுக்கூட்டமும் நடைபெற்று, நிர்வாக சபையும் தெரிவுசெய்யப்பட்டது.

முதல் கால கட்டங்களில் பல சிரமங்கள் நிறைந்து இருந்தாலும் இன்று சங்கம் மிகவும் வளர்ச்சியடைந்துள்ளது. அன்பின் பழைய மாணவர்களே! மகாஜனா உங்கள் தாய். உங்கள் மனம் நிறைந்த பங்களிப்பு இன்று கனடாவிலும் சங்கம் அமைய காரணமாகியது. நீங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வரவேண்டும். அப்பொழுதுதான் சங்க செயல்பாடுகள் சிறப்பாக அமையும்.


மகாஜனா தமிழ் மொழி கலாச்சாரத்தில் முதன்மையுடையவள். இதற்கு இங்கு முத்தமிழ் விழாவில் முழு நிகழ்ச்சிகளும் தமிழில் நடைபெற்றதும் ஒரு உதாரணமாகும். கலைஞர்களை (பழைய மாணவர்களை) கௌரவிப்பது முதல், செய்நன்றி மறவாது உதவியவர்களை உபசரிப்பதிலும் நாம் தவறுவது கிடையாது. எமது சங்கம் எல்லாத் துறைகளிலும் முன்மாதிரியானது என்பதை நினைத்து பெருமைப்படுகிறோம்.

வணக்கம்.

சிவகாமி ஆனந்த நடராஜர் துணை



அனைத்து இந்திய
மங்கள வைபவங்கள்,
பதிவுத் திருமணம்
ஆகியவற்றிற்குத்
தொடர்பு கொள்ளுங்கள்




சிவஜி் ந. குமாரசாமி குருக்கள்
கீரிமலை நகுலேஸ்வரர் ஆதீனம்

தொலைபேசி
(416) 609-0944

ANTON LOCK & TRADE DEADBOLT SPECIALISTS

- Keys Duplicated
- Re-keyed
- Panic Bars
- Locks Changed
- Door Closers
- Master Key Systems
- Automatic Garage Door Operators



Pager: (416) 381-3260

Res: (416) 321-6007

நாம் எங்கு செல்கிறோம்? ஸ்ரீரஞ்சனி

"நாம் பிறந்த மண்ணிலே எங்களுக்கு உரிமைகளில்லை, நாம் இரண்டாந்தர பிரஜைகளாகக் கணிக்கப்படுகிறோம், எமக்கும் சம உரிமை வேண்டும்" என்று போராடி, பின் போராட்டத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் அகதிகளாக கனடாவில் புகலிடம் தேடிப்போயோம். "பெற்ற அன்னை உன்னை உதறினாலும் கவலைப்படாதே! வளர்ப்பு அன்னை நான் இருக்கிறேன், அனைத்து வண்ப்பேன்" என்று கனடா அன்னை எம்மை இரு கரம் நீட்டி வரவேற்று உயிருக்கும் உடலுக்கும் பாதுகாப்பு வழங்குவது மட்டுமின்றி, உரிமைகளுக்கும் மதிப்பளிக்கிறாள். "நீ என் பிள்ளை அல்ல, சுலீகாரப் பிள்ளைதானே" என அவள் தள்ளி வைக்கவில்லை. இதனுடன் எமது பிரச்சினைகள் முடிவடைந்து விட்டதா? எமது இனத்தின், கலாச்சாரத்தின், மொழியின் வருங்காலத்தில் நமது பங்கு என்ன?

"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதானே தென்றும் காணோம்" என்று தமிழ் மொழி மேல் கொண்ட அபாரக் காதலில் பாடினான் பாரதி. ஆனால் இன்று கனடாவில் தமிழின் நிலை என்ன? மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக மறுகிய காலம் போய் வழங்கப்படும் உரிமைகளை வலுவழிக்கச் செய்யும் நிலையில் நாம் இருக்கின்றோம். உத்தியோக மொழியாக தமிழ் ஏற்கப்படவேண்டும் என்ற கோஷம் போய் வீட்டிலே தமிழ் பேசுவது நாகரீகமற்றது என்ற போலீஸில் வந்து நிற்கிறோம். எமது தமிழ் பிள்ளைகளுக்கு தமிழ் விளங்காது என நாம் அவர்களுடன் ஆங்கிலத்தில் பேச முயற்சிப்பதை எண்ணிப் பார்த்தால் வேதனைக்கும் வெட்கத்துக்கும் உரிய விடயம்.

தன் தாய் மொழியை அறிவது, அதனை படிப்பது, ஒருவனுடைய அடிப்படை உரிமை. தன் இனத்தின் தோற்றமும் அந்த இனத்தின் கலாச்சாரமும் தெரியாத ஒருவன் வேறற்ற மரத்துக்கு சமன் ஆவான். தமிழ் கலாச்சாரத்தைப் பற்றி அறிய தமிழ் அத்தியாவசியமானது. அப்படியிருந்தும் ஏன் தமிழ் வகுப்புகளுக்கு பெருமளவு பிள்ளைகள் போவதில்லை? ஏற்கனவே நான் அறிந்தவரை இரு பாடசாலைகளில் மாணவர் வராமையே காரணமாக தமிழ் வகுப்பு நீக்கப்பட்டுள்ளது. பிள்ளைகள் தமிழ் வகுப்புகளுக்கு போகாமலிருப்பதற்கு பின்வருவன காரணமாக இருக்கலாம்:

1. அறியாமை: எங்கு, எங்கு தமிழ் வகுப்புகள் நடைபெறுகின்றன என அறியாமையால் செல்லாதிருப்பவர்கள். இதனுடன் இருக்கும் பின்னிணைப்பை பார்க்கலாம். பாடசாலைகளின் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டால் வகுப்பில் சேர்வதற்கான வழிமுறைகளை அறியமுடியும். இந்த விபரங்கள் காலத்துடன் மாறக்கூடியவை. சில பாடசாலைகளில் கிழமைநாட்களிலும் சிலவற்றில் சனிக்கிழமைகளிலும் வகுப்புகள்

நடைபெறுகின்றன.

2. நேரமின்மை: வழமையான பாடசாலை எல்லாவற்றிலும் தமிழ் வகுப்பு நடைபெறாததால் போக்குவரத்துப் பிரச்சனையும், நேரமின்மையும் பலருக்கு இருக்கலாம். சின்ன பிள்ளைகளை கூட்டிச் சென்று பின் கூட்டி வருவதும் கஷ்டம்தான். ஆனால் இக்கஷ்டங்களை குறித்த சுற்றாடலில் உள்ள தமிழ் பெற்றோர் ஒன்றிணைந்து மேவலாம். முறை எடுப்பதன்மூலம் சில பிள்ளைகளை ஒரு பெற்றோர் பொறுப்பேற்றுச் செய்யலாம்.

3. வகுப்பு போதிய பயனை தரவில்லை: சில பாடசாலைகளில் பாலர் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்புவரை உள்ள பிள்ளைகளுக்கு ஒரே வகுப்பு நடைபெறுவதால், அவரவர் வகுப்புக்கும் வயதுக்கும் அறிவுக்கும் ஏற்ற வகையில் தமிழ் படிப்பிப்பது கஷ்டம். இதனால் சில மாணவர்கள் தமிழ் படிப்பதில் சுவாரஸ்யம் இல்லை என உணரலாம். இதனை மேவவும் ஒரேவழி பலமாணவர்கள் தமிழ் படிப்பதுதான் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்பவே ஆசிரிய நியமனம் நிகழ்வதால், மாணவர்கள் எண்ணிக்கை கூட சில தமிழ் ஆசிரியர்களுக்கு வேலை கிடைக்கும். பிள்ளைகளை வகுப்புக்கு ஏற்ப பிரித்து தமிழை சுவாரஸ்யமாக படிப்பிக்கவும் வழி ஏற்படும். அதே வேளையில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவது தமிழ் வகுப்புகளின் மூடு விழாவுக்கே வழிவகுக்கும். அதன் பின் நடந்ததை எண்ணிவருந்துவதில் பயன் இல்லை.

4. தமிழ் ஏன் என்ற அசிரத்தை: எமக்கு இனி ஏன் தமிழ் என்ற மனப்பாங்கு பலரிடம் காணப்படுகின்றது. ஆனால் தமிழ் படிப்பதால் பல பயன்கள் கிடைக்கும்.

a) எமது நாட்டுக்கு போகும் போது அங்கு வாழும் எமது சகோதரர்களின் பிள்ளைகளுடனோ, எமது இனத்தவருடனோ தொடர்பு கொள்ள எமது பிள்ளைகளுக்கு தமிழ் ஒரு பாலமாக அமையும். அங்கு எனக்கு தமிழ் தெரியாது என்ற நிலைமை ஒரு

பிள்ளைக்கு வருமாயின் நிச்சயமாக அது அசௌகரியமாகவும் வெட்கமாகவுமே இருக்கும். கனடாவில் ஆங்கிலம் தெரிவது கெட்டித்தனமல்ல. தமிழ் தெரிவதே கெட்டித்தனம். எனவே மொழியில் பாண்டித்தியம் தேவையில்லை ஆனால் எழுத, பேச கூடிய அறிவு தேவை என்பதை நீங்கள் யாவரும் ஒத்துக் கொள்கிறீர்களா?

b) தமிழ் கற்பது கலாச்சாரத்தை அறிய, உணர, விளங்கிக் கொள்ள வழிசெய்யும். நான் யார் என்பதை உணர மொழியும் கலாச்சாரமும் அவசியம்.

c) தரமான தமிழ் இலக்கியங்களை வாசித்து, ரசிக்க தமிழ் அறிவு பெரிதும் கை கொடுக்கும்.

d) ஒன்றரரியோ Grade 12 டிப்ளோமாவிற்குத் தேவையான 30 Credit ல் 2 Credit ஐ சுலபமாக Grade 10, 11 தமிழ் படிப்பதன் மூலம், தாய்மொழி அறிவால் பெற்றுக்கொள்ளலாம்.

e) எதிர்காலத்தில் தமிழ் ஆசிரியர்களாகவோ, மொழிபெயர்ப்பாளர்களாகவோ வேலை தேடக்கூடிய அனுசூலமும், அங்கனம் தொழில் பார்க்கக்கூடிய பாக்கியமும் தமிழ் தெரிந்த பிள்ளைகளுக்கு கிடைக்கும்.

(தாய்மொழியைப் படிப்பதற்கு அனுசூலங்களையும் பாக்கியங்களையும் கோடிட்டுக் காட்டவேண்டி இருக்கிறதே என மனம் நோக வேண்டியிருக்கிறது இல்லையா?)

f) எமக்கு கிடைத்திருக்கும் தமிழ் படிக்கும் உரிமை அழிந்து போகாமலிருக்க தமிழ் படிக்கவேண்டும்.

தமிழைப் பிள்ளைகள் விரும்ப செய்வதில் பெற்றோர்களுக்கு தான் பெரும் பங்கு உண்டு. தமிழுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். வீட்டில் நல்லதமிழில் கதைபுங்கள். இதனால் பிள்ளையின் சொல் ஆட்சியை அதிகரிக்கலாம், தமிழ் கஷ்டம் என்ற மனப்பாங்கை பிள்ளையிடமிருந்து அகற்றலாம். உங்கள் பிள்ளை தமிழ் கற்க வழி செய்து கொடுப்பதும் பெற்றோர்களாகிய உங்களில்தான் தங்கியிருக்கிறது. எங்களுடன் எங்கள் தமிழ் அழிந்து போகாமல் காப்பதற்கு நேரவிரயத்தையும், அலைச்சலையும் பாராது இன்றே உங்கள் பிள்ளை தமிழ் கற்க ஆவன செய்யுங்கள். தமிழைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் தமிழ் காப்பதில் பங்கு உண்டு

1) வகுப்பில் தமிழில் கதைபுங்கள்.

2) கனடா முறைக் கல்வி போல் விளையாட்டாகவும், இயற்கையுடனும் குழுவூடும் இசைந்ததாக தமிழை கற்பிப்புகள்.



ஆண்களுக்கும், பெண்களுக்கும், சிறுவர், சிறுமியருக்கும் தேவையான மேற்கிந்திய, கிழக்கிந்திய பான்ட்ஸ், சேட்ஸ், T-Shirts, Party dresses, துணிகளுக்கும், சாறிகளுக்கும், பட்டுப்புடவைகளுக்கும், பட்டு வேட்டிகள், leather Items, பாத அணிகள், அன்பளிப்புப் பொருட்கள், பான்சி items போன்றவற்றை மலிவாகப் பெறவும் நாடுங்கள்.

Tel: (416) 755-8308 • Fax: (416) 755-8350

2388 Eglinton Avenue East
Scarborough, Ontario M1K 2P5

ஆழ்ந்த அனுதாபங்கள்



காலஞ்சென்ற “லண்டன் கந்தையா”
“சாஸா” ரூபகார்த்தமாக....



(416) 755-8715



**MINNISH
INTERNATIONAL**

- 3) எங்களது விழாக்களின் கருத்துக்கள், எங்களது கலாச்சாரத்தின் அர்த்தங்கள் யாவற்றையும் அறிமுகப்படுத்துங்கள்.
- 4) பிள்ளைகளின் வருகையை அதிகரிக்க போட்டிகள், பரிசுகள் என்று வைத்து தமிழ் கற்பதை ஊக்கப்படுத்துங்கள்.
- 5) ஒவ்வொரு வகுப்பு முடிவிலும் பிள்ளைகள் புதிதாக தமிழில் என்ன கற்றிருக்கிறார்கள், இன்றைய வகுப்பு எவ்விதப்பயனை மாணவர்களுக்கு கொடுத்திருக்கிறது என உங்களை நீங்களே கேள்வி கேட்டுப்பாருங்கள்.

தமிழ் வர்த்தக ஸ்தாபனங்களும் தமிழ் வளர்ப்பதிலும் காப்பதிலும் பங்கு எடுக்கலாம்.

இலங்கையிலுள்ள அத்தனை வகையான உணவுப்பொருட்களையும், சிற்றுண்டிகளையும், சமையல் உபகரணங்களையும் போட்டி போட்டுக்கொண்டு விற்பனை செய்யும் வியாபார ஸ்தாபனங்கள் கல்வி வளர்ச்சியிலும் பங்கு பெற முன்வரவேண்டும். அரிச்சுவடிகள், சிறுவர் பாடல்கள், சிறுவர் கதைகள், தமிழ் பயிற்சிப் புத்தகங்கள் போன்றவற்றை இலங்கையிலிருந்தோ இந்தியாவிலிருந்தோ வரவழைத்து நியாயமான விலையில் விற்க முன்வரவேண்டும். கனடாவில் வாழும் தமிழ் மொழி வல்லுனர்கள் புத்தகம் எழுதி விற்க முனைந்தால் மிகவும் வரவேற்கப் படுவார்கள். கம்பியூட்டரில் தமிழ் அகரவரிசை பயன்பாடு அறிமுகப் படுத்தப்பட்டது பாராட்டப்படவேண்டிய பெரிய விடயம். ஆனால் கம்பியூட்டரை விட்டால் வைத்திருப்பவர்கள் எத்தனை பேர்? எனவே செலவு குறைந்த முறையில் தமிழ் மாணவரிடையே ஆங்கிலம் போல் கவர்ச்சியாகவும் விளையாட்டாகவும் அறிமுகப்படுத்த படவேண்டும்.

எத்தனை மொழி தெரிபுமோ அத்தனை தூரம் எம் அறிவு வளர்ச்சியும் விரிவடையும். அதுவும் மொழி ஒன்றை சிறிய வயதில் படிப்பதே சுலபமானது. உச்சரிப்புக்கள், ஓசைகள் பயன்படுத்தப்பட்டாலே நிலைத்து நிற்கும் அல்லது மறைந்துவிடும். எனவே நல்ல உச்சரிப்பும், நல்ல தமிழும் நிலைத்திருக்க எமது பிள்ளைகள் சிறிய வயதிலே தமிழ் கற்க வழி செய்வதுடன் தொடர்ந்து தமிழை அவர்கள் பேசவும் நாம் வழி செய்யவேண்டும். கனடாவில் காணப்படும் பல நல்ல விஷயங்களை பின்பற்ற வேண்டியது எவ்வளவு அவசியமோ அத்தனை அவசியம் நம்மிடம் உள்ளவற்றில் பேணவேண்டியவற்றை பேணுவதிலும் உள்ளது.

வாழ்க தமிழ் வளர்க தமிழ்!

தமிழ் கற்பிக்கப்படும் பாடசாலைகள்

North York Board of Education

- 1) Gate Way P.S - 397-2970
- 2) Grenoble P.S - 397-2900
- 3) Grace Field P.S - 395-2490
- 4) George Vanier S.S - 493-3160
- 5) Shoreham P.S - 395-2870
- 6) O'connor P.S - 397-2980
- 7) Victoria Park - 395-3310
- 8) West View Centennial - 395-3320

East York Board of Education

- 1) Cresant Town P.S - 396-2340
- 2) Chester P.S - 396-2325

York Board of Education

- 1) Bala Avenue Community School - 394-2210

Toronto Board of Education

- 1) Queen Victoria - 393-9200
- 2) Fern Avenue P.S - 393-9130
- 3) Pauline Avenue P.S - 393-9360
- 4) Rose Avenue P.S - 393-1260
- 5) Kent Sr P.S - 393-0400
- 6) Park Dale Collegiate - 393-9000
- 7) Tamil Co-op Building - 538-6015
- 8) Winchester P.S - 393-1270

Scarborough Board of Education

- 1) Woburn - 396-6670
- 2) General Crerar P.S - 396-6255

Etobicoke Board of Education

- 1) Burnhamthorpe Collegiate - 394-7145
- 2) Elm Bank P.S - 394-7560

Metropolitan Separate School Board

- 1) St.Cyprian - 393-5378
- 2) St.Maria Goreti - 393-5260
- 3) St.Barnabas - 393-5351

Peel Board

- Erindale S.S - 828-7206
- T.L. Kennady S.S - 279-6540
- Lancaster S.S - 677-5844
- Brampton
- Brampton Centennial - 451-2860
- North Park S.S - 456-1906

Tamil Eleam Society


- 1) Lansdowne Branch - 536-5678
- 2) Birchmount Branch - 757-6043

MAHAJANAN BECAME MAYOR OF LEWISHAM

FIRST TAMIL

IN WESTERN EUROPE

Councillor Sinna Mani (Mr Subramaniam) became the first citizen of Lewisham on 12 May 1993. Mr Sinna Mani originally came from Thunnalai in Vadamaradchi, lived with his grand father in Koddolai, Tellippalai.



He was a student at Saiva Pragasa Vidyalayam (Iyattai Pallikoodam), Tellippalai, and latter joined Mahajana College. He studied at our school for three years between 1948 and 1950.

Cllr Sinna Mani holds the International Ambedkar Centenary Award, an honour which he shares with Nelson Mandela and Jesse Jackson. Cllr Mani received the award for out standing service to human rights for his contributions as national chair of the British Organisation of people of Indian Origin. He was previously awarded the prestigious Houghton Award for Animal Welfare.

Cllr Mani has been the Deputy Mayor of the London Borough of Lewisham for the past year, first elected to the council in 1986 from Sydenham west ward.

WE MAHAJANS SALUTE MR MANI FOR HIS ACHIEVEMENTS.

There have been two great loves in my life, my wife and sports, not necessarily in that order. Sports has always provided me with friends, enemies, competition, excitement, the jubilation of victory and the unwelcome disappointment of losing. I have sacrificed various parts of my body to the gods of competition and they have returned to me many hours of enjoyment.

In April of 1992 I emigrated to Canada, eager to explore the new games that I would find there. At First, I was shocked by the barbaric attitudes towards my two favourite sports, soccer and cricket. Soccer, though not popular, is tolerated by the masses while cricket is seen as a form of Empire worship, something frowned upon by these rebellious ex-colonists. In their place, I found Baseball, Ice Hockey and Canadian football. After great observation, microscopic analysis and many hours of reading, I came to understand these new sports and, finally, to enjoy them.

The most popular sport in Canada is Ice Hockey or just "Hockey" to its millions of fans. It is a combination of Soccer, rugby, boxing and fencing, played on skates. Each team on the ice consists of a goalie, two defenders and three forwards with the obvious objective of placing puck into the oppositions net. Meanwhile, the players are constantly rotating off the ice due to the exhaustive and highly physical nature of the game. There are - in fact - 4 lines of forwards 3 defensive pairs and two goalies plus an extra man player called an enforcer. The main role of the enforcer is to act as the team's policeman. It is his job to punish all crimes against his team which were not observed by the referee or the linesman. When the coach sees such a wrongdoing, he calls upon the enforcer to do his job. the enforcer then skates up to the perpetrator and hits him a few times with his fists. Once all wrongs have been put right again, the enforcer is escorted off the ice by the two linesmen, asked to take a shower and watch the rest of the

Sports in Canada

A. Jogaratnam

game from the stands. The enforcer is one of the last remnants of the western frontier. The vigilante of the wild west.

Canadian football is exactly the same game as American football with minor changes. The game is highly reminiscent of military warfare. All the combatants are fully armoured. There are offensive and defensive lines, bombs are thrown (a bomb is the nickname for a long forward pass) and combatants vie to gain ground.

The rules of Canadian football are highly completed, obviously written by an unemployed lawyer. It in fact requires a team of Referees, linesman, and line judges to officiate the on-field activities of a professional game. The basic rules of the game are that each team is given "downs" or tries to gain 10 yards. If this is satisfactorily accomplished, they are rewarded another 3 downs to gain another 10 yards. If they can gain enough yards to take them to the end of the field, they score an touchdown just as in rugby a team scores a try. The main differences between Rugby and Team Football rules are the forward pass and the fact that physical contact can take place away from the ball.

The most striking aspect of Cdn. Football for the first time is players use of equipment to protect their body. A football player decked out in full regalia is more reminiscent of a Roman Gladiator than an Athlete. Also, the constant stoppages after each play can be quite discerning. The

strategic complexity of the game would fascinate a nuclear scientist.

The easiest sport to understand of the big 3 is baseball. The rules are very similar to the Sri Lankan game of "Elle" or Rounders. A few of the main exceptions are that pitcher throws the ball at speeds close to 90 mph with the ball sometimes changing direction as much as 12" at the last moment. a very good batter will have a batting average of 300 or more, meaning that only 3 times out of 10 appearances will he get a hit. It is often said that hitting in baseball is the hardest thing to do in professional sports. Along with the ability to hit field to throw a baseball, player - it seems - must also have the talent to either create humungous bubbles with bubble gum or spit tobacco a minimum of 3 feet if not the players chances to reach the height of their sport is severely limited.

Along with these sports many other sports are played in North America that are played throughout the world. Immigrants from all four corners of the worked have brought with them favourite games.

If you wish to play golf, basketball, lawn bowling, Jai allai, tennis, squash or another sporting event, including cricket, you will most probably find an organization that will help you to participate in your favourite sport. □

ஸ்காபரோ நகரில்....

மார்க்கம் வீதியில்....

அறுசுவை உணவகம்

தினசரி காலை 11.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை

BUFFET

(15 வகையான சுவைமிக்க உணவு வகைகள் அடங்கும்)

- சைவ உணவு வகைகள்
- அசைவ உணவு வகைகள்
- பிரியாணி வகைகள்
- கொத்து ரொட்டி வகைகள்
- இட்லி, தோசை, இடியப்பம்
- பிட்டு, பூரி வகைகள்
- கட்லட், நோல்ஸ், சமோசா
- குளிர்பானங்கள், பழரசங்கள்

• நானாவித கறி வகைகள்

தங்களைத் திருப்திப்படுத்தும் விதத்தில் பரிமாறும் ஒரே உணவகம்

**We
Cater for
All
Occasions**

GREEN CABIN
Catering & Take-out Services
752 Markham Road at Painted Post, Scarborough
Tel: (416) 431-0356

**Rent FREE
Private
Party Hall
(150 Seats)**

QUALITY WORK AT REASONABLE RATE

DIL DAN

DIL DAN GROUP

*Any type of
Sign Boards*

*Residential
and
Industrial
Interior
renovations*

GENERAL CONTRACTORS
"We are one of the best in Town"

**Plumbing
Electrical
Tiling
Carpentry**

For free estimate call:

RAVI

Tel: (416) 431-4648

Pager: 339-8348

**Service and
Repairs**

.....

Washer
dryer

Stove

Small

Kitchen

Appliances

.....

மலகந்த குடியரசு



- ❖ இலங்கை, இந்திய, கனேடிய உணவுப் பொருட்கள்
- ❖ உடன் மரக்கறி வகைகள்
- ❖ பால், பழ வகைகள்
- ❖ அன்பளிப்புப் பொருட்கள்
- ❖ Fax சேவை - கொழும்பில் உடனுக்குடன் கொடுக்கப்படும்.
(உள்ளூர் Fax சேவை இலவசம்)
- ❖ துரித பணமாற்றுச் சேவை - உடனுக்குடன் கொடுக்கப்படும்.
(கொழும்பு-யாழ்ப்பாணம்-இந்தியா-சிங்கப்பூர்)
- ❖ வீடியோ படப்பிடிப்பு மற்றும் தரமான வீடியோ படப் பிரதிகள் அனைத்தும் எம்மிடம் பெற்றுக் கொள்ளலாம்.

M C C O W A N	S H E P P A R D M A L L	S O R T I N G	M A R K H A M
A V E	S H E P P A R D A V E		R D

4810 Sheppard ave. East
(McCowan & Sheppard) Scarborough, Ontario.

Tel: (416) 321-8310 (416) 321-3293 Fax: (416) 321-5847

ஸ்ரீ ஜெய தூர்க்கை அம்மன் கோயில்

2691 MARKHAM ROAD, SCARBOROUGH, ONTARIO

திருமணம், பதிவுத் திருமணம், புதுமனை
புகுதல், புண்பாக வாசனம், நவக்கிரக சாந்தி,
சத்திய நாராயண பூசை மற்றும் அனைத்து
இந்துமதக் கிரியைகளையும் முறைப்படி கற்றுத்
தோந்த குருக்களால் நடாத்தி வைக்கப்படும்.



கண்ணன் குருக்கள்

M.A., வேத ஆகமப் பல்கலைக்கழகம்

S. KANNAN GURUKKAL

29 Blue Lagoon Court
Scarborough. Ont. M1J 3M3

(416) 439-9483

ஜிபிடர் போட்டோ லிமிடெட்

மக்கள் மத்தியில் தாயகத்தின் நினைவு கூறக் கூடிய வகையில் நகரின் மத்தியில்
உங்கள் எண்ணங்களை வண்ணப் படங்களாக 30நிமிட நேரத்தில் பெற்றிட
நாடவேண்டிய இடம்....

JUPITER




PHOTO LTD

JUPITER PHOTO LTD.

மங்கல மங்கையரின் மங்கள மணவிழாக்களா?
மழலைச் செல்வங்களின் பிறந்ததின விழாக்களா?
புதுமலர்ப் பூவையினரின் பூப்புனித நீராட்டு விழாக்களா?
மற்றும் முக்கிய வைபவங்கள், விசேட கலைநிகழ்ச்சிகள், ஒன்று கூடல்கள் போன்ற
எதுவாயினும் உங்கள் இடங்களில் வந்து உங்கள் அழகுத் தோற்றங்களை வண்ணப்
படங்களாக்கி என்றும் பார்த்து மகிழ்ந்திட ஒரே இடம்.....

Phone :

(416) 699-6758

Fax :

(416) 699-6893

JUPITER PHOTO LTD

2920 Danforth Avenue
Toronto. Ont.
M4C 1M1

(வாசகர்களுக்கு: இக்கட்டுரையில் இடைஇடையே ஆங்கிலச் சொற்கள் பயன்படுத்தப் பட்டுள்ளது. அதன் தமிழாக்கம் தெரியாமையே காரணம்)

மனித சமுதாயத்துடன் நெருங்கிய தொடர்புடைய ஸ்தாபனமாக பொது நூலகங்கள் விளங்குவதுடன், மனித சமுதாயத்தின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் பெரும்பங்கும் ஏற்று வருகிறது. இந்நாட்டின் பல்கலாச்சாரத் தன்மைக்கு இணைய நூலகங்களும் பன்மொழி நூலக சேவை ஆற்றிவருகின்றன. ரொறன்ரோ பெரும்பாகத்தில் (Metro Toronto) தொன்னூற்றிநான்கு பொது நூலகங்கள் அமைந்துள்ளன. இவையாவும் பொது மக்கள் வழங்கும் வரிப்பணத்தின் மூலம் இயங்குகின்றன. இதனால் பொது நூலகங்களின் சேவைக்கு நாம் மேலும் பணம் செலுத்தத் தேவையில்லை. இலவசமாக நாம் சகல சேவைகளையும் பெறமுடியும்.

ரொறன்ரோ பெரும்பாகம் (Metro Toronto) 6 நகரப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நூலகங்கள் செயல்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தத்தமக்குரிய பிரத்தியேக நூலக சபையின் கீழ் இயங்குகின்றன. அவையாவன:

நகரம்	தொலைபேசி எண்
கிழக்கு யோர்க் (East York)	396-3854
எட்டோபிக்கோ (Etobicoke)	394-5000
வடயோர்க் (North York)	395-5630
ஸ்காபரோ (Scarborough)	396-8829
ரொறன்ரோ (Toronto)	393-7780
யோர்க் (York)	394-1000

1. நூலக அட்டை (Library Card)

ஒரு குறிப்பிட்ட நூலகத்திலிருந்து நூலக உடைமைகளை இரவல் வாங்குவதற்கு நூலக அட்டை (Library Card) அத்தியாவசியமாகும். ஒருவர் நூலக அட்டை பெற பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டவராக இருக்கவேண்டும்.

ரொறன்ரோ பெரும்பாகத்தில் (Metro Toronto) வசிப்பவராக, வேலை செய்பவராக, படிப்பவராக அல்லது சொத்துக்களை உடையவராக இருக்கவேண்டும். இதற்குரிய அத்தாட்சியை நூலக ஊழியருக்கு காண்பிக்கவேண்டும்.

உங்கள் கையெழுத்து, வசிப்பிட விவரம் என்பவற்றை உறுதி செய்தபின் இலவசமாக நூலக அட்டையை பெறமுடியும். இதற்கு நீங்கள் உங்களுக்கு அண்மையில் வந்த கடிதத்தின் உறையம் (விவரம்) உங்கள் சாரதி அனுமதிப்பத்திரம் (Car Licence) அல்லது சுகாதார அட்டையும் (Health Card) காண்பித்தால் நூலக அட்டை பெறத் தகுதியுடையவர்களாவீர்கள்.

நீங்கள் உங்கள் நூலக அட்டையைத் தொலைத்துவிட்டால் உடனடியாக உங்கள் நகரப் பிரிவில் உள்ள நூலகத்திற்கு அறிவித்து அவ் அட்டையை

பொது நூலகங்களை பொதுமக்கள்

பெருமளவு பயன் படுத்தக்கூடிய வழிமுறைகள்

ஜெகா நந்தீஸ்வரன்

செல்லுபடியாத தாக்கி விடவேண்டும். பின்னர் ஒரு டொலர் பணம் செலுத்தி புதிய தொரு அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.

பன்னிரண்டு வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு பிள்ளைகளுக்கான நூலக அட்டை (Child Library Card) பெறமுடியும். கால தாமதமாக நூல்களையோ மற்றும் பொருட்களையோ திருப்பிக் கொடுக்கும் போது, குற்றக்கட்டணங்கள் பிள்ளைகளுக்கு குறைவாகவே அறவிடுவார்கள். குறிப்பாக வடயோர்க்கில் (North York) குற்றப்பணம் பிள்ளை நூலக அட்டை வைத்திருப்பவர்களுக்கு அறவிடுவதில்லை. பிள்ளை நூலக அட்டையை பயன்படுத்தி Video, Films, Compact disc, Records என்பன நூலகங்களில் எடுக்கமுடியாது. இவையாவும் முதியோர் அட்டை (Adult Card) பாவித்தே இரவல் பெறமுடியும். முக்கியமாக முதியோர்களுக்கு (Seniors)

ஒருவித குற்றக்கட்டணங்களும் எந்தவொரு நூலகத்திலும் அறவிடுவதில்லை.

2. நூலக உடைமைகள் (Library Materials)

நூலகங்களில் புத்தகங்கள் மட்டுமல்ல புதினப் பத்திரிகைகள் பொழுது போக்கு சஞ்சிகைகள், ஸ்தாபன சஞ்சிகைகள் (Journals) ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாக கற்கத் தேவையான பாடநூல்கள் (E.S.L. Books) கல்லூரி, பல்கலைக்கழக கலண்டர்கள், கையேடுகள் (Calanders, Pamphlet, Etc.) அரசாங்க ஏடுகள், ஆவணங்கள், Road Maps படங்கள், (Art Prints) Films, வர்த்தக அழிக்கைகள், Cassettes, இசைத்தட்டுகளையும் பெறக்கூடியதாக உள்ளது. இதைவிட Software Copy Service (Donmills Branch 395-5710) Meeting Rooms Rental போன்ற பல சேவைகளும் உண்டு.

அநேக நூலகங்கள் 3 வாரங்களுக்கு இரவல் கொடுப்பார்கள் ஆனால் வடயோர்க் நூலகங்களில் 4 வாரங்களுக்கு கொடுப்பார்கள். ரொறன்ரோ பெரும்பாக நூலகம் எவற்றிலும் நீங்கள் இரவல் வாங்கிய நூல்களை காலதவணை முடிவதற்குள் திருப்பிக் கொடுத்தால் ஏற்றுக்கொள்வார்கள், வீடியோ, CD போன்ற உடைமைகளை பெற்ற நூலகத்திலேயே திருப்பிக் கொடுக்க வேண்டும்.

3. தமிழ் நூல்கள்

தமிழ் நூல்கள் கிடைக்கும் நூலகங்களின் விவரம்.

1. East York Libraries:

Dawes Road Branch (396-3820)

ஏறத்தாழ 100 புத்தகங்கள் உண்டு
S.Walter Stewart Branch (396-3975)

2. Etobicoke

Albion Library (394-5170)

குழந்தைகள், வயது வந்தவர்க்கு உரிய புத்தகங்கள் 150-500க்கும் இடையில் உண்டு

3. Metro Toronto Reference Library (393-7000)

1000க்கு மேற்பட்ட குழந்தைகள், வயது வந்தவர்களுக்கான புத்தங்கள் உண்டு.

4. North York Libraries

Brook Barks Community Branch (395-5480)

வளர்ந்தவர்களுக்கான ஏறத்தாழ

100 புத்தகங்கள் உண்டு.

Flemington Park Community Branch (395-5820)

5. Scarborough Libraries

Cedarbrae District Library (396-8850)

பிள்ளைகள், வயது வந்தவர்களுக்கு ஏறத்தாழ

250-500 புத்தகங்கள் உண்டு.

Agin Court District Library (396-8943)

Albert Campbell District Library (396-8890)

Bridle Wood Branch (396-8960)

Maryvale Branch (396-8931)

McGregor Park Branch (396-8935)

- இவை யாவற்றிலும் குழந்தைகள், வயது

வந்தவர்களுக்கான புத்தகங்கள் ஏறத்தாழ

100 உண்டு.

6. Toronto Public Library

Parkdale Branch (393-7686)

வளர்ந்தவர்களுக்கான ஏறத்தாழ

500 புத்தகங்கள் உண்டு.

Bloor & Gladstone Branch (393-7674)

Parliament St. Branch (393-7663)

வளர்ந்தவர்களுக்கான ஏறத்தாழ 150 புத்தகங்கள்

உண்டு. மேற்கூறிய நூலகங்களில் தமிழ் நூல்கள்

பட்டியலாக்கம் செய்யப்படவில்லை.

7. York Public Library

Weston Branch (394-1016)

பிள்ளைகளுக்கான 50 இற்கு

மேற்பட்ட புத்தகங்கள் உண்டு.

Bendale Branch (396-8910)

Kennedy/Eglinton Branch (396-8924)

Malvern Community Branch (396-8969)

Woodside Square Branch (396-8979)

- இவையாவற்றிலும் குறைந்தது 150 புத்தகங்கள்

வயது வந்தவர்களுக்கு உண்டு.

இந்த நூல்கள் யாவும் பொருள் அடிப்படையில் ஆங்கிலத்தில் பட்டியலாக்கம் செய்யப்பட்டு கொடியூட்டரில் பதிக்கப்பட்டுள்ளது. இலக்கியம், அரசியல், நாவல்கள், சமயம், வரலாறு, புவியியல், விஞ்ஞானம் ஆகிய பொருள்களில் நூல்கள் மேல் கூறிய நூலகங்களில் காணப்படுகின்றன. ஆனந்த விகடன், கல்கி, குமுதம், சன்டேரேம்ஸ் ஆகியன நூலகங்களில் பெறமுடியும். தமிழ் நூல்கள், சஞ்சிகைகள் என்பவற்றை அன்பளிப்புச் செய்ய விரும்புவோர் அந்தந்தப் பகுதி நூலக பொறுப்பதிகாரியுடன் கதைத்து ஆவன செய்யலாம். எமக்கு தேவையான நூல்களை சஞ்சிகைகளை நூலக பொறுப்பதிகாரியுடன் கதைத்து, இந்நூல்கள் சஞ்சிகைகளினால் எமது மக்கள் பயன் பொறுவார்கள், எமது

கலாச்சாரத்தை பேண உதவியாக இருக்கும் என்ற ஆதாரங்களை அவர்களுக்கு எடுத்துரைத்தால் பெரும்பாலும் இப் புத்தகளை நூலகங்கள் தங்கள் பணத்தில் வாங்க முயல்வார்கள்.

4. உள் நூலக சேவை (Reference Service)

உள்நூலக சேவை (Reference Service) எனப்படும் பிரதானமான சேவை சகல நூலகங்களிலும் உண்டு. பாடசாலை மாணவர்களுக்கு உதவியளிக்கக் கூடிய நூல்கள், குறிப்புப்புத்தகங்கள், Microforms போன்ற பல உடமைகள் தெரிவு செய்து தரவும், உங்கள் கேள்விகளுக்கு விடையளிக்கவும், உதவி புரியவும், நூலக சாதனங்களை பயன்படுத்தும் முறையை காட்டித்தரவும் உதவியாளர்கள் இந்தப்பிரிவில் இருக்கிறார்கள். எனவே தயக்கமின்றி இவர்களின் உதவியை நாடினால் உங்கள் நேரத்தை வீணாக்காது தகவல்களை சுலபமாக பெறமுடியும். வீட்டில் இருந்து படிக்கும் மாணவர்களுக்கு ஏதாவது இந்தப் பிரிவில் அறியவேண்டுமானால் தொலைபேசி (395-5683) மூலம் (Quick Reference Questions) கேட்டு அவர்களிடம் பதிலை அறிந்து கொள்ளமுடியும். அல்லது 395-5700 உடன் தொடர்பு கொள்ளுங்கள்.

5. பட்டியலாக்கம் (Catalogue)

நீங்கள் உங்களுக்கு தேவையான நூல்களையோ மற்றும் உடைமைகளையோ பெற வேண்டுமாயின் கொம்பியூட்டரில் உள்ள பட்டியலாக்கினை (Computer Catalogue) எப்படி இயக்குவது என்பதை தெரிந்திருக்க வேண்டும். இதனை அறிய வேண்டுமானால் நூலக உதவியாளர்கள் உங்களுக்கு சிலநிமிடங்களில் சுலபமாகக் காட்டித் தருவார்கள். பிள்ளைகள் முதல் பெரியோர்கள் வரை இதை அறிந்திருப்பது மிகமிக நல்லது. இதன் மூலம் நாம் தேடும் புத்தகமோ, மற்றும் நூலக உடைமைகளோ, நூலகத்தில் இருக்கின்றதா, நூலகத்தில் எங்கு உண்டு அல்லது வேறு எந்த எந்த நூலகத்தில் பெறமுடியும் போன்றனவற்றை சுலபமாக அறிந்து கொள்ளமுடியும்.

6. நூலகங்களுக்கிடையிலான சேவை (Inter Library Loan Service)

நீங்கள் தேடும் நூலக உடைமை (Library Material) குறிப்பிட்ட நூலகத்தில் ஏற்கனவே வேறு யாரும் இரவல் எடுத்திருப்பின், உங்கள் நூலக அட்டையைப்பாவித்து அதே நகரப்பகுதியில் உள்ள வேறு நூலகத்திலோ அல்லது பிற நகரப்பகுதி நூலகத்திலே மேற்கண்ட சேவை மூலம் நூலக ஊழியர்கள் பெற்றுத் தருவார்கள். சில சமயங்களில் உங்களுக்குத் தேவையான விடயத்தைப் பற்றிய தகவல்களை மற்ற நாடுகளில் இருந்து கூட உங்கள் தேவையைப் பொறுத்து பெற்றுத் தருவார்கள்.

7. பிரத்தியேகப்படுத்தல் (Reserve)

ஒரு குறிப்பிட்ட நூல் உங்களுக்கு தேவையாயின் அதனை பிரத்தியேகமாகக்கி உங்களுக்கு முன்னுரிமையுடன் வழங்க நூலக அதிகாரிகள் உதவி புரிவர். இந்த நூல்கள் நூலகத்துக்கு வந்ததும், தொலைபேசி மூலம் உங்களைத் தொடர்பு கொண்டு உங்களை நூலகத்தில் வந்து பெற்றுக் கொள்ளும்படி சொல்வார்கள். இந்த நூல்களை மூன்று

நாட்கள் மட்டுமே முன்னுரிமை (Reserve) பண்ணி வைப்பார்கள்.

8. நூல்களை புதுப்பித்தல் (Renewal)

பெரும்பாலான நூலகங்களில் நூல்களை புதுப்பித்து கொடுப்பார்கள். தேவை ஏற்படின் வீட்டில் இருந்தே தொலைபேசி மூலம் பல நூலகங்களில் புதிப்பிக்க முடியும். குறிப்பாக வடயோர்க் (North York) நூலக தொலைபேசி எண் 395-5900 மூலம் புத்தகங்களை (வடயோர்க் புத்தகங்கள் மட்டும்) புதிப்பிக்கமுடியும். நூல்களை திருப்பி கொடுக்க வேண்டிய காலதவணை முடிவடைய முன்னரே தொலைபேசி மூலம் புதுப்பிக்க முடியும். கால தவணை கடந்து விட்டால் நேரடியாக சென்றே, புதிப்பிக்கவேண்டும். வேறு ஒருவர் அந்த நூலை "Request" செய்திருப்பின் புதுப்பித்து தரமாட்டார்கள்.

9. Dial-in-Access

உங்கள் வீட்டில் மைகிரோ காம்பியூட்டர் (Micro Computer), மோடம் (Modem) என்பன இருப்பின் வீட்டில் இருந்தவாறே எந்தவொரு நூலகத்தில் உள்ள நூலக உடைமைப் பட்டியலினையும் (Catalogue) Dial-in-access என்ற சேவை மூலம் தொடர்பு கொண்டு பார்த்து அறியமுடியும். பின்னர் உங்களுக்கு தெவையான தலைப்பில் உள்ள நூலக உடைமையை அந்த நூலகத்தில் சென்று பெறமுடியும்.

10. பேசும் நூல்கள் (Talking Books)

பலநாட்கள் நோய்ப்பட்டிருக்கும் முதியவர்கட்கும், ஊனமுற்றவர்கட்கும் மாதாமாதம் நூலக ஊழியர்கள் வீட்டிலோ அல்லது வைத்தியசாலையிலோ நூல்களை கொண்டு வந்து கொடுப்பதற்கு ஒழுங்குகள் செய்யமுடியும். வாசிக்க முடியாத பார்வை குறைந்த முதியவர்கள் பேசும் புத்தகங்களை பயன்படுத்தி பயனடையலாம்.

11. நடமாடும் நூலகங்கள்

நூலகங்கள் அண்மையில் இல்லாத இடங்களில் நடமாடும் நூலகங்கள் (Book Mobile) என்னும் சேவை மூலம் நூல்களை பெறமுடியும். ஒரு வாகனத்தில் ஏறக்குறைய 5000 நூலக உடைமைகளை கொண்டு செல்வார்கள். ஸ்காபரோ நகர்ப்பிரிவில் 9 இடங்கட்கு இவ்வாகனம் செல்கிறது. தொடர்பு கொள்வதற்கு 396-8800, ext 322, வடயோர்க்கில் 395-5560.

12. சமூக சேவை, அரசாங்க சேவை வசதிகள்

சமுதாயத் தகவல்களை அறிய உதாரணமாக பிள்ளை பராமரிப்பு, கல்வி, வேலை வாய்ப்பு, வீட்டு வசதி, பொழுது போக்கு, வழக்கு சம்பந்தமான ஆலோசனை போன்ற கேள்விகட்கு 395-5591 என்ற எண்ணுடன் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறமுடியும்.

13. Consumer Health Information

ரொறன்ரோ பெரும்பாக பார்வைக் குறிப்பு நூலகத்தில் 2ம் மாடியில் உள்ள Consumer Health Information Service (393-7056) பயனுள்ள ஒரு

சேவையாகும். இங்கு உடல், உணவுடன் தொடர்புடைய பல வைத்திய விடயங்களை அறியமுடியும். திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய தினங்களில் பிற்பகல் 12 - 4 மணிவரையும், புதன்கிழமையில் பிற்பகல் 4 - 8 மணிவரையும், சனிக்கிழமையில் 1-5 மணிவரை இச்சகாதார சேவை வழங்கப்படும். இங்கு நூல்கள் இரவல் வாங்கமுடியாது.

14. On-line Service

On-line Search எனப்படும் சிறிது பணச்செலவைக் கொடுக்கக்கூடிய சேவை மிக அண்மையில் வெளிவந்த தகவல்கள், முக்கியமான தகவல்களைத் மிகத் திருத்தமாக விரைவில் அறிய பயன்படுத்தமுடியும். உதாரணமாக ஒரு வித்தியாசமான நோய் உங்களுக்கு இருப்பதாக வைத்தியர் கூறியிருந்தால் இதனைப்பற்றிய மேலதிக விபரங்களை அறியவோ, ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்கான தகவல்களை அறியவோ, வியாபார விடயங்களை அறிய இச் சேவையை பயன்படுத்த முடியும். தேடுதலை நூலக உழியர்கள் உங்களுக்காக செய்து தருவார்கள்.

15. Vertical Files

இந்த நூலக உடைமைத்தொகுப்பு (Collection of Library Materials) மிக பயனுள்ள ஒரு அம்சமாகும். மாணவர்கள் தமது பாடசாலை வேலைகள், அண்மைக்கால சம்பவங்கள் பற்றி அறிய பல்வேறுபட்ட Sources இல் இருந்து விடயங்கள் சேகரிக்கப்பட்டு ஒரு இடத்தில் அதாவது பொருட்கள் அடிப்படையில் folderகளில் வைக்கப்பட்டு லாச்சிகளில் காணப்படும். பொருள் தலைப்பின் அடிப்படையில் (Subject Heading) ஆங்கில அகரவரிசையில் ஆவணங்கள் (Documents) அடுக்கப்பட்டிருக்கும்.

16. வழிகாட்டிகள் (Information Bulletins)

விடுமுறை காலங்களில் விசேடசேவைகள், நிகழ்ச்சிகள் சகல நூலகங்களினாலும் வழங்கப்படும். நூலகங்கள் வெளியிடும் வழிகாட்டிகளை வாசித்து இச் சேவைகளை அறிய முடியும். சில நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முன்னரே பதிவு செய்தல் வேண்டும். வடயோர்க் நகர்ப்பிரிவு வருடத்தில் 2 தடவை "Goings On" என்னும் தலைப்பில் வழிகாட்டியினை வெளிவிடுகின்றது. ஸ்காபரோ நகரப் பிரிவு 2 மாதத்திற்கொரு முறை வழிகாட்டியை வெளிவிடுகிறது.

17. வெவ்வேறு பிரிவினருக்கான நிகழ்ச்சிகள்:

குழந்தைகள், பிள்ளைகளுக்கு ஆர்வமுட்டும் Finger play, Puppet Show, கதை கூறுதல் கைவேலைகள் கற்பிப்பது, விளையாட்டுகள் ஏற்படுத்துவது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். 7 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளுடன் ஒரு பராமரிப்பாளர் துணையிருக்கவேண்டும். சில நூலகங்களில் விளையாட்டுப் பொருட்கள் இரவல் பெற முடியும். தினமும் 395-5785 என்னும் எண்ணில் 3 நிமிட கதை கேட்கலாம். புதன் கிழமைகளில் பிரஞ்சு மொழியில் கதை கூறப்படும். பிள்ளைகட்கான காம்பியூட்டர் விளையாட்டுக்களும் நூலகங்களில் விளையாடமுடியும்.

இளைஞர்கட்கு பல்வேறு மகிழ்ச்சியூட்டும் ஓய்வு நேர

With best compliments



KARU KANDIAH

Award Winner - 1993

Royal LePage
Agincourt Branch

•
•
•
Rent
Buy
Sell
•
•
•
•

Bus: (416) 293-1992
Pager: (416) 339-4817
Res: (416) 284-9999
Car: (416) 616-7278

உங்கள் வீடு

- வீடு வாங்க அல்லது விற்க
- வாடகைக்குப் பெற அல்லது கொடுக்க
- உங்கள் குடும்ப வருமானத்துக்கு எந்தளவு கடன் பெற முடியும். அல்லது எத்தகைய வீடு வாங்குவது நல்லது என அறிய...

இது சம்பந்தமான சகல தேவைகளுக்கும் தொடர்பு கொள்ளவும்.

Real Estate

- To buy or sell your home.
- To rent your home.
- To know the market price of your home.
- To discuss all your Real Estate or Mortgage needs.

Free Consultation
without Obligation.



வாசிப்பு நூல்கள், Book Clubs என்பன உண்டு.

வயதுவந்தவர்கட்கான பல்வேறு நிகழ்ச்சிகளில் நூலசிரியருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி குறிப்பிடத்தக்கதொன்று.

முதியவர்கள் இலகுவாக வாசிக்க கூடிய பெரிய அச்சிலான நூல்கள் பிறிம்பான பகுதியில் காணப்படுகிறது. ஸ்காப்பரோ பிரிவில் குளிர் காலத்தில் நூலகத்திற்கு போக முடியாதவர்கட்கு Home Reader service (396-8800) எனப்படும் சேவை மூலம் பேசும் Fiction, Romance, Westerns, Mystries என பல தரப்பட்ட பொருள்களில் நூல்களைப் பெற முடியும். அகராதியில் காணப்படும் சிறிய எழுத்துக்களை வாசிக்க உருப்பெருகும் வில்லைகளை (Magnifiers) ஊழியர்களிடம் கேட்டுவாங்கமுடியும். திரைப்படக்காட்சிகளும் முதியவர்கட்காக ஒழுங்கு செய்து காண்பிப்பார்கள்.

வலது குறைந்தவர்கட்கு பல்வேறு சேவைகள் உதாரணமாக TDD Service, Wheelchairs, Braille, Closed-Captioned Videotapes and decorders வழங்கப்படுகின்றது.

18. Book Fair

நூலகங்களில் புதிய புத்தகத்தொகுப்புக்களுக்கு இடமளிப்பதற்காக சில பழைய நூல்களை களைந்தெடுத்து மிகக் குறைந்த விலையில் 25,50 சதத்திற்கு விற்பனை செய்வார்கள்.

இறுதியாக, பாவணையாளர்கட்கு பல்வகைத் தகவல்களை வழங்குவது, கல்வி வளர்ச்சி, அறிவு வளர்ச்சி, கலாச்சார வளர்ச்சி என்பவற்றுக்கு துணை புரிவது, சிறந்த பொழுது போக்குச் சாதனங்கள், நூல்கள், நிகழ்ச்சிகளை வழங்கி மகிழ்ச்சியை தருவது, அடிப்படை வாசிப்பு எழுத்து என்பவற்றை ஊக்குவிப்பது, வரலாறு சம்மந்தப்பட்ட தகவல், பொருட்களை சேர்த்து பாதுகாத்து வருவது போன்ற சேவைகளை நூலகங்கள் யாவருக்கும் வழங்குகிறது. கனடாவில் ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாக கொண்ட பல பொதுமக்கள் காணப்படுவதனால் சில நூலகங்களில் பகல்நேர ஆங்கில வகுப்புக்கள் நடாத்தப்படுகிறது. புதிதாக வருகை தந்தவர்கட்கு அவர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு உதவிகள் பற்றிய தகவல்களை கொடுத்து ஆதரவளிக்கிறது. வெளிநாடுகளில் இருந்து வந்து குடியேறியவர்கட்கு பிரஜாவுரிமை வகுப்புக்கள், விண்ணப்பக் கூட்டத்தொடர்கள் நிகழ்த்தி கனடிய பிணைகளாவதற்கும் உதவி செய்கின்றன.

Ex-Mahajana Staff in Canada

Name	Telephone
Mr. M. Karthigesu	247-3933
Mr. P. Kanagasabapathy	538-7709
Mr. A. Jogaratnam	499-0731
Mr. S. Parameswara	513-7839
Mrs. G.Y. Velupillai	438-1951
Mrs. M. Edward	431-2455
Mrs.G.Thurairatnam	497--9673
Mr. S. Kathiramalainathan	265-3792
Mr. N. Jeganathan	949-1669
Mr. K. Jeganathan	756-1875
Mr. S. Chandrasegari	269-7946
Mrs. K. Ramachandran	567-0422
Mr. S. Kularajasingam	439-1841
Mr. S. Gunaharan	282-0100
Mrs. R. Rajaratnam	569-0704
Mr. C. Puvanachandran	321-6007
Mr. M. Muththulingam	283-3527
Mr. K. Thuraisingam	490-0770
Mrs. P. Thuraisingam	490-0770
Mrs. S. Arumugaraja	470-6518
Mr. T. Sivalingam	438-3141
Mrs. A. Ambalavanar	467-7084
Mr. K. Navaratnan	248-1412
Mr. S. Sivakumar	609-0521
Mr. R. Ravindran	490-6477

மணவாழ்வில் வெள்ளிவிழாக்கண்ட எம் கனடா பழைய மாணவர்கள்

க. துரைசிங்கம் - து. சூமணி

எஸ். சுப்பிரமணியம் - எஸ். சரோஜினிதேவி



SCARBOROUGH DENTAL OFFICE



DR. ATHI K. SOMASUNDARAM

டாக்டர் ஆதி கணபதி சோமசுந்தரம்
பேராதனை பல்கலைக்கழகம், சென்னை மருத்தவக் கல்லூரி
கனேடிய தேசிய பல் வைத்திய சபை

24 Hours Emergency Service



Wheel Chair Access



காப்புறுதித் திட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

Cosmetic Dentistry • Crown & Bridges • Gum Treatment
Root Canals • Bleaching • Dentures • Surgery

Monday - Saturday: 9.00 a.m. - 9.00 p.m.

Sunday by appointment only.

FREE PARKING

2155 LAWRENCE AVENUE EAST, SUITE 10
at Birchmount, SCARBOROUGH

Tel: (416) 750-9969

பேராசான் வாழிய நின் புகழ்



உலகில் கல்வியும், செல்வமும் ஒருங்கு சேர்ந்து அமைவது அரிது. ஆனால் வாழ்வில் இவ்விரு செல்வங்களுக்கும் அதிபதியாக விளங்கியவர் திரு. மகாதேவன் அவர்கள்.

பிரபல சட்டத்தரணி மாணிக்கவாசகரின் மகனான இவர் தனது கல்வியை கொக்குவில் இந்தக் கல்லூரி, யாழ் இந்துக்கல்லூரி ஆகியவற்றில் ஆரம்பித்து இலங்கை பல்கலைக்கழகத்தில் கலைமாணி பட்டத்தையும் இலண்டன் பல்கலைக்கழகத்தில் வரலாற்று சிறப்புப் பட்டத்தையும் (B.A Hons History) பின்பு கல்வி டிப்ளோமா (Diploma in Education) பட்டத்தையும் பெற்றார். கற்றல், கற்பித்தல் இரண்டுமே அவரை எப்போதும் கவர்ந்தன. அவரது சகோதர, சகோரிகள் எல்லோருமே பட்டதாரிகள்.

கொக்குவில் இந்துவில் தனது ஆசிரியப்பணியை ஆரம்பித்த திரு. மகாதேவனை 1946ல் யாழ் இந்துக் கல்லூரி தனது ஆசிரியராக ஏற்றுக்கொண்டது. ஆறு ஆண்டுகளாகப் புகழ் பெற்ற ஆசிரியராக விளங்கிய அவரை நவ மகாஜனாவின் சிற்பியாகிய அதிபர் ஜயரத்தினம் அவர்கள் முதலாந்தர விசேட பதவி (Grade 1 Special Post) கொடுத்து ஆசிரியராக நியமித்தார். 1952ல் இவரது வரவுடன் மகாஜனாவின் புகழ் எங்கும் பரவத் தொடங்கியது. கற்பித்தலுடன் நின்று விடாது உயர்தர மாணவர் மன்றம், விளையாட்டு இல்லம், சரித்திர மாணவர் மன்றம் என்பவற்றின் பொறுப்பாசிரியராகவும் விளங்கினார். உப அதிபர் திரு. கிருஷ்ணபிள்ளை அவர்கள் பதவி உயர்வு பெற்றுச் சென்ற பின் உப. அதிபராகவும். பின்பு கல்லூரியின் சிற்பி தெ.து ஜயரத்தினம் அவர்கள் ஓய்வு பெற்றவேளை அதிபராகவும் பதவியேற்றார். இரண்டு ஆண்டுகள் அதிபராக இருந்து கல்லூரியின் பாரம்பரியங்களைப் பேணிக் காத்ததோடு கல்லூரியின் தரம் குறையவிடாது வளர்த்தார். உதைப்பந்தாட்ட வீரர்கள் விசேட சாதனைகள் புரிந்தது இவர் காலத்தில் தான். 1971ல் யாழ் பாடசாலை உதைப்பந்தாட்டப் போட்டியில் எங்கள் கல்லூரி வீரர்கள் மூன்று

பிரிவுகளுக்குமுரிய விருதுகளைப் பெற்றதோடு அகில இலங்கை உதைப்பந்தாட்ட சங்க போட்டிகளில் எங்கள் கல்லூரி மாணவர்கள் முதலிடத்தை பெற்று, சேர் ஜோன் ரபட் வெற்றிக்கேடயத்தையும் பெற்றனர்.

ஈழ மண்டல தமிழ்ப் புலவர் வரிசையில் முன்னணியில் வைத்து எண்ணப்படும் மட்டுவில் க. வேற்பிள்ளை அவர்களின் பேரனான இவர் தமிழ், ஆங்கிலம் லத்தின் மொழிகளில் வல்லவர். இவர் பெற்ற வரலாற்றுக் கல்வி இவரை ஓர் வரலாற்று அறிஞராகக் கியது. சொந்த மண்ணின் வரலாற்றாய்வில் ஈடுபட்ட இவரை இலங்கைத் தொல்பொருள் இயற்கழகம் தனது தலைவராக ஏற்றுக் கொண்டது.

“இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்ப காய் கலர்ந்தற்று” என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க வாழ்ந்தவர் எமது M.M. என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட திரு. மா. மகாதேவன் அவர்கள். ஆசிரியரின் முகம் கோணாது நேர சூசிகை போடுவதில் வல்லவர். சகல செல்வங்களும் நிறைந்த இவரது வாழ்வில் தற்பெருமை சிறிதளவும் இருந்ததில்லை. மறந்தும் மற்றவர்க்கு தீங்கு நினையாத நம் ஆசிரியர் பிறப்பிலேயே ஓர் தாவரபோசனி.

1975ம் ஆண்டு இலங்கையின் சிறந்த வரலாற்று மேதையும், மந்திரியுமான டாக்டர் கொல்வின் ஆர். டி. சில்வாவை ஓர் முன்னறிவிப்புமின்றி ஆசிரியர் அவர்களின் வீட்டிற்கு அழைத்துச் செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஓர் மணிநேரம் இளைப்பாறச் சென்ற அமைச்சரவர்கள் ஆசிரியரின் அறிவைக் கண்டு அவருடன் மகிழ்ச்சியாக உரையாடியதுடன் ஆசிரியரின் வீட்டிற்கண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆசிரியரின் வரலாற்று அறிவை மெச்சினார். கொல்வின் அவர்கள் ஒருவரைத் திறமைசாலி என்று சொல்வதாயின் நமது ஆசிரியரின் அறிவு எப்படிப்பட்டது என்பதை கொல்வினை அறிந்தவர்கள் அறிவார்கள்.

மறைந்த மாமணி அதிபர் திரு. மா. மகாதேவன் அவர்கள் அறிவுக் களஞ்சியம். பண்பின் ஊறைவிடம். மனிதத் தன்மையின் வற்றாத பேர் ஊற்று உள்ளமோ கள் எங் கபடமற்றது. மாணவர்களதும், நண்பர்களதும் முன்னேற்றம் கண்டு மகிழும் பெரும் சால்பு நிரம்பியவர் தாம் பெற்ற அறிவை, ஆற்றலை, அனுபவத்தை என்றுமே சமுதாயம் பயன்பட ஆவன செய்தார். இந்தப் பேராசானின் மறைவு கல்வி உலகிற்கு ஓர் பேரிழப்பு.

- இராசா பாலேந்திரா

லாவண்யா வீடியோ

ராஜா, பிரமிட் ஓடியோ CDக்களின் நேரடி விற்பனையாளர்கள்

AUDIO, VIDEO, CD இசைக்களஞ்சியம்

தமிழ், மலையாள திரைப்பட வீடியோ பிரதிகள்
மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட ஆடைவகைகள்
அன்பளிப்புப் பொருட்கள் என்பனவற்றை மிசிகாகா நகரில்
மலிவாகப் பெற்றுக்கொள்ள எம்மை நாடுங்கள்.

VIDEO TRANSFER
(Any System to Any System)

Video & TV Repairs

LAVANYAA VIDEO

1185 Dundas St. East
Mississauga, Ontario M1K 5G8
Tel: (905) 803-9438

RADHIKA

TRADE INC.

- * திருமணக் கூறழச் சேலைகள்
- * ஆண்களிற்கான பான்ட்ஸ்
- * சேட், ரீசேட், பட்டு வேட்டிகள்
- * சிறுவர், சிறுமியரின் அலங்கார உடைகள்
- * கோட், சூட் வகைகள் (ஒன்று முதல் இருபது வயது வரை)
- * தரத்தில் உயர்ந்த கனோடிய உடைகள்
- * குத்து விளக்கு, எவர் சில்வர் பாத்திரங்கள்
- * அலங்கார அன்பளிப்பு வகைகள்
- * இசை நாடாக்கள், இசைத் தட்டுக்கள்.
- * சுவாமிப் படங்கள் என்னவற்றையும் மலிவாகப் பெற்றுக் கொள்ள சிறந்த இடம்.

- Sarees • Suits
- Children's Clothes
- Cookware

Wholesale & Retail



RADHIKA TRADE INC.
3850 Finch Avenue East, Unit G7
(Kennedy & Finch) Scarborough, Ontario
Tel: (416) 291-9050

Being a Tamil educated away from Sri Lanka, I would like to pen a few words on my observations and experiences in two totally different education systems: One in Nigeria and one in Canada. Both systems have advantages and disadvantages and I thought that it may be interesting to compare the two, since everyone can relate to either one or both of these systems.

I spent most of my education in Enugu, Nigeria. I think that after speaking with my parents and other people who studied in Sri Lanka, there are lot of similarities between education systems in both these countries.

In Nigeria where I spent the whole of my primary and secondary school education, the first thing that comes to mind is discipline. We were taught to fear and respect our teachers and older students. We could not talk to most of them as friends rather, there would be a distance between teacher and student. So many other forms of discipline existed in every aspect of student life- the way we dressed in school, punctuality, our general behaviour. Every morning we had to get to school before a certain time or we would get punished and these were not ordinary punishments!! It was either cutting grass (with a machete), sweeping the yard or cleaning the washrooms. The dress code at school was extremely strict. We had to conform to tight guidelines: No makeup, no fancy hairdo, a particular length for dresses, only certain types of shoes, etc. This reminds me of one particular incident which occurred at my very first day of grade one at my primary school. My father took me to the principal's office and after discussing the formalities, the principal came in front of me and looked at my dress from the top downward. I proudly thought that she was admiring the dress which I had brought all the way from the US. She did say that my dress looked beautiful and then she added "Is it not a bit too short for a girl to wear to school?" I was only five years old at the time. She was obviously hinting to my father that when he gets my uniform, it has to go well below the knee level!!

Discipline: A factor in Teaching?

by: Sujatha Subramaniam

The standard of education, however, was high; of course I only came to know how high it was only after I came to Canada and was able to compare the two systems. There was one aspect of education that I missed as did my counterparts in Nigeria and that was exposure and education to computers. This I would find later was quite a disadvantage for me as I initially had to struggle to get up speed in that area.

Now, coming to Canada, as someone who had previously spent her whole academic life in Nigeria, school life in Canada came as quite a shock to me and that is to put it mildly! Everything here was almost opposite to what I was used to do. Here, students can wear "anything" they wanted, behave in any manner both to their peers and their teachers and the harshest punishment is detention! It was quite an adjustment for me. I also found that although we were encouraged to do our homework and assignments, we were not pushed to the extent we were in Nigeria where a student could get beaten for not handing an assignment.

The impression that I perceived is that teachers here help those who desire voluntarily require their help. This leaves much of the responsibility of the students' education on the parents and not as much on the teachers. This could be disadvantageous to a student if she does not have appropriate parental guidance during his/her academic life.

Please keep in mind, I am painting a rosier picture of one system as opposed to the other, I am merely

sharing with you my perception of both systems based on my experiences.

Both systems have pros and cons. I benefited by being educated in a disciplined environment during my growing years. There are lessons that I learnt then that I still make use of today, but I would have liked an environment where fear in school did not play as significant a role as it did for me in Nigeria.

In my opinion, both systems are at two extremes and an ideal educational system would comprise of blend of the best from both systems. □

ஸ்ரீ கனகாம்பிகை தங்களை பீடம்



திருமணம், ருதுசாந்தி, புதுமனை புகுதல், புண்யாக வாசனம், நவக்கிரக சாந்தி, தீவசம் மற்றும் அனைத்து இந்துமதக் கிரியைகளையும் வேதாகம முறைப்படி குறித்த நேரத்தில் செய்து கொள்ளவும் மண்டப ஒழுங்குகள், தலைப்பாகை, தலைநகை சோடனைகள், மாலை, சடை நாகம், முத்து மணிமாலை சோடனைகள், புத்தம் புதிய மணவறை, பூஜைப் பொருட்கள் அனைத்தையும் சீறந்த முறைபில் பெற்றுக் கொள்ளலாம்.

பிரம்மஸ்ரீ சுவாமிநாத ரவிசங்கர சர்மா
(சங்கர் ஐயர்)
சிவஸ்ரீ ராம் சர்வலோகேஸ்வர குருக்கள்
(416) 516-8951

*Serving Your
Travel Needs is
Our Pleasure*

**please call once
(416) 921-4869
and enjoy the benefits**

Sai Seva Travels Inc.,
593 Yonge Street, # 211
Toronto, Ont.
M4Y 1Z4

MULTI GROCERY

EAST, WEST INDIAN & CANADIAN GROCERIES

- தரமான இலங்கை, இந்திய, கனடிய உணவுப் பொருட்கள்
- உடன் மரக்கறி, பழவகைகள்
- இறைச்சி, மீன், சகல கடலுணவுகள்
- பால், உணவு வகைகள் மற்றும்
- சமையல் பாத்திரங்கள்
- வெகுமதிப் பொருட்கள்
- வீடியோப் படங்கள், தங்க வைர நகைகள்,
- ஆடை அணிகலன்கள்

இலங்கை, இந்தியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குப் பணம் அனுப்பும் சேவையும் உண்டு

1221 Markham Road
Unit 14
(North of Ellesmere)
(416) 438-3499

மஸ்ரி குஹோசரி

Our Decaying Planet

**Chenthuran
Iswarah Kumar**
Grade 11
Woburn Collegiate Institute

For the last one hundred and fifty years the earth has been abused and is still being abused by the industrialization of the world. This causes heavy pollution problems in our environment, the rain is acidic, the chemical industrial waste from industries is harming the air, water and land. Most of all the harmful chemicals released by automobiles and other vehicles are polluting our air. All of these factors are causes for the deterioration of our planet. Year after year hundreds of species of wild life are becoming extinct as we destroy our rain forests. The ozone layer that covers the earth is also being destroyed by harmful chemicals released into the atmosphere.

The fore-fathers of industrialization did not expect to see this change in the environment. they believed that the earth would take any abuse from us (humans) and will never react to anything, but they were wrong. In the last twenty years people have come to realize that the earth will not continue to resist the industrial attack. Even with the knowledge of all of these dangers, we humans have taken only a few steps to protect the environment from being polluted.

If we keep going at this rate, we could someday be extinct species just like the dinosaurs. In all the space explorations and research that has been done in the past fifty years, they have not yet found a single planet like earth that can support life-forms. We have no guarantee the earth is going to continue on like this, someday when it's too much to take, the earth might just give up. We'll just be another species like the dinosaurs. If we don't start to clean up, we might lose what we have.

There are steps you can take towards cleaning up, like recycling and re-using things, reducing the amount of waste released into the environment, by using products that are environmentally friendly, by minimizing the use of your automobile and also by not being a big consumer. These steps will help our earth to reduce the amount of pollution and reduce the output of waste by us into the environment. So lets all work together to clean up our planet and make it a better place for the generations to come. □

Wedding

Bells



*Pratheepan
Aninthika*

*Navaseelan
Yogeswari*

*Kanesalingam
Girisa*

*Sivarasa
Sugi*

*Gowripalan
Thevaranjini*

*Navaratnarajah
Sivamalar*

*Gobimanocharan
Meenalogini*

*Kaneshumar
Jeyarani*

GREENWOOD CONVENIENCE

- All Sri Lankan, Canadian Food Items
- School Items

- சகலவித இலங்கை, இந்திய, கனேடிய உணவு வகைகளுக்கும்
- பாடசாலை உபகரணங்களுக்கும்
என்றும் நாடுங்கள்...

1290 Danforth Avenue
Toronto, Ontario M4J 1M6
Tel: (416) 469-3664

மகத்தான ஐந்தாவது
ஆண்டில் கற்பகதரு!
கற்பகதரு என்றால்
"நம்பிக்கை" என்று
அர்த்தம்!

கற்பகதரு

ஒருமுறை விஜயம்
செய்து பாருங்கள்.
மீண்டும், மீண்டும்
வருவீர்கள்!!

வேறு எங்கும் கிடைக்காத உடன் மரக்கறி வகைகள்,
மாமிச வகைகளை எங்களிடம், எந்நேரமும் பெற்றுக்கொள்ளலாம்.



திருமணம் மற்றும் எல்லாவிதமான கொண்டாட்டங்களுக்கும் தேவையான
உணவு வகைகள் ஓடருக்குப் பெற்றுக்கொள்ளலாம்.

இலவச விநியோகம் உண்டு.



864 Markham Road

at Painted Post

Scarborough, Ontario M1H 2Y2

Tel: (416) 289-4458

Fax: (416) 289-7083

East & West Indian
Groceries available
at competitive prices.

Video Rentals and
Audio Cassettes &
CD's for Sale.

நமமணித் திருநாடு வடதிசையில் நகுலேஸ் வரத்தையும், தென் திசையில் முன்னேஸ்வரத்தையும் கிழக்குத் திசையில் கோணேஸ் வரத்தையும், மேற்குத் திசையில் திருக்கேதீஸ்வரத்தையும் காவல் தெய்வங்களாக கொண்டிருக்கின்றது. இப்படியாக புகழ் பூத்த பூமியில், நகுலேஸ்வரத்திற்கு அண்மையில் பாண்டி நாட்டுத் தமிழ் அரசி மாருதப்புவல்லி போற்றி வாழ்ந்த மாவிட்டபுரத்தை தனது பிறப்பிடமாகக் கொண்டவர் எமது பேராசான் தம்பு சண்முகசுந்தரனார் அவர்கள்.

மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலின் தென்வீதியில் பல்லாண்டு காலம் புகழுடன் வாழ்ந்து, தமிழ் அரசோச்சிய தமிழ் வித்தகன் தம்புச் சட்டம்பியாருக்கும், அவர்தம் தர்மபத்தினிக்கும் ஏக புதல்வனாக 1925ல் அன்னார் அவதரித்தார். இப் பெரியோனுக்கு தந்தையார் இட்ட பெயர் முருகனின் திருநாமம் அதுவே சண்முகசுந்தரம்.

தந்தையாரிடம் தமிழ் நெடுங் கணக்கை தகுந்த முறையில் கற்ற பின்னர் உள்ளூரில் அமைந்த யூனியன் கல்லூரியில் தனது ஆங்கிலப்படிப்பை தொடர்ந்தார். இலங்கை பல்கலைக் கழகம் சென்று, கலைமாணிப் பட்டதாரியானார். பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில் தமிழ்துறைப் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை அவர்களின் முதல் மாணாக்கராக விளங்கினார்கள். பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறிய எமது பேராசான், ஈழநாட்டின் பிரபல தினசரிப் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் சேர்ந்து தனது முதற் தொழிலை ஆரம்பித்தார். எனினும், மண்வா சனையுடன் பிறந்த இப்பெருமகன் மிகவும் குறுகிய காலத்தில் தனது முதற் தொழிலுக்கு முழுக்கு போட்டுவிட்டு, தாயூர் வந்து, பாவலர் துரையப்பாபிள்ளை நிறுவிய மகாஜனாக் கல்லூரியில் 1952ம் ஆண்டு ஆசிரியராகச் சேர்ந்து தனது வாழ்நாள் பணியை ஆரம்பித்தார்.

மகாஜனாக் கல்லூரியின் உயர்தர வகுப்புகளில் நாம் படித்த காலம் அது. பேராசான் சண்முக சுந்தரனாரிடம் தமிழும், பொது அறிவுப் பாடமும் படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சண்முகசுந்தரனாரை நினைவு கூரும் நேரங்களில் எல்லாம் அவர் அணியும் வெண்ணிற ஆடைதான் என்மனதில் முதலில் தென்படுகின்றது. அன்னார் மாத்து வெற்றிலையூராம்

தாயூரின் பெரியோன் சண்முகசுந்தரனார்

கதிர் துரை

மாவிட்டபுரத்தில், பிறந்து வளர்ந்து 1986ல் புகழுடம்பெய்திய பொழுதிலும் அவர் தம் வாழ்நாள் முழுவதும் எந்நேரத்திலும், எங்கு சென்றாலும் வெண்ணிற ஆடைதான் அணிவார்கள். இப் பெரியோனின் தூய்மையான உள்ளத்திற்கு அவர் தரிக்கும் வெண்ணிற ஆடை ஒரு தனி அணிகலனாக அமைந்திருந்தது.

எமது பேராசான் “அ”கர எழுத்தின் பெருமையினை அன்பாக எடுத்துணர்ந்தும், தமிழ் மொழியை இலக்கண இலக்கிய சுவையுடன் எமக்கு புகட்டிய கால கட்டத்தை நாம் என்றும் மறவோம். வகுப்பறையின் பின் வாங்கில் இருந்து கும்பகாணன் படலம் வாசிக்கும் மாணவனையும் அன்பாக, நொடி சொல்லி, தட்டி எழுப்பி, சிரிக்க வைத்து தமிழ் போதிக்கும் தனித்திறமை எமது பேராசானுக்கு உண்டு. வகுப்பறை பற்றி குறிப்பிடும் பொழுது, மற்றுமொரு நிகழ்ச்சியும் மனத்திரையில் தென்படுகின்றது. பத்தாம் வகுப்பில் பேராசானின் தமிழ் வகுப்பு நடந்து கொண்டிருக்கும் வேளை அது, எமது வகுப்பறைக்கு அருகிலுள்ள விளையாட்டுத்திடலில் கீழ் வகுப்பு மாணவர் இருவர் சண்டையிட்டு, மல்லுக்கட்டி, செருப்பு எடுத்து ஒருவர்க்கொருவர் அடிக்கும் அளவிற்கு போய்விட்டனர். இதனை அவதானித்த சண்முகசுந்தரனார், மாணவர் இருவரையும் தனது வகுப்பறைக்கு அழைப்பித்து “தம்பிமாரே செருப்பை கீழே போடுங்கோ! பாதரசை பதின் நான்கு ஆண்டுகாலம் அயோத்தியை ஆட்சி புரிந்தது” என்றார்கள். இதைத் தொடர்ந்து இராமாயணத்தில் வனம் சென்ற இராமன் திரும்பி வரும்வரை, அவன் தம்பி பரதன் பாதரசையை பூஜித்து, பதின்நான்கு ஆண்டு காலம் அயோத்தி நகரை எவ்வாறு ஆட்சி புரிந்தான் என்பதை எமக்கும் விளக்கி, சமர்புரிந்த மாணவர் இருவரையும்

மீண்டும் நண்பர்களாக அனுப்பி வைத்தார்கள்.

பொது அறிவுப் பாடத்தை போதிப்பதில் இவர் தன்நிகர் இல்லாத தலைவன்! ஆதிமனிதனின் குகை வாழ்க்கை முதல், நவீன யுகத்தில் அணுகுண்டு பிரயோகத்தால் ஏற்படும் தாக்கம் வரையும், அரசியலில் முதலாளித்துவத்தின் அமுக்கம் முதல் சோசலிஸத்தின் அங்கலாய்ப்பு வரை எந்தவொரு பொருள்பற்றியும் அக்குவேறாகவும், ஆணி வேறாகவும் பிரித்து பொருளின் பொருட் கருத்தையும், உட்கருத்தையும் தகுந்த முறையில் எடுத்து விளக்கும் திறன் படைத்தவர் சண்முகசுந்தரனார் அவர்கள்.

வகுப்பறையில் இவர் சொல்லும் முதலடியில் இருந்து அன்றைய வகுப்பில் எந்த பொருள் பற்றி கருத்துரை நடைபெறும் என்பதை நாம் அனுமானித்துக் கொள்ளலாம். 1959ம் ஆண்டு செப்டெம்பர் திங்களில் பொது அறிவுப்பாட வகுப்பறைக்குள் வந்த சண்முகசுந்தரனார் “சுட்டான் பூசாரி-செத்தான் மந்திரி” என்றார்கள். இதை தொடர்ந்து அடுத்த நாற்பது நிமிட நேரம் சுதந்திர இலங்கையின் வரலாற்றையும், தனிச்சிங்களச் சட்டத்தின் பாதகத் தன்மையையும், பௌத்த பிக்குமாரின் ஆதிக்கத்திற்கு அடிபணிந்த S.W.R.D. பண்டாரநாயக்கா எப்படி ஒரு பௌத்த பிக்குவின் வெடிகுண்டுக்கு பலியானார் என்பதையும் விளக்கினார்கள்.

இதைப்போலவே மற்றுமொரு நாள் வகுப்பறைக்குள் பிரவேசித்த பேராசான் “Muddle in the Middle East” என்று சொன்னார்கள். இதன் அர்த்தம் எதுவோ? என்னவோ என்று நாம் எண்ணிய வேளையில் - ஜனாதிபதி நசாரின் ஆணையின் பேரில் எகிப்த்திய நாடு, சுவெஸ் கால்வாயை தனது உரிமையாக்கி கொண்ட வரலாற்றையும், இதனால் உலக நாடுகள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் பதட்டத் தையும் பேராசான் எமக்கு தெட்டத்தெளிவாக எடுத்து விளக்கினார்கள்.

சண்முக சுந்தரனார் தமது வாழ்நாளில், தமிழ் வரலாற்றுத் தொடர்புடைய நூற்றுக்கணக்கான ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், தமிழ் நூல்களையும் யாத்தார்கள். மருதப்புவல்லி என்று மகுடமிட்டு இவர் எழுதிய பாண்டிநாட்டுத் தமிழ் அரசியின் வரலாற்று நூல், இப்பெரியோனின் தமிழ் பாண்டித்தியத்திற்கும் எழுத்துத் திறனுக்கும் மணி மகுடமாக அமைந்தது



COMMITTEE MEMBERS 1993-94
MAHAJANA OLD STUDENTS' ASSOCIATION, CANADA

Seated Left to Right: Sivagini Mahanandan, S. Sivakumar, K. Thurasingham,
P. Kanagasabapathy, A. Jogaratham, V. Nantheeswarar, S. Subramaniam, S. Murugiah
Standing: W. Duke Kulendran, N. Pratheepan, S. Selvaratnam, P. Balaskanthan, N. Sasitharan,
T. Navaseelan, T. Ishwarakumar, N. Jeganathan
Absent: T. Rajapalan, Sitrarajini Vijenthira, Sarifa Thambipllai, R. Raveendran,
S. Premalingam, K. Rajasiri, N. Yogathas

அத்துடன், எமது பேராசான் பச்சிலைப்பள்ளி முதல் பன்னாலை வரை உள்ள பல பண்டினங்களிலும் குச்சுக் கிராமங்களிலும் திரிந்து, தேடுவாரற்று கிடந்த, அண்ணாவி பரம்பரை வழிவந்த பல நாட்டுக் கூத்துக்களை சேர்த்து, அவற்றினை தனித்தனியாக திருத்தி, வழிநடாத்தி மேடை ஏற்றினார்கள். இதைப் போலவே கிராமங்கள் தோறும் இலைமறை காயாக இருந்து, காலப்போக்கில் மருங்கி வந்த பலநூறு நாட்டுப் பாடல்களையும் ஒன்று சேர்த்து அச்சேற்றுவித்தார்கள். இப்பெரியோனின் தமிழ்ப்பணியை போற்றி ஈழத்து அரசினர் அன்னாருக்கு சாகித்தியப் பரிசு வழங்கி கௌரவித்தனர்.

பழைய மாணவர் ஒவ்வொருவரின் வாழ்விலும் சண்முகசுந்தரனார் பேரக்கறை கொண்டிருந்தார்கள். எம்மை சந்திக்க நேரும் காலங்களில் எல்லாம் எமது சுகநலன்களை விசாரிப்பதுடன், நாம் அறிந்த சகமாணவர்களின் செய்திகளையும் பேரக்கறையுடன் அறிந்து கொள்வார்கள். தாம் நலம் விசாரித்ததாக அவர்களுக்கு தெரிவுக்கும்படி விண்ணப்பம் விடுத்து, விடை தந்து வழி அனுப்பி வைப்பார்கள்.

ஈழத்திருநாட்டின் முன்னேற்றத்தில் இவர் என்றென்றும் பேரக்கறை கொண்டிருந்ததை நாம் அறிவோம். இதற்கு இரண்டு அம்சங்களை நினைவுபடுத்த விரும்புகிறேன். தாயூரின் பெரிய (மாவிட்டபுர) கோவிலின் வீதியில் தண்ணீர் ஊற்றி, வரம் அமைத்து, தகாது சொல்லி தமிழ் மகனே கோவிலுக்கு உள்ளே வராதே என்று வடு உரைத்த காலமதில் இப்பெரியோன் மனம் நொந்து, மனவேதனையுடன் எதிர்சாட்சி உரைக்க முன்வந்ததை நாம் மறவோம்.

இதை போலவே தன்னுடன் பணியாற்றிய சக ஆசிரியர்கள், கணநேரத்தில் தமது தொழிலை விட்டெறிந்து, திரவியம் தேடி, ஆபிரிக்க நாடுகளுக்கு நாளாந்தம் பறப்பதை பார்த்த நேரத்திலும் எமது பேராசான் தாயூரில் தாம் பார்த்த ஆசிரியப்பணிக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை.

பேராசானின் வாழ்வில் அக்கறையுள்ள உற்றார், உறவினர், நண்பர்கள் எவராவது ஆபிரிக்க நாடுகளுக்கு போகவில்லையோ? என்று வினவினால் அவர் தரும் பதில்:-

“மணி கட்டின மாடு - உள்ளூரில் எல்லோ முதலில் உழவேண்டும்”

என்பார்.

சண்முகசுந்தரனார் தனது

ஆசிரியப்பணியின் மகுடமாக - தாயூரில் தாம் ஆங்கில அரிச்சுவடி படித்த தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் அதிபராகி இளைப்பாறுகை பெற்றார்கள்.

சங்கதமும் தமிழும் எமக்களித்த


- தமிழ் நாயகனே!

புகழ் பூத்த புருஷா - தாயூர்த் தலைவா!

பண்டிதனின் பண்டிதனே - பெரியோனே!

ஞானசக்தியூர் தம்பு சண்முகசுந்தரனாரே!

நாம் மறவோம் - உம்மை என்றும்!



MOTHER

I see a sweet kind face
Who always wear dresses with lace

Whenever I cry
This sweet face asks me why

Whenever I'm in need of a friend
This face puts my loneliness to an end

This sweet face is like a dove
It always gives me a love

It makes my heart soar
And this makes me love it more

This sweet face can be no other
This sweet face is my mother

- Shankary Subramaniam

LAW OFFICE

YASO SINNADURAI

Barrister & Solicitor, Notary Public
Attorney-at-Law, Sri Lanka, Solicitor, England

General practice of Law including:

- Immigration & Refugee Law, Humanitarian Reviews, Detention Reviews and Sponsorships •
- Real Estate - Residential & Commercial • Commercial • Tax Law • Family Law
- Will and Estate Planning

2 CARLTON STREET, SUITE 1704

(College & Yonge)

TORONTO, ONTARIO M5B 1J3

TEL: (416) 977-1071

FAX: (416) 977-1950



நாதஸ்வர தவில் குழுவினர்

திருவிழா, திருமணம், பூப்புனித நீராட்டு
விழா, கலை நிகழ்ச்சிகள் மற்றும்
மங்களாகர வைபவங்களுக்கும்
அழைத்து மகிழுங்கள்!

விபரங்கட்கு

செ. சிவகுருநாதன்

538-9699

When my family and I first arrived in Canada in 1983, the sighting of another Sri Lankan was a true rarity. Sri Lankan sightings are anything but rare today. I remember getting lost in department stores as a child, and reassuring myself that I could find my mother simply by calling out "Amma!". today, the same lost child would be answered to by at least a hundred anxious Tamil mothers!

This is just one scenario that indicates how the population of Sri Lankans in the greater Toronto area has multiplied. As such, it is important to find comfort and strength in our numbers. However, it is just as important not to lose sight of the community and society that we live in. For the most part, one would agree that the average Sri Lankan is able to conduct herself or himself without any loss of cultural identity. There are also those who can adopt a partial Canadianness at times in order to be able to function effectively in the day-to-day happenings outside the home. Let us call this phenomenon "partial assimilation".

Assimilation can mean the absorption of another culture - one that is foreign, different or alien - and the subsequent rejection of the initial culture one has been accustomed to. With complete assimilation ensues the "melting pot" type of society akin to the status quo of the USA. But with partial assimilation, it is hoped that individuals can maintain elements; of their cultural heritage, whilst; integrating themselves into Canadian society in such a way that they can communicate and harmonize with others not of their cultural background.

Given that we, as Sri Lankans, have landed ourselves in Canada, and to some extent, established a home base for ourselves and our families, we have little choice now but to "partially assimilate" if we expect a life of harmony for ourselves and our children.

Imagine, if you will, see a green-coloured person with antennae.

A Glimpse of Assimilation

Vidhya Magendran

This person has just landed your backyard, and begins to shed watery drops from the general region of what appear to be the eyes. What do you do? You would tend to assume, and rightly so, that the language and eating habits of this new person are different from your own. You have never before seen such a person. Immediately, you think to yourself: "Is this green person dangerous? Will this person harm me or my family? Is this person crying? Should I help? And if I decide to help, how do I do it?"

You now have three options: help, abandon or destroy the green person. If you decide to help the green being, you then have the problem of figuring out how to help. You decide that it would be quite helpful if this thing could actually communicate with you. Abandonment looks pretty good, but since you have no idea what sort of being this is, you become afraid that the green person may come back to hurt you at some future time. So, you decide to destroy the green being to eliminate your problems.

Imagine, now, that when you arrived in Canada, others saw you as this green person. You found that few around you had any idea as to what to do to help you. They didn't know where you had come from, and they didn't understand your language. Did they, at times, want to destroy you because they were so frustrated by the fact that they didn't understand you?

The horror of having faced the possibility of being "destroyed"

should reinforce the significance of making yourself understood. Imagine if the green being had cried out that no harm was intended and that all that was wanted was food and shelter. Your decision to destroy the green being just might have changed. But this change in decision would not have been effected without some means of communication.

Likewise, any degree of assimilation carries the message to other Canadians that; really we, as a distinct, Sri Lankan community, are no different from other communities. It helps one attain a sense of comfort and removes the fear caused by the unknown. The ramifications of "zero assimilation" will indirectly manifest in such ugly things; as racial discrimination, and a sometimes, sadly enough, even physical violence.

As a human being, we have every right to demand better laws, teachers, courts and other public services that protect us from the evils of ignorance. But the making of laws and the changing of social structures is a slow and difficult process. To expedite things, we should take it upon ourselves to "assimilate" into Canadian society so that social attitudes can be changed, and so that, eventually, better laws, teachers, and courts will emerge. By doing so, we will help Canada strengthen resources from which we will ultimately benefit.

Total assimilation is simply a denial of one's background and it only serves to create an image that strays far from the actual person. But this partial assimilation can be the way to hold on to the best of both worlds. □

FIRST PLACE

We Cater For All Occasions

BR

BLAZE BARBORS

DINE IN - TAKE OUT - DELIVERY







LIC. UNDER LL.B.O

சுவாமிக்க இவங்கை, மலேசிய,
கனேடிய உணவு வகைகளுக்கு நாடுங்கள்...

(416) 267 4048

210 MARKHAM ROAD, SCARBOROUGH
(Markham & Eglinton)


FREE DELIVERY IN THE WEEKENDS

AFTER 6 P.M ORDER SHOULD BE OVER \$15.00
(LIMITED AREA IN SCARBOROUGH)

FIRST PLACE

ஸ்ரீ கௌரிமங்கள சேவை

அனைத்து இந்தியக் கிரியைகளுக்கும்
கனேடிய திருமணப் பதிவு அதிகாரி, இந்து மதக்கு
பஞ்சாட்சர விஜயகுமாரக் குழுக்கள் (ஐயரமணி)
(புங்குதீவு-10)



(416) 2 6 6 - 3 3 3 3

(416) 2 6 6 - 3 3 3 3

அனைத்து இந்து மத கிரியைகள் சேவைகளுக்கும், திருமணம் போன்ற
மங்களகரமான வயவங்களுக்கு வேண்டிய அனைத்து தேவைகட்கும்
எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள். இத்துடன் குறைந்த வாடகையில்
ஸ்காப்ரோ, ரொஸ்ரோ இடங்களில்
மண்டப வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.

628E, BIRCHMOUNT ROAD, SCARBOROUGH, ONT M1K 1P9

இலங்கையில் பெயர் பெற்ற பாடசாலைகளுள் ஒன்றான மகாஜனாக்கல்லூரியின் ஆசிரியருள் ரோகிணி இரத்தினவேல் அவர்கள் புகழ்பெற்ற ஆசிரியராகத் திகழ்ந்தார். இவர் தெல்லிப்பாளையில் கொல்லங்கலட்டி என்னும் கிராமத்தில் திருவாளர் சின்னக்குட்டி தம்புவுக்கும் அன்னலட்சுமி சங்கரப்பிள்ளைக்கும் பிறந்த செல்வப்புதல்வி. ஏற்ற காலத்தில் யாழ் உதவி அரசாங்க அதிபராக் கடமையாற்றிய திரு. கந்தையா இரத்தினவேல் அவர்களைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு இராஜகௌரி (Dr. Mrs. பஞ்சலிங்கம் - அவுஸ்திரேலியா) இராஜவேல் (இலண்டன்), இராஜயோகன் (இந்தியா) ஆகிய மூன்று பிள்ளைகள் உள்.

ஆசிரியர் ரோகிணி அவர்கள் தன் பெயருக்கேற்ப சகல சிறந்த பண்புகளுடனும் பொலிந்து விளங்கிய ஓர் நட்சத்திரம்! அன்பு, பொறுமை, தியாகம் என்பன ஆசிரியரில் காணப்பட்ட சிறப்பியல்புகளாகும். இவர் தன் குடும்பத்திலும் உற்றர், உறவினர், சுற்றத்தார் மத்தியிலும், கல்லூரியிலும் தன் கடமைகளைச் செய்யத் தவறியதில்லை.

குடும்பத்திலே தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலா துழைத்த ஓர் இல்லத்தரசி! இவரின் மூத்தமகன் கௌரியை நான் நன்கு அறிவேன். புன்சிரிப்பும் கறுசுறுப்பும் இயல்பாகக் கொண்ட இப்பிள்ளையைக் கல்வித்துறையிலும், விளையாட்டுப் போட்டி, பேச்சுப்போட்டி முதலியவற்றிலும் முதலிடம் பெறும்படி ஊக்கம் கொடுத்து வளர்த்து ஈன்ற பொழுதிலும் பெரிதுவைக்கும் நற்பலனைப்பெற்ற தாய்!

உற்றர், உறவினர் சுற்றத்தாரின் சுக துக்கங்களில் பங்குபற்றி, பல உதவிகள் செய்து, ஊர்மக்களின் அன்பையும் நன்மதிப்பையும் பெற்றுக்கொண்டவர்.

ஆசிரியரவர்கள் தன் பாடசாலையைத் தனது குடும்பத்திலும் ஒருபடி மேலாகவே போற்றி வாழ்ந்தவர். காரணம், மகாஜனாக்கல்லூரி அவளின் அறிவு, ஆற்றல், ஆளுமை அனைத்தையும் ஊட்டி வளர்த்த தாய்! இதனால் அவர் ஆசிரியரான பின்பு, அக்கல்லூரிக்குத் தன்னையே அர்ப்பணித்து,

“மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்

எல்லெவ் தீமையும் மேற்கொள்ளார் - செல்வி

அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார் கருமமே கண்ணாயினார்”

- என்ற வகையில் சேவையாற்றினார்.

கணிதம், தமிழ், சமயம், சமூகக்கல்வி ஆகிய பாடங்களை மாணவரின் ஊக்கத்தைத் தூண்டும் வகையில் போதித்தார். மேலும், கல்லூரியிலும் மாவட்ட ரீதியிலும் நடத்தப்பட்ட தமிழறிவு, சமய அறிவுப்போட்டிகளுக்கு மாணவரைப்

மகாஜனாவின் ரோகிணி

திருமதி. கி.யோ. வேலுப்பிள்ளை

பயிற்றுவித்தும், தாமே அவர்களைக் கூட்டிச்சென்றும் வெற்றிபுடன் திரும்புவது தனது உரிமையும் கடமையுமென மகிழ்ச்சியுடன் செயற்பட்டவர். கனிஷ்ட பாடசாலை வைபவங்கள், பரிசளிப்பு விழாக்கள், விளையாட்டுப்போட்டிகள் முதலியவற்றை ஒழுங்குபண்ணி நடத்திவந்தார்.

சாரணர் இயக்கத்தில் ஆசிரியருக்கிருந்த ஆர்வத்துக்கு எல்லையில்லை. குருளையாக்குப் பொறுப்பாசிரியராக இருந்து சிறப்பாய்ப் பயிற்றுவித்து யாழ் மாவட்டப் போட்டிகளில் முதலிடம் பெறச்செய்தார். சுற்றுலாக்கள் ஒழுங்குசெய்வதில் ஆசிரியருக்குத் தனி இன்பம். அவற்றில் கஷ்டங்கள் ஏற்பட்டாலும்கூட அவை குருளையாக்குரிய பயிற்சியேயெனக் கூறுவர். ஒருமுறை பரந்தனுக்குச் சுற்றுலா சென்று திரும்பிய பொழுது அவர்களின் வாகனம் விபத்துக்குள்ளானது. ஆயினும் ஒருசேதமுமின்றிக் குருளையரும் ஆசிரியரும் தப்பித்துக்கொண்டனர். இன்னுமோர் சந்தர்ப்பத்தில் கீழ்ப்பிரிவு உடற் பயிற்சி அணியை (Junior Physical Training Squad) அகில இலங்கைப் போட்டிக்குக் கொழும்புக்குக் கூட்டிச்சென்றார்.

அச்சந்தர்ப்பத்தில் ஒருநாள் பெய்ரா வாஷிப்பாதை (Ferry)யில் செல்லும்பொழுது விபத்துக்குள்ளாகி, பாதையிற்சென்ற யாவரும் தண்ணீருக்குள் கவிழ்ந்து விட்டனர். ஆசிரியர்

நீந்திக்கரையேறியவுடனே, மனத்தையற்றதை இழக்காது அங்குமின்ற ஒருசில இராணுவத்தினரின் உதவியோடு அனைத்து மாணவரையும் சேதமின்றி மீட்டுக்கொண்டார். இச்செய்தியை வானொலி வாயிலாக அறிந்த அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர், பெற்றோர், அதிர்ச்சியும் பின்பு மகிழ்ச்சியும் கொண்டனர்.

பாடசாலையின் பலதுறைகளிலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் மாணவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்துவந்த ஆசிரியரின் நிர்வாகத் திறமையைக் கண்ட வித்தியா பகுதியினர் அன்னாருக்குக் கனிஷ்ட பாடசாலையதிபர் பதவியை அளித்தனர். இக்கடமையையும் ஆசிரியர் திறம்படச்செய்து, கல்லூரியின்

பெயரையும் புகழையும் நிலைநாட்டி இளைப்பாறினார்.

ஆசிரியரின் உடல்நடம் பிற்காலத்தில் குன்ற ஆரம்பித்தது. இந்நிலையிற்றான் ஓய்வுகாலத்தைத் தனது கணவருடனும் மகன் யோகனுடனும் இந்தியாவிற்கு கழித்து வந்தார். அப்பொழுது அவர் கண்களும் பார்வையைப் படிப்படியாக இழக்கத்தொடங்கின. அதை உணர்ந்த ஆசிரியை சற்று அசைக்கப்பட்டதாக அறிந்தேன். இந்நிலையில் தான் இல்லத்தரசியைத் திரு. இரத்தினவேல்வர்கள் ஒரு குறைவுமின்றி அன்புடன் பராமரிக்கும் பாக்கியத்தைப் பெற்றார். ரோகிணி ஆசிரியரும், 1994ம் ஆண்டு மார்ச் இரண்டாம் திகதி பூவுடனும் சும்மத்தாடனும் தன் உலக வாழ்க்கையை முடித்துக்கொண்டார்.

ரோகிணி என் அரிய நண்பி. பண்பும் சிறப்பும் மிக்கவோர் ஆசிரியை. மகாஜனாக்கல்லூரி ஈன்றெடுத்துப் புகழ்பெற்ற நட்சத்திரம். இப்பெருந்தகையின் மறைவால் ஒரு குடும்பம் தன் தனிப்பெருந்தலைவியை இழந்து தவிக்கிறது. கணவர் அன்புடைய மனைவியைப்பிரிந்து வாடுகிறார். அரிய மக்கள் ஓர் ஆருயிர் அன்னையின் அன்புக்கரங்கள் இனி எங்கே அவனைக்க என்று அலறுகின்றனர். ஒருநாய் பிள்ளைகளின்போல் ஒரே இல்லத்தில் வளர்ந்த ஆசிரியையின் பெருமக்களும் அவரை இழந்து துடிக்கின்றனர். நண்பர், நாம் கூடிச்சிரிக்க உல்லாசமாய் நேரங்கழிக்க அன்பைப் பகிர்ந்து ஆறுதல்பெற ரோகிணியோல் யாருண்டு எனக்கவலை கொள்கிறோம். மகாஜனாக்கல்லூரியின் ஆசிரியர், மாணவர், பெற்றோர், உற்றார் அனைவரும் எங்கே காண்போம் ரோகிணி ஆசிரியரின் மறைவால் ஒளி எங்கும் மறைந்து விட்டதோ? இல்லை. அன்னாரையறிந்த அனைத்து மக்கள் உள்ளங்களிலும் ரோகிணியின் ஒளி மங்காது ஜொலித்துக் கொண்டேயிருக்கும். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைவதாக!

SPRING BREAK & EASTER SPECIAL

2 for 1 GLASSES

Buy a complete pair of glasses at the regular price and get a second pair **FREE***

(*On selected frames and lenses. Complete detail in store.)

OR

30% to 50% OFF

BRAND-NAME FRAMES

\$59.00
and up

for Complete Pair of Regular Daily Wear Soft Contact Lenses.

With this coupon

AMAX OPTICAL

Flemingdon Park Shopping Centre
747 Don Mills Road
Unit 9
North York, Ontario
M3C 1T2


(416) 425-0688



EYE EXAMINATIONS ARRANGED

Store Hours
Mon-Fri: 10.30 a.m. - 7.30 p.m.
Sat: 10.30 a.m. - 6.00 p.m.

Map



Computek International

"Our Commitment is Quality Teaching"

Computek 285-9941

Training for Jobs Ontario

CNE (Certified Network Engineer)
பரீட்சையில் 90% சித்தி. தகுதியுள்ள விரிவுரையாளர்கள், தமிழில் விளக்கம்.

ஒன்றாயியோ வர்த்தக, கொருளாதார அமைச்சினாலும், ஒன்றாயியோ வர்த்தக சம்பளமளனத்தினாலும் தரமான சேவைக்காக அங்கீகரிக்கப்பட்டு விருது பெற்ற கம்ப்யூட்டர் கல்வி நூலையம்

General

- MS-DOS
- Windows 3.1
- Lotus 1-2-3
- WordPerfect
- dBASE IV
- Keyboarding
- Data Entry

Networking

- Novell
- Netware v3.11
- System Manager
- Service & Support
- Advanced Systems Manager
- Networking Technologies

Programming

- C Programming
- Pascal
- Fortran
- Visual Basic
- dBASE IV
- Clipper

Hardware

- Computer Assembly & Repairs

Accounting

- Introduction to Accounting
- ACCPAC (GL, AR, AP)
- Bedford

Computek International 285-9941

2380 Eglinton Ave. East, Suite 203 (at Kennedy, Near Kennedy Subway)

அமரர் வை. கந்தசாமி ஆசிரியர்

இ. இரவீந்திரன்

சீர்தனைகள், சேவைகள் புரிந்து பட்டியலில் பெயர் பொறிக்கப்படாது இலைமறை காய் போலிருந்து சாரணியத்தின் மூலம் சேவைகள் புரிந்த திருவாளர். வை. கந்தசாமி அவர்களை நினைவுகூர்ந்து இன்று நாம் பட்டியலில் பெயர் பதிக்க வேண்டியவர்களாகி விட்டோம்.

மகாஜன கல்லூரி சாரணர் படைக்கு 1975ம் ஆண்டு தொடக்கம் நல்ல பொறுப்பாசிரியர் இல்லாமலிருந்த இடத்தைப் பூர்த்தி செய்ய அதிபர் பொ. கனகசபாபதி அவர்களால் கணித ஆசிரியரான திருவாளர் வை. கந்தசாமி அவர்கள் வீமன்காமம் மகாவித்தியாலத்திலிருந்து அழைத்து வரப்பட்டார். ஆசிரியர் கந்தசாமி அவர்கள் மூலம் மீண்டும் மகாஜன கல்லூரி சாரணியம், யாழ் மாவட்டத்தில் ஒரு சரித்திரத்தைப் படைக்கத் தொடங்கியது. 1978ம் ஆண்டு 6 சாரணர்கள் அதி உன்னத சின்னமான "ஜனாதிபதி விருது" பெற்றவைத்து யாழ். மாவட்டத்திலேயே கல்லூரிக்கு ஒரு பெரும் பெயரை எடுத்துத் தந்தனர். 1979ம் ஆண்டு கல்லூரிச் சாரணர்களுடன் வெளி மாவட்டத்தில் ஓர் பாசறையை குறைந்தது 5 நாட்களாவது அமைக்க வேண்டுமென்று கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம் மகாவித்தியாலய மைதானத்தில் பாசறை அமைத்தார். இவரது அயராத உழைப்பாலும் சேவை மனப்பான்மையாலும் அக்கல்லூரி மைதானம் திருத்தி அமைக்கப்பட்டது. 4ம் நாள் பாசறை விழாவில், "ஆபிரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மஜிக் இயந்திரம்" என்ற நாடகம் மேடையேற்றப்பட்டது. அவ்வியந்திரத்தினுள், சிறிய பொருட்களைப் போடுமிடத்து, அவற்றை பெரிய பொருட்களாக வெளித் தோன்றச் செய்யும் தன்மை வாய்ந்தது. இந் நிகழ்ச்சி வேளை, ஒரு சிறிய சாரணரை அவ்வியந்திரத்தினுள் போடவே உயர்ந்த கம்பீரத் தோற்றமுள்ள ஆசிரியர் கந்தசாமி அவர்கள் வெளித்தோன்றிச் சாரணரையும் விழாவிற் கலந்துகொண்ட ஏனையோரையும் வியக்கவைத்து கவர்ந்துகொண்டார். அந்தப் பாசறை விழா அந்த மகாவித்தியாலயத்திலும் ஓர் சாரணர் இயக்கத்தை ஆரம்பிப்பதற்கு ஓர் காரணமாக விளங்கியது.

சமூக சேவையே தனது கொள்கையாகக் கொண்ட ஆசிரியர் கந்தசாமி அவர்கள், கல்லூரிச் சாரணர்களுடன் சேர்ந்து 1980ம் ஆண்டு தெல்லிப்பளை அரசினர் வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பமாகி அம்பனைக் குளத்தில் முடிவடையும் வெள்ள வாழ்க்காலையும் மற்றும் அயல் கிராமங்களிலுள்ள வீதிகள், கோவில்கள், சமூக நிலையங்களையும், தானும் ஓர் சாரணராக முன்னின்று 5500 மணித்தியாலங்கள் சிரமதான பணி செய்து யாழ்மாவட்டத்தில் மகாஜன கல்லூரியின் சாரணியத்தின் பெயரை நிலைநாட்டினார்.

1980ம் ஆண்டு இறுதியில் உதவிமாவட்ட ஆணையாளர் பயிற்சிக்குத் தெரிவு செய்யப்பட்டு இதற்கான பயிற்சியை மீரிகமவில் பெற்று யாழ்மாவட்டத்தில் சமூகசேவை உதவி மாவட்ட ஆணையாளராக நியமனம் பெற்றார். 1982ம் ஆண்டு மகாஜன கல்லூரியை விட்டு அருணோதய கல்லூரிக்கு மாற்றலானார். இவர் அங்கும் தனது பணியைத் தொடர்ந்து செய்ததோடு மகாஜனா கல்லூரியின் சாரணர் வளர்ச்சியிலும் அக்கறை காட்டியதை எம்மால் மறக்கமுடியாது. இவர் காலத்தில் சாரணர்களாகிய எம்மை மாவட்டரீதியில் சாரணத் தலைவர்களாக்கி, உதவி மாவட்ட ஆணையாளர்களாகி கல்லூரிக்குப் பெரும் பெயரை சேர்த்து கொடுத்தார். இவர் பாசறையில் அரைக்காற்சட்டை அணிந்து சிறுவர்கள் போல் உணவு பரிமாறுவதும் சாரண சிறுவர்களுடன் கோப்பை நீட்டி வரிசையில் நிற்பதும் என்றும் எம் நெஞ்சை விட்டு அகலாத காட்சிகள்.

ஆசிரியர் கந்தசாமி அவர்கள் 30-10-91 அன்றில் கொழும்பில் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி எங்கள் அனைவருக்கும் மட்டுமல்லாமல் இவரது சேவையைப்பெற்ற அனைவருக்கும் பெரும் துயரை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் ஐயமில்லை. □

NOW OPEN

Daily Needs



உங்கள் அன்றாடத் தேவைகளுக்கான
 இலங்கை, இந்திய உணவுப் பொருட்கள்
 Fresh மரக்கறி வகைகள்
 Fresh பழ வகைகள்
 உடன்... ஆடு, மாடு, கோழி இறைச்சி
 Fresh & Frozen கடலுணவுப் பொருட்கள்

நியாயமான விலை.. சிறந்த தரம்.
 ஒரு முறை விஜயம் செய்தால்
 மீண்டும்.. மீண்டும் வரத் தோன்றும்
 பண்பான உபசரிப்பில்
 உங்களை வருக, வருகவேன
 இரு கரம் கூப்பி வரவேற்கிறோம்.

டெயிலி ஹீம்நீட்ச்ஸ்



2537A PHARMACY AVENUE, SCARBOROUGH
 (Finch & Pharmacy)
 Tel: (416) 490-7703

Mahajana in Nineteen Fifties

S. Subramaniam

Large, open, green, soul refreshing Paddy fields; a road lined on both sides with tall Palm trees running through it; on one side of the road at the end of "Ampanai Village" lies a cluster of small buildings enclosed by a barbed wire fence. This was Mahajana College in 1950s, commonly teased by other colleges as "Ampanai Varsity". Mahajana having passed successfully through infancy and childhood was stepping into adulthood. At this stage it became necessary to have pre University classes in spite of a shortage of science teachers in Sri Lanka.

Mr. T. T. Jeyaratnam, the Principal then, had the foresight to invite some teachers from Kerala to join the staff. I am sure the students and teachers of that time would remember Mr. Gnanaraj (Maths), Mr. Daniel (Botany), Mr. Warroir (Physics), Mr. Samuel (Chemistry) and Mr. Menon (Zoology). What a set of dedicated teachers! They were not familiar with Ceylon University syllabus. Our science laboratories were improvised. Yet they trained us, encouraged us and pushed us to compete with students from established colleges all over the country.

When I was seeking admission for science medium (having not done science or mathematics before) Mr. Gnanaraj and Mr. Warrior were assessing my potential. The advice of Mr. Gnanaraj and Mr. Warrior still rings in my ears "only way to overcome your handicap is to have a table, a lamp, the text books and determination". I am aware of many of my con-

temporaries who had the benefit of their advice, encouragement, guidance, recognition and a pat on the back. I am sure every student, without an exception, would have experienced the friendly chiding in Malayala Tamil "Enna Thamby....." for any omissions and commissions.

Teaching was not the only activity they were involved. They were organizing Annual Sports day, Soccer, and other athletic events. This reminds me of an incident. Those were the days we used to erect poles to hoist the school flag for the sports day and one year Mr. Gnanaraj was determined to erect a 30 Ft. Arecanut Palm tree to hoist the flag. Only those who are familiar with this tree will know how difficult it is to erect that tall tree. Mr. Gnanaraj used his mathematical knowledge to tie string at different points on the tree and asked us to raise it! Probably his correct calculation and our luck saved us from any calamities when the palm tree started swaying from side to side as it was swaying in a storm.

This was the time when the student population was increasing rapidly and the school buildings were becoming inadequate. The Principal was determined to put up additional buildings and a hall for the College. After considering various ideas for raising funds, it was decided to have a Carnival at the Jaffna Esplanade. How these teachers pitched in with others to make it a success!

It is no doubt that the efforts of these teachers led to quick success

at this stage. The foundation laid by these teachers and the untiring efforts of their successors led to such achievement that the name and fame of Mahajana spread as far as to the Hill countries of Sri Lanka attracting students from there.

The little known Ampanai Varsity became one of the regular annual feeders of a significant number of undergraduates to the University. While recalling with pride and pleasure the glorious past, it is sad and painful to know that both Ampanai (Beautiful Palmyrah Palms) and Mahajana College have been mutilated. We all must do what little we can do to keep Mahajana going during this difficult era. Mahajana has not only provided the light of knowledge and education in the past but it will continue to do so to the future generation. □

டிப்பனர் மக்ஸ் சோவே DEPANNEUR MAX SAUVE



இலங்கை, இந்திய, கனேடிய கரேபியன் உணவுப் பொருட்களை மொத்தமாகவும், சில்லறையாகவும் பெற்றுக்கொள்ள ஒரே ஸ்தாபனம்.


உங்களுக்குத் தேவையான சகலவிதமான வீடியோ, ஒடியோ, CD's, இலங்கை, இந்திய பத்திரிகைகள், சஞ்சிகைகள் அனைத்தும் இங்கு கிடைக்கும்.

9910 St.Laurent, Montreal, Quebec

Tel: (514) 389-8093

Toronto: (416) 282-2257

வாணி



போட்டோ

- திருமணம்
- பிறந்தநாள்
- பூப்புனித நீராட்டு விழா
- மற்றும் சகலவித
- மங்களகரமான வைபவங்களை
- நவீன முறையில்
- வர்ணப் படங்களாக
- சிறந்த தரத்தில்
- புகைப்படமாக பதித்துக்கொள்ள
- நாடவேண்டிய சிறந்த இடம்:

» For all your happy functions
» and occasions
» have your photography
» taken by creative professional:

KARUNA

(416) 926-1807

(416) 944-0592

ஆயகலைகள் அறுபத்திநான்கு என்றார்கள் பெரியோர்கள். கலை ஒவ்வொன்றும்

எத்தனையோ பிரிவாகி மக்கள் வாழ்க்கையை வளம்பெறச் செய்கிறது. கோலக்கலை வீட்டுக் கலைகளில் ஒன்றாகும். கோலம் என்றால் அழகு என்று பொருள். இலங்கை, இந்தியா மற்றும் இந்தியர்கள் வாழும் இடங்களில் எல்லாம் கோலக்கலை பரம்பரை பரம்பரையாக பேணப்பட்டு வருகிறது.

இந்தியாவில் இந்துப் பெண்கள் நாள்தோறும் அதிகாலையில் எழுந்து, நீராடி, இல்லத்தைச் சுத்திகரித்து, முற்றத்து வாயிலில் அல்லது உள் முற்றத்தில் மெழுகி கோலம் இடுவார்கள். இலங்கையில் தினமும் கோலம் இடுபவர்கள் குறைவாக இருப்பினும் வருடப்பிறப்பு, பொங்கல், நவராத்திரி போன்ற பண்டிகைகளிலும், திருமணம், பிறந்த நாள், புதுமனைப் பிரவேசம் போன்ற விசேட தினங்களிலும் வீட்டில் உள்ளும், வாசலிலும், அழகான பரந்த கோலம் போடுவது வழக்கம். மார்கழி மாதத்தில் தினமும் கோலமிட்டு பசுவின் சாணியால் பிள்ளையார் செய்து அறுகும், பூசணிப்பூவும் வைப்பார்கள். பொங்கல் அன்று தேர்க்கோலம் இட்டு அதனுள் சூரியன் உருவம் வரைந்து வணங்குவார்கள். நவராத்திரி தினங்களில் இந்துக்களும், வைஷ்ணவர்களும் முத்தாலத்தி, சிக்கல், தாமரை, தாமரைப்பூ ஆகிய கோலம் இடுவார்கள். வெள்ளிக் கிழமைகளில் எட்டுப் புள்ளிகளால் ஆன மூன்று இதழ் கொண்ட வில்வதளம் என்னும் கோலம் இடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி அன்று சிறு பிள்ளைகளின் கால்களை அரைத்த மாவில் தோய்த்து நடக்கச் செய்வார்கள். கிருஷ்ணன் வீட்டினுள் வருவதுபோல அந்தக் காலடிகள் காட்சியளிக்கும்.


மாக்கோலம், மலர்க்கோலம், தேங்காய்ப் பூக்கோலம், தானியக் கோலம் என்று அந்தந்தப் பொருட்களின் மூலம் கோலத்தை வேறுபடுத்துகின்றோம்.

மாக்கோலம்

புள்ளிக்கோலம், கோட்டுக் கோலம், வட்டக் கோலம், பின்னல் கோலம் என பலவகை கோலங்கள் இடலாம். மாவுடன் வர்ணம் கலந்து உருவங்கள், தேவதைகள், புராணக் கதைகள் அழகாக செய்யலாம்.

கோலம்

பாமினி துரைசிங்கம்
ராதினி துரைசிங்கம்



மாவினைத் தூவிப் போடுதல்: வறுத்த அரிசி மா, செங்கல் மா அல்லது முருகைக்கல் மாவினை கட்டை விரல், ஆள் காட்டி விரல் இரண்டிலும் சேர்த்து கிள்ளி எடுத்து குனிந்து நின்று போடுதல் வேண்டும்.

மாவினைக் கரைத்துப் போடுதல்: வெள்ளை அரிசியை ஊறவைத்து, அம்மியில் அரைத்து அல்லது கோதுமை மாலைக் கரைத்து சிறு துணி ஒன்றினை எடுத்து அதில் நனைத்து அதனை நடுவிரலுக்கு நேரே வைத்து கட்டை விரலினால் அழுத்தவும். அவ்விதம் அழுத்தும்போது மா தண்ணீராக வரும். நடு விரலையே நிலத்தில் பதித்துக் கீறுதல் வேண்டும்.

தேங்காய்ப்பூக் கோலம்

பிழிந்த தேங்காய்ப்பூ சேர்த்து வேண்டிய நிறங்களில் சாயம் (Food Colour) ஊட்டி வைத்துக்கொள்ள வேண்டும். கோல அமைப்பினைக் கோதுமை மாவில் தயாரித்த பசையை கோலத்தில் பூசுதல் வேண்டும். பசையை பூசிய பின்னர் கற்பனைக்குத் தகுந்தவாறு நிறமூட்டப்படாத தேங்காய்ப்பூவை கோலத்தில் வைத்து

அழுத்தவேண்டும்.

தானியக் கோலம்

இதுவும் மேற்கண்டவாறே கோல அமைப்பை வைத்து பசை பூசிய பின் விரும்பும், வர்ணங்களுக்கு ஏற்றபடி பயறு, வெள்ளை அரிசி போன்ற தானியங்களை வைத்து அழுத்த வேண்டும்.

மலர்க் கோலம்

கோல அமைப்பினைக் கீறியபின் பிரித்த பூக்களைக் கொண்டு கோலம் போடலாம். அல்லது நிலத்தில் மண்ணைப் பரப்பி தண்ணீர் நன்றாகத் தெளித்து அதில் கோலத்தை மாவால் தூவிப் போட்டபின் முழுப் பூக்களை அம்மணலின் மேல் பதித்து விடலாம்.

கோலம் போடும்போது குனிந்து நின்று மட்டுமே போடுதல் நன்று. புள்ளிக் கோலம் போடும்போது புள்ளிகள் நேராகவும், சம அளவாகவும் இருப்பது முக்கியம்.

கோலமிடுதலை கன்னட, மராட்டி மக்கள் ரங்கோலி என்றும் வங்காள மக்கள் அல்போனா என்றும் கூறுவார்கள். சூரியனை வணங்கும் மாமண்டல விரதத்தன்றும், திருமாலின் பாதங்களை வணங்கும் ஹரிஜன விரதத்தன்றும், அல்போனா கோலங்கள் முக்கிய இடம்பெறும். இலங்கை, இந்தியாவோல் நாங்கள் இங்கு கோலம் போடுவது கடினம். வீட்டு அமைப்பு, சுவாத்தியம், அவசர போக்கு முதலியன தடையாக இருக்கும். ஆனால் கோபில் செல்லும் நேரத்தில் மூர்த்திகளின் வாசலில் கோலம் போட்டு அழகுபடுத்தி, அருள் பெறலாம். மேலும் திருமணம், பிறந்த தினம், வரவேற்பு விழா, கலைவிழா, அரங்கேற்றம் போன்ற வைபவங்களில் கோலம் போட்டு அழகு செய்யலாம். கோலங்களை பார்த்து ரசிப்பவர்களையும் விமர்சிப்பவர்களையும் நாங்கள் காணுகிறோம்.

இப்படி கோலம் இடுவதால் தெய்வீகத் தன்மை, செல்வம், நல்வாழ்வு பெருகும். இக்கலையைப் பேணுவோர் தற்போது குறைந்து வருவது எமது அதிஷ்டக் குறைவு என்றே சொல்லவேண்டும். ஏனென்றால் இன்றைய உலகின் அவசரப் போக்கு அப்படி. இந்த அவசர ஓட்டத்தினால் ஏற்படும் துன்பங்களை நாங்கள் அனுபவிக்கிறோம். எந்த அவசர நிலையிலும் எவ்வளவு துன்பம் வந்த போதிலும் எமது கலாச்சாரங்களைப் பேணி வருதல் எமது கடமை அன்றோ?

அமரர் இராமச்சந்திரனுக்கு எமது அஞ்சலி!



CEYCAN TRADERS LTD.
5320 FINCH AVENUE EAST, #16A
SCARBOROUGH, ONTARIO

Tel: (416) 609-2001



மகாஜனன் இராமச்சந்திரன்

மனிதன் பிறப்பதும் இறப்பதும் இயற்கையின் நியதி. பிறப்பிற்கும் இறப்பிற்குமுள்ள இடைக்காலத்தில் எப்படி வாழ்க்கையை அமைத்துக்கொண்டு வாழ்கிறார்கள் அல்லது வாழ்ந்தார்கள் என்பதைப் பொறுத்தே தனி மனிதன் ஒருவனுடைய வாழ்வு முக்கியத்துவம் பெறுகிறது. “வையத்துள் வாழ்வாங்கு வாழ” வழிகாட்டி நின்ற எமது மகாஜனக் கல்லூரியில் கல்வி (நிற்கும்) பயின்று வாழ்வாங்கு வாழ்ந்து இறைவனடி சென்றடைந்த ஸ்ரீமான் இராமச்சந்திரனுக்கு இந்த நினைவுக் கட்டுரையைக் காணிக்கையாக்குகிறேன்.

தெல்லிப்பளை மகாஜனாக்கல்லூரியின் புகழ் திக்கெட்டும் பரவியுள்ளது என்பதை மீண்டும் மீண்டும் நினைத்துப் புளகாங்கிதம் அடைபவன் நான். எங்கிருந்தாலும் மகாஜன நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு வாழ்ந்த எனது கல்லூரித் தோழன் “இராமச்சந்திரன்” இன்று என்னுடன் இல்லை! எங்கள் பழைய மாணவர் ஒன்று கூடலில் கலந்து கொள்ள முடியாமல் கால தேவனால் அழைத்துச் செல்லப்பட்டுவிட்டார்.

என்னை விட சில வருடங்கள் வயதில் இளையவரானாலும் அவரிடம் இயற்கையாகக் குடி கொண்டிருந்த நற்பண்புகளால் கவரப்பட்டு நண்பனாகியவன் நான். இருவருமே தெல்லிப்பளைக் கிராமச் சூழலில் பிறந்து வளர்ந்தவர்கள். கொல்லங்கலட்டி டாக்டர். செல்லப்பா தம்பதிகளின் அன்புச் செல்வன் இராமச்சந்திரன். அயோத்திமைந்தன் இராமச்சந்திரன் மூத்தவனாதலால் தசரதனுக்கு அவன் பால் அளப்பரிய விருப்பு. எனது நண்பன் இராமச்சந்திரன் இவனது குடும்பத்தில் இளையவனாதலால் இவனிடத்து எல்லோர்க்கும் அளப்பரிய காதல். சகோதரிகள் நால்வருக்கும் இளையதம்பி இவனேதான்!

எமது கிராமத்து மைந்தர்களைப் புடம் போட்டுத் தங்கமாக மாற்றும் மகாஜனாக்கல்லூரியில் சிறந்த மாணவனாக உயர்ந்த பின்பு உயர் கல்வியை வட்டுக்கோட்டை ஐப்பனாக்கல்லூரியில் (Jaffna College) முடித்துக் கொண்டு அரசாங்க உத்தியோகம் நாடி கொழும்பு வந்த நாட்களை எண்ணிப்பார்க்கிறேன்.

துணியும், விடாமுயற்சியும், எடுத்துக்கொண்ட காரியத்தை வெற்றிகரமாக முடிக்கவேண்டும் என்ற அயராது உழைப்பையும் முதன் முதல் உத்தியோக நேர்முகப்பரீட்சைக்குச் சென்ற போது நிரூபித்து வெற்றிகண்டவர்.

வைகாசித் திங்கள் 1958ம் ஆண்டு. தமிழ் சிங்கள இனக்கலவரம் ஆரம்பித்த வேளை. அன்று தான் நேர்முகப்பரீட்சை. என்ன நேர்ந்தாலும் நேர்முகப்பரீட்சைக்குப் போயே தீருவது என்ற உறுதியுடன் சென்றார், வென்றார். ஆம், நில அளவையாளர் பதவிக்குத் தேர்வாகி வெற்றிப் புன்னகையுடன் வீடு திரும்பினார். மகாஜன வழங்கிய கல்வியறிவும், விளையாட்டுச் சான்றிதழ்களும், அவரை உயர்ந்த நிலைக்குக் கொண்டு சென்றது.

1958 - 1980 வரை அரசு நிர்வாகத்தில் கடமை புரிந்துவிட்டு ரைஜீரியா நாட்டுக்குப் புலம் பெயர்ந்து தொழில் புரிந்தார். அங்கும் அவர் தனது திறமைகளை நிரூபித்துக் கொண்டார்.

மகாஜனாவின் சிறந்த உதைப்பந்தாட்ட வீரர்களுள் ஒருவராகத் திகழ்ந்து 1955ல் நடந்த யாழ். பாடசாலைகளின் விளையாட்டு கழகம் நடாத்திய உதைப்பந்தாட்டப் போட்டியில் வெற்றி ஈட்டிய மகாஜனாக்க குழுவில் அங்கம் வகித்தார். பின்பு ஐவ்னா கல்லூரி உதைப்பந்தாட்டக் குழுவில் தலைமை வகித்தவர்.

விளையாட்டு வீரர்களுக்குரிய கட்டுப்பாடும், பொறுமையும் கொண்டவரிடத்து கோபம் என்ற உணர்ச்சியை நான் மருந்துக்குக் கூடக் கண்டதேயில்லை.

“உங்கள் அப்பாவிற்கு எப்போதாவது கோபம் வந்ததுண்டா?” கோபம் வரக்கூடியதாக நாங்கள் சில சமயம் நடந்திருக்க வாய்ப்புண்டு. ஆனாலும் அப்பாவிற்குக் கோபம் வந்து நாங்கள் பார்த்ததில்லை”. இதைவிட வேறு என்ன நற்சான்றிதழ் வேண்டும்.

“குணம் என்னும் குன்றேறி” நின்றவன் எந்தோழன்.

அவனுடைய நல்ல உள்ளத்தை போன்றே நல்ல துணைவியை அடைந்தவன். தான் விரும்பிய பெண்ணையே இல்லத்தரசியாக்கி இல்லறத்தில் நல்லறம் கண்டு சிறந்தவனாகி இரு புதல்வர்களுக்கும், ஒரு புதல்விக்கும் தந்தையானார். பிள்ளைகளின் நன்மைகருதி எனது அழைப்பின் பேரில் கனடாவிற்குக் குடிபெயர்ந்து வாழ்ந்த காலத்திலும் சும்மா இருக்கவில்லை “இலங்கைப் பொருட்களை” வர்த்தக ஸ்தாபனங்களுக்கு விநியோகம் செய்யும் நிறுவனத்தை (Cey Can Inc. உருவாக்கி உழைப்பால் உயர்ந்தவன் தொடர்ந்தும் எம்மிடையே வாழ முடியாமல் போனது எமது துரதிருஷ்டமேயாகும்!

எனது நண்பனின் குடும்பமே ஒரு “மகாஜனாக்குடும்பம்” என்று பெருமையுடன் சொல்லலாம். அவரைப்போலவே அவரது பிள்ளைகளும் மகாஜனாவில் கல்வியியின்றவர்கள். அவரது துணைவியார் மகாஜனாவில் ஆசிரியையாகக் (திருமதி. திருமைலர் இராமச்சந்திரன்) கடமையாற்றியவர். அவருடைய சகோதரியும் மகாஜனாவின் பழைய மாணவியும் ஆசிரியையுமாவார். தான் கல்வியின்றி வளர்ந்த கல்லூரிக்கு ஒரு பழைய மாணவன் என்ன கைம்மாறு செய்யவேண்டுமோ அதைக்களிப்புடன் செய்து வந்தவர். கல்லூரியின் வளர்ச்சிக்கு தன்னால் முடிந்தளவு உதவிகளைச் செய்து மற்றவர்களுக்கும் முன்மாதிரியாக வாழ்ந்த எனது கல்லூரித்தோழனை மகாஜனன் இராமச்சந்திரன் என்று அழைப்பது இந்நேரத்தில் சாலப் பொருத்தமானதாகும்.

- எஸ். ஏ. சிவபாதம்

ஜெமினி

மார்க்கட்

**FREE
HOME
DELIVERY**

- ❖ இலங்கை, இந்திய தாய்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்கள்
- ❖ *Fresh* (கனடா) உணவுப் பொருட்கள். உடன் மரக்கறி, பழவகை, பால், தயிர், மீன், இறால், கணவாய், இறைச்சி வகைகள்
- ❖ *Frozen* மீன், இறைச்சி, மரக்கறி வகைகள்
- ❖ இலங்கை, இந்திய, கனடா புதினப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் ஆகியன எம்மிடம் நியாய விலையில் கிடைக்கும்

**Fax &
Photocopy
Services**

GEMINI MARKET

(Food Division Of Sai Combine Inc.)

3230 Eglinton Avenue East
Scarborough, Ont., M1J 2H6

Tel: (416) 265-1010

Fax: (416) 265-7410

Gmart

Owned & Operated by Gemini Combine Inc.

SMOKE & GIFT

(416) 261-3215

(416) 266-6384

- ❖ தமிழ், வீடியோ படங்கள் வாடகைக்கும் விற்பனைக்கும் ।
- ❖ Compact Disc, ஓடியோ கசட்டுகள் விற்பனைக்கும் ।
- ❖ வீடியோ மாற்றம் PAL- SECAM - NTSC
- ❖ நகை, புடவை தேவைகளுக்கும் நாடுங்கள்

GEMINI VIDEO

ஜெமினி வீடியோ

3240 Eglinton Avenue East
Scarborough, Ont., M1J 2H6

அன்று சனிக்கிழமை. மகாஜனா கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளையின் நிர்வாக சபைக்கூட்டம் விறுவிருப்பாக நடந்து முடிந்த கையோடு படுத்த எனக்கு நித்திரை வரவில்லை.

எமது சங்கத்தின் நிர்வாக சபைக் கூட்டங்கள் மிகவும் கலகலப்பானதாகவே இருக்கும். பேச்சுக்கள், எதிர்ப்பேச்சுக்கள் என கருத்துப் பரிமாற்றங்கள் கண்ணியமாக ஆனால் கனகாத்திரமாக தொடர் அலைபோல் வந்து கொண்டேயிருக்கும். காரணம்: நமது இன்றைய தலைக்கு வித்திட்ட அன்னை மகாஜனாவின் எழுச்சி பற்றி ஒவ்வொருவரும் நாளாந்தம் சிந்திப்பதால் "இப்படிச் செய்தால் என்ன", "அப்படிச் செய்தால் என்ன" என்ற தமது சிந்தனை ஓட்டத்தை மறறைய அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முனைவதே.

சிந்தித்துப் பார்த்தேன். இந்நாட்டிலே வாழுகின்ற நாம், ஓரளவிற்கு இந்நாட்டின் நிரந்தரப் பிரஜைகளாகக் கூட ஆகிவிட்ட நாம், இனிமேல் எமது பிள்ளைகளோ, வழித்தோன்றல்களோ அங்கு போய்க் கல்வி கற்க வேண்டிய நிலைமையில் இல்லை என்று உணர்ந்த போதும் கூட ஏதோ ஒரு பாசப் பிணைப்பு எம்மை அக் கல்லூரி பற்றி அல்லும் பகலும் சிந்திக்க வைக்கிறதே! ஏன்? எண்ணிப் பார்த்தேன்...

புரண்டு படுத்தேன். பின்னோக்கிச் சென்றன எண்ண அலைகள். 1955ம் ஆண்டில் ஜி.சி.ஈ "ஓ" லெவல் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் சிலரைப்பற்றி அன்றைய அதிபருக்கும், ஆசிரியர் குழுவினரும் ஒரே கவலை. இதற்குக் காரணம், இவர்கள் கெட்ட பழக்கத்திலோ அல்லது காடைத்தனத்திலோ ஈடுபடுகிறார்கள் என்பதல்ல. குறிப்பாக மூன்று மாணவர்கள், கணிதப் பாடங்களிலும், விஞ்ஞானப் பாடங்களிலும் மிகவும் திறமையாகவிருந்தும், ஆங்கிலத்தில் குறைந்த நிலையில் இருந்தார்கள். ஆங்கிலமோ அன்று ஒரு பிரதான பாடம். ஆங்கிலத்தில் சித்தி பெறா விட்டால் ஜி.சி.ஈ பரீட்சையில் சித்தியில்லை. ஜி.சி.ஈ இல் பாஸ் இல்லை என்றால் விளைவு எல்லாரும் அறிந்ததுதான். ஆங்கிலப் பாடத்தால் இம்மூவரின் எதிர்காலமும் அநியாயமாய் வளர்ச்சி இல்லாமல் போகப்போகிறதே என்பது தான் ஆசிரியர் குழுவின் கவலை! முடிவு - ஒரு ஆங்கிலத்தில் திறமை வாய்ந்த ஆசிரியர் (மகாதேவா

மகாஜனா - எனது அனுபவத்தில் பின்னோக்கி ஒரு கண்ணோட்டம்.

செ. சுப்பிரமணியம்

மாஸ்டர்) இம் மூவருக்கும் வழமையான வகுப்புகள் முடிந்தபின், மாலையில் தனி வகுப்பு நடத்தும்படி அதிபரால் வேண்டப்பட்டார். அதற்கிணங்க அம்மூவருக்கும் விஷேச பாடம் நடத்தப்பட்டன. நாட்களும் போக, சோதனையும் வந்து போயின. எதிர்பார்த்தபடி ஆங்கிலத்தில் கொடுத்த இச்சிறு உந்தலுடன் மூவரும் ஜி.சி.ஈ "ஓ" லெவலில் திறமையாக சித்தி பெற்றார்கள்.

இம்மூவரில் ஒருவர் எனது மிகமிக நெருங்கிய நண்பன் வீரவாகு தேவன். இப்போது இருந்திருந்தால் தனது இரு தமையன்மாரின் வழியைப் பின்பற்றி மிக உன்னத நிலைக்கு வந்திருப்பார். ஆனால் ஆண்டவன் சித்தம் வேறுவிதமாக அமைந்து விட்டது. அவரது 17வது வயதிலேயே தன்னுடன் அணைத்துக் கொண்டார். இரண்டாமவர் வசானிளாணைச் சேர்ந்தவர். பட்டப்படிப்பு முடிந்தபின்னர் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றி, பின், பிற நாடுகளுக்கும் சென்று தனது சேவையை திறம்படச் செய்திருக்கிறார். மூன்றாவது மாணவன், படிப்பில் ஏதோ உச்சக் கட்டத்தைத் தாண்டாவிட்டாலும், பட்டப் படிப்பில் முதல் வகுப்பில் சித்தி பெற்று, பின் அரசாங்க உதவிபெற்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் விஷேச பயிற்சி பெற்று, தனது பெற்றோரும், தன்னை உருவாக்கிய பாடசாலையும் பெருமைப் படக்கூடிய அளவிற்கு முன்னேற்றம் கண்டார். பின்பும் அமெரிக்காவில் உயர் கல்விபெற்று நையீரியாவில் பழமையும் புகளும் வாய்ந்த ஒரு பல்கலைக் கழகத்தில் பல ஆண்டுகாலம் விரிவுரையாளராக பணிபுரிந்திருக்கிறார்.

அந்த நேரத்தில் மகாஜனாவின் இச்சிறு முயற்சியை, சம்பந்தப்பட்ட


மூவரும் கூட பெரிதாக எடுக்கவில்லை. ஏதோ தமது கடமையை செய்தார்கள் என்றுதான் எண்ணினார்கள். இதை நான் எப்பவும் யோசித்துப்பார்ப்பதுண்டு. ஏன் ஒரு பாடசாலை, இவ்வளவு தூரம் ஒரு சில மாணவருக்காக, தனிச்சலுகை செய்யவேண்டும்? இவ்வளவிற்கும் இம்மூவரும், சக்தி வாய்ந்த அரசியல் வாதிகளின் பிள்ளைகளோ அல்லது பாடசாலைக்கு பெரும் தொகையில் பண உதவி செய்த தனவந்தர்களின் பிள்ளைகளோ அல்ல. மூவரும் சாதாரண நடுத்தர வகுப்பை சேர்ந்த குடும்பங்களின் பிள்ளைகள்தான். பின் எதற்காக இம்முயற்சி? இதை எண்ணிப்பார்க்கும் பொழுதெல்லாம் விடை கிடைப்பதில்லை. இப்பொழுது தான் புரிகிறது. இதற்கெல்லாம் மகாஜனாவிற்கு காரணம் தேவையில்லை. ஒவ்வொரு மாணவரின் வளர்ச்சியையும் தனிப்பட்டமுறையில் கண்காணிப்பது, தகுந்த நேரத்தில் வேண்டிய உதவியை செய்வதும், எழுத்தில் வடிக்கப்படாத சட்டநியதி! இதுதான் மகாஜனாவின் தனித்தன்மை!! இந்த எண்ணத்துடன் கண்ணயர்ந்து தூங்கிவிட்டேன்.

அந்த நேரத்தில், இம்மாணவர்கள் கூட உணராமல் மயிரிழையில் ஊசலாடிக் கொண்டிருந்த இவர்களின் எதிர்காலத்திற்கு ஒரு சிறு ஊன்று கோலாக அமைந்த இச்சிறு முயற்சி மாணவரின் எதிர்காலத்தை திசை திருப்புவதில் எப்படி எல்லாம் உதவி இருக்கிறது. இதைநான் பலமுறை நினைப்பதுண்டு. இப்பவும் இதை எழுதும் பொழுதும் மயிர்க் கூச்செறிகிறது காரணம் இம்மூன்றாவது மாணவன் வேறு யாரும் அல்ல நானேதான்.


இது எனது சொந்த அனுபவம். இப்படி ஒவ்வொரு பழையமாணவரும் தமது பழைய கால அனுபவ ஏட்டை கொஞ்சம் பின்னோக்கிப் புரட்டிப் பார்த்தால் உங்கள் நெஞ்சை தொடக்கூடிய அனுபவம் சில நிச்சயம் இருக்கத்தான் செய்யும். அதுதான் மகாஜனா. □




THE CASH & CARRY ALTERNATIVE WITH 6 CONVENIENT LOCATIONS TO SERVE YOU




1. DOWNSVIEW
1101 Finch Ave. W., Unit 19 (416) 661-8282




2. MARKHAM
256 Denison St. (905) 474-0922




3. MISSISSAUGA
1515 Matheson Blvd., Unit B-13 (905) 624-6665




4. TORONTO
43 Niagara St. (416) 363-8600



5. SCARBOROUGH
770 Birchmount Rd., Unit 26 (416) 752-8339



6. SCARBOROUGH
50 Shorting Rd. (416) 292-1222



மகாஜனா மாதாவின் வித்தகர் வித்துவான், புலவர் உயர்திரு நா. சிவபாதசுந்தரனார்.

(15—12—1993 வித்துவானின் மறைவை ஓட்டி இவை பிரசுரிக்கப்படுகின்றன.)

யாழ். தெல்லிப்பளை மகாஜனாக்கல்லூரியில் சுமார் 21 ஆண்டுகள் கடமை உணர்வு படைத்த ஒரு ஆசிரியனாக பணியாற்றிய புலவர் திரு. சிவபாதசுந்தரனார் சாதாரண கல்விமான் மட்டுமல்ல தமிழனுக்கும், தமிழ் மண்ணிற்கும் பெருமைதேடி கொடுத்த ஒரு ஆராய்ச்சியாளரும் ஆவார். புலவரின் ஆராய்ச்சி நூல்களை மதிப்பீடு செய்த சென்னைப்பல்கலைக்கழகம், யாழ். பல்கலைக்கழக தமிழ்துறை தலைவர்கள் இலங்கையில் தமிழ்நூல் ஆராய்ச்சியாளர்வரிசையில் புலவர் நா. சி. அவர்கள், தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய (ஆராய்ச்சி) கணேசையா திருவாசகத்திற்கு உரை எழுதிய பண்டிதர் அருளம்பலனார அவரை அடுத்து மூன்றாவது இடத்தில் புறப்பொருள் வெண்பாமாலை நூலிற்கு ஆராட்சியுரை எழுதிய புலவர் திரு. சிவபாதசுந்தரனார் அமைந்துள்ளார் எனக் கூறப்பட்டுள்ளமை மகாஜனா மாணவர்களுக்கும், அதிபர் ஆசிரியர்களுக்கும் பெருமைதேடித்தரும் ஒரு மாபெரும் செயலாகும்.

சிந்தனாசக்தி படைத்த ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒருவகையில் உயர்ந்து நிற்கிறான். தனது இலக்கும், நோக்கும் எவை என திட்டமிட்டு செயல்படுகின்றான். பல சோதனைகளை மானிடன் சந்தித்தேயாகவேண்டும். எதிர் நீச்சலாடி வஞ்சக மனங்களை வென்று வாழ்நாளில் வாழ்ந்து காட்டுபவனே நியாயப்படுத்த கூடிய மானிடன் என்கிறது கீதை. வள்ளுவன்

கூற்றுப்படி இப்படித்தான் வாழவேண்டுமென கொள்கையை கடைப்பிடித்து வெற்றிகண்ட பெருமை புலவர் அவர்களைச்சாரும். ஆசிரிய தொழில் என்பது சர்வசாதாரமான— தல்ல. எதிர்கால சந்ததிகள் ஒப்படைக்கப்படும் ஒரு தெய்வ ஆலயமது. இதனால் ஆசிரியர் தனது வாழ்நாளில் பொருளியல மென்மை இல்லாவிட்டாலும் கூட தமது மாணவர்கள் கல்விமன்களாகவும் டாக்டர்களாகவும் இருப்பதை எண்ணி பூரிப்படைகின்றனர். குருவானவனை மதித்தல் என்பது ஒவ்வொரு பிள்ளையின் கடமை யாரும். மதியாதவனை தண்டிப்பதற்காக இவ்வுலகில் ஆசிரியர்கள் படைக்கப்படவில்லை. மதியாதவனை, திருந்தாதவனை திருந்தவைக்கும் மனோநிலைக்கு மாற்றிக் கொள்ளவே ஒரு ஆசிரியன் பணிக்கப்படுகின்றார். பெறுமதி மிக்க பொறுமையும், அவதானமும், நேர்மையும் அவனிடம் இருக்கவேண்டும். இவை அனைத்தும் புலவர் திரு. சிவபாதசுந்தரனார் அவர்களிடம் இயல்பாகவே குடிகொண்டு இருந்தன. சுருக்கமாக கூறுவதாயின மாஜனா மாதாவும், அவளின் குழந்தைகளும் புலவர் வருகைகண்டு பூரிப்படைவர்.

சுமார் 19 நூல்களை ஆசிரிய தொழில் பார்த்த காலகட்டத்தில் வெளியிட்ட பெருமை புலவரைச் சாரும். இந்த அரும்பணியில் வட்டுகோட்டை தமிழ்ச் சங்கங்களின் உதவியும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அரசியல், பொருளாதார, சமுதாய நிலைப்பாடுகள் சீரழிந்து, சின்னா பின்னாப்பட்டு, செயலிழந்து தமிழன் இலங்கை மண்ணில் தனது மண்ணையும், மொழியையும், இனத்தையும் காப்பாற்ற உயிரை தியாகம் செய்து போராடும் சூழ்நிலையில் எழுதுகோல் துணைக்கொண்டு புலவர் ஏன் புறப்பொருள் வெண்பாமாலை ஆராய்ச்சி உரை எழுதமுனைந்தார். இதன் உள்ளடக்கம் என்ன. இன்றைய சூழலில் இவற்றினால் ஏதும் பயன்பாடு உண்டா என்பதுபற்றி மேலோட்டமான அணுகுமுறை ஒன்றை அவதானிப்பது அவசியமாகும். புறப்பொருள் வெண்பாமாலை என்ற நூலிற்கே புலவர் அவர்கள் ஆராய்ச்சி உரை என்று மூன்றுபகுதிகளாக வெளியிட்டு சாகித்திய மண்டல விருதுகளை பெற்று வரலாற்றினை படைத்து தந்துள்ளார். இங்கு நாம் புறப்பொருள் வெண்பாமாலை என்ற நூலானது தமிழனின் போர் இயல்பு பற்றியும், சேரமன்னனின் கடற்போர், தரைப்போர் பற்றி விதந்துரைப்பதோடு படைஆற்றலும், ஆழமையும், அதீதநம்பிக்கையும் புலப்படுத்தப்படுகிறது. இன்றைய சூழலில் உத்வேகம் நிறைந்த ஒரு பின்னணியை தேவைகூறுதி புலவர் அவர்கள் வரலாற்று அணுகுமுறையை புகட்டும் வகையில் படைத்துள்ளமைக்காக தமிழர்களாகிய நாம் என்றும் அவரது பணிக்காக சிரமம் தாழ்த்துத கடமைப்பட்டுள்ளோம். இதேபோன்று புலவரின் பிறப்பிடமான தொல்புரமக்களிக்கு, மதரீதியான சேவைகளை செவ்வனவே செய்துள்ளமையும் இங்கு குறிப்பிடவேண்டிய தொன்று.

பலவரலாறுகளை படைத்த தமிழன். பலபேரரசுகளை நிறுவிய தமிழன். நீதிக்காக போராடிய தமிழன் இன்று பல்வேறு சோதனைகளை சந்திக்கிறான் இந்த சோதனைகளுக்கு மத்தியில்தான் புலவரின் நறுமலரான ஆராட்சி நூல் II, III பகுதி வெளிவந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. புதல்வன் மதிவாணனின் முயற்சி தந்தையின் ஆசிரியபணிக்கும், ஆராட்சி நூல் வெளியீட்டிற்கும் துணைநின்றது.


மகாஜனா கல்லூரியில் ஆசிரியராக இருந்தகாலத்தில் மாணவர்கள் பல ஆசிரியர்களையும், அதிபர்களையும் வாழ்நாளில் சந்தித்தவர்கள். வெறுப்பற்ற மனோநிலையும் எளிமையான தோற்றமும் கூடப்பிறந்தவை. அதிபர். பொ. கனகசபபதி அவர்கள் அதிபராக வந்தபின் மகாஜனாமாதா பொலிவுடன் மிருகூட்டி நின்றார். வித்துவான் அவர்களும் தோள் கொடுத்து நின்றமை

RE/MAX
Newstyle Realty Ltd., Realtor
885 Progress Avenue, Suite 309
Scarborough, Ontario M1H 3G3
Fax: 289-4535

*“Buying or Selling a House”
My emphasis is on you the client.
Call Kim today for performance that brings excellent results*

kamini (kim) persaud
sales representative
289-3333
Res: 475-7387

Member of
The Re/Max
100% Club



Not intended to solicit property currently listed for sale.

குறிப்பிடத்தக்கது. விடுதி மாணவர் மதிய உணவு சாப்பிடும் நேரமது. அதிபர். பொ. க. அவர்களும், வித்துவானும் உணவு எப்படி என சுவை பார்க்க வருவதுண்டு. விடுதி குழந்தைகள் மீது அளவு கடந்த பாசம். அதிபர், செல்லர். வித்துவான் அவர்கள் தலையீட்டிற்கு முன்பு விடுதிவாழ்வு பற்றி... கத்தரிக்காய் குழம்பு ஆனால் தொலைவில் இருந்து எத்தனை பிஞ்சு மிளகாய் வெங்காயம் என எண்ணலாம். சிலவேளை குசினிப்பக்கம் சென்றால் கர்வம் கொண்ட இராவணன் கைலாய மலையை பிரட்டி இங்கு கொண்டு வந்துவிடானோ எனத்தோன்றும் (மா அவிபடாதபிட்டு மலை) இப்படி விடுதி வாழ்வுகள் உருண்டோடின. இவையெல்லாம் சீராக்க புலவா மிகவும் சிரமங்களை எதிர் கொண்டு வெற்றிகண்டார். விடுதி ஆசிரியராகவும் பணியாற்றிய பெருமையுண்டு. மகாஜனா மண்ணிற்கும் குழந்தைகளுக்கும் பரந்துவாழும் தமிழ்மக்களுக்கும் பணியாற்றிய பெருமை வித்துவானுக்குண்டு. அன்னாரின் ஆத்ம ஈடேற்றத்தைப் பிராதிப்போமாக.

- தி. இராஜபாலன்

கொடி வணக்கம்

பல்லவி

கொடி பறக்குது கொடி பறக்குது
கொடி பறக்குது பாரடா
கோலமுற்ற கோலில் எங்கள்
கொடி பறக்குது பாரடா
(கொடி)

அனுபல்லவி

தீரமுற்றுத் திருவடைந்த
தெய்வதுரை யப்பரது
தீர்க்கமான தியானமதில்
தேறிவந்த மாஜனாவின் -
(கொடி)

மலர்மலிந்து மறையுரைத்து
மறுவிலாத சுடர்விரித்துத்
தலம்பொலிந்த மாசனாவைத்
தாங்குகொடியின் தாள்பணிவோம்
(கொடி)

தனமளித்து தவம்மிகுந்து
தாவியாடுங் கொடியிது
மனமகிழ்ந்து மலர்கள் தூவி
வாழியென்று வணங்குவோம்
(கொடி)

- புலவர் நா. சிவபாதசுந்தரம்

ஸ்ரீ மஹா கணபதி துணை

ஸ்ரீ வஸ்தூரம்பாள்

வைதீக சமாஜம்

[416] 297 - 8604



திருமணம், பதிவுத் திருமணம், கிரஹப்பிரவேசம், கடைதிறப்பு விழா, புண்யாஹவாசனம், திதி, பூப்புனித நீராட்டு விழா, நவக்கிரஹ ஹோமம், சத்திய நாராயண பூஜை போன்றவற்றை வேதாகம விதிப்படி செய்து கொள்வதற்கும் மற்றும்

புத்தம் புதிய முத்துமணவறை, மணிமாலைகள், பூமாலைகள், சடைநாகம், நகைசெட், தலைப்பாகை, பூச்சரம், பூச்செண்டு போன்றவற்றை பெற்றுக் கொள்வதற்கும் தொடர்பு கொள்க....


V.B. ஈஸ்வரன் ஐயர்

Hindu Priest & Marriage Registrar

51 Penmarric Place, Scarborough, Ont., M1B 4E6

Tel: (416) 297 - 8604

முதலாவது முத்தமிழ் விழாவின் சில காட்சிகள்
(1993 அக்டோபர் 16^{ம்} திகதி)



A good way Siva Ji

When somebody does something you don't like, "Don't fight or tell bad words." You can do this way to stop them instead of doing something bad.

1. Stop - You stop what you're doing and where you're going.
2. Tell - Tell now what you're doing.
3. Walk - Walk away from them.



If the person says sorry that's fine. But if they don't say sorry and they go on doing what they're doing, then you should go and tell your parents.

This is my
Grenoble Public Library
way.

It's good for
every person at any
time.

Age 6
Grade 1
Grenoble P.S

The Magic Words:

Abi v J

please

Thank you.

Sorry

May I
excuse me

Good
I like it

Very nice

Would you

if you don't mind

Age 5
Grade - JK
Grenoble P.S

LANKA FOOD MART

- FRESH SEA FOOD
- MEAT • FISH
- SQUID • SHARK
- SHRIMP • CRAB
- AND MORE...

- FOR SRI LANKAN
INDIAN, CANADIAN
FOOD ITEMS AND
FRESH VEGETABLES

- QUALITY SERVICES
- FOR ALL YOUR PARTIES

- SPECIAL GOAT MEAT

உங்கள் அன்றாடத் தேவைக்கான உடனுக்குடன் நீங்கள் விரும்பும்
கடல் உணவுகளான மீன், கணவாய், சுறா, இறால், நண்டு,
மற்றும் ஆட்டிறைச்சி
இலங்கை, இந்திய, கனேடிய உணவு வகைகளும்
பல சரக்கு வகைகளும், பசுமை குன்றாத மரக்கறி வகைகளும்
பெற்றுக்கொள்ள சிறந்த இடம்..

வீடியோ திரைப்படங்கள் வாடகைக்குக் கிடைக்கும்.

1187A, BLOOR STREET WEST
TORONTO, ONTARIO

(416) 534-6770

கந்தப்பிள்ளை சங்கரப்பிள்ளை



எமது கல்லூரியின் வளர்ச்சிக்கு அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் எவ்வளவு பங்கு ஆற்றினார்களோ அதேயளவு பங்கை ஆற்றியவர்களுள் “கன்ரீன்” சங்கரப்பிள்ளையும் ஒருவர் “உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தார்” இப்படிக் கொடுப்பதற்கும் புண்ணியம் செய்து இருக்கவேண்டும். ஒருவருக்கா, இருவருக்கா பல்லாயிரக்கணக்கானோருக்கு உணவு அளித்தார். அந்நாட்களில் இலங்கையின் பல பாகத்திலிருந்தும் மாணவர்கள் மகாஜனா விடுதியில் தங்கி கல்வி கற்றனர். அவர்களுக்கு நல்லமுறையில் உணவு கிடைக்க முழுமையான அளவில் உதவிய அவர் சேவையை விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்ற மாணவர்கள் மறக்கமாட்டார்கள்.

Team Work என்று சொல்வார்கள். எல்லோரும் ஒரு மனத்துடன் செயற்பட்டு உழைத்தபடியாந்தான் மகாஜனா சுடர் விட்டுப் பிரகாசித்தது. அவரின் பங்கிற்கும் தொடர்பிற்கும் காரணம் அவர் பிறந்த நேரமாயும் இருக்கலாம். ஏனெனில் ஆண்டுதோறும் வரும் ஸ்தாபகர் தினமான யூன் மாதம் 24ம் திகதி அவர் பிறந்த தினமாகும் (1932).

அமரர் சங்கரப்பிள்ளை இளம் வயதிலேயே சங்கீதத்தில் வல்லவர். கல்லூரியில் நடக்கும் விழாக்கள், கூட்டங்கள், கோயில் பிராத்தனை நேரங்களில் திருமுறைகளை மிக இனிமையாக ஓதுவார். இவர் ஓர் சமூக சேவையாளரும் ஆவார். ஊரில் நடக்கும் மரணச் சடங்குகளிற் குச் சென்று எல்லோரும் மனம் உருகும் வண்ணம் தேவார திருமுறை, பாடல்கள் பாடி உதவுவதில் முன் நிற்பார். ஏனைய வைபவங்களிலும் சிரித்த முகத்துடன் முன் நின்று பணி புரிந்து சிறப்பற அமைய உதவுவார்.

பல விதங்களிலும் மகாஜனாவினுடன் ஒன்றிணைந்து உழைப்பதற்கு அவர் தனது மனையைக் கல்லூரிக்கு முன்பாக அமைத்து குடும்பத்துடன் அங்கு வாழ்ந்தார். இப்படிக்கல்லூரியின் உள்நூம் வெளியிலும் இருந்து கல்லூரியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உதவிய உத்தமர் மறைந்தது வருந்தத்தக்க விடயமாகும்.

1989 ஜூலை மாதம் 3ம் திகதி உணவு கொடுப்பதற்காக தேங்காய் பறிக்கச்சென்ற வேளையில் அமரத்துவம் எய்தினார். அன்னாரின் குடும்பத்தினர் தமது தலைவரை இழந்து தவிக்கும் வேளையில் நாமும் நமது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்து அன்னாரின் ஆத்மா, சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம்

- சே. செல்வரத்தினம்

BEST COMPLIMENTS FROM

RADIO ASIA

வானொலி நிலையம்

CIAO 530 AM

“ராகப்பிவாகம்”

திங்கள் - புதன் - வெள்ளி
இரவு 9.00 முதல் 10.00 வரை

“தேமதாரம்”

ஒவ்வொரு வியாழக்கிழமை
இரவு 9.00 முதல் 10.00 வரை

“சங்கராபரணம்”

பிரதி செவ்வாய்க்கிழமை
இரவு 9.00 முதல் 10.00 வரை

“குங்குமம்”


சனி - ஞாயிறு
இரவு 9.00 முதல் 10.00 வரை

M.P. KONESH

Tel: (416) 499-7611

3440 Pharmacy Ave, Unit 17 (Pharmacy & McNicoll)
Scarborough, Ontario M1W 2P8

மகாஜனா பழைய மாணவர் சங்கம் வளர்ச்சியுற வாழ்த்துக்கள்



ஒரு மகாஜனனின் குடிவரவுச் சேவையும், ஆலோசனையும்

தொடர்பு: அளவை நழு

தொலைபேசி: (416) 269-9373

தொலைநகல்: (416) 269-5883

அமரர் திரு. கணபதிப்பிள்ளை



நான் மகாஜனாவில் கல்விப் பொதுத்தராதர (உயர்தர) முதலாண்டு வகுப்பில் கல்வியின்று கொண்டு இருக்கும்போது திரு. கணபதிப்பிள்ளை ஆசிரியர் தற்காலிக மாற்றலாகி எமக்கு கணிதம், பௌதீகம் போன்ற பாடங்கள் படிக்கவந்தார். இவர் தனது ஆசிரியத் தொழிலை புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரியில் ஆரம்பித்து பின் மாத்தளை அரசினர் விஞ்ஞானக் கல்லூரி, யாழ். வைத்தீஸ்வர கல்லூரிகளிலும் கடைமையாற்றினார்.

பரந்த நோக்கமும், உயரிய பண்பும், கூரிய புத்தியும் நிறைந்த எமது ஆசிரியர் எமக்கு படிப்புக்கும் போதெல்லாம் நாங்கள் சர்வகலாசாலைக்கு போகவேண்டும் அத்துடன் தன்னுடைய மாணவர்கள் என்ற பெருமை தேடித்தர வேண்டும் என்று அடிக்கடி கூறுவார். இதற்காக அவர் கூடிய கவனமெடுத்து எங்களுக்கு கல்வி கற்பித்தார்.

இவர் 23 ஆண்டுகள் இலங்கையில் ஆசிரியராக கடமையாற்றி ஓய்வு பெற்ற பின் நைஜீரியா நாட்டுக்கு சென்று அங்கும் ஆறு வருடங்கள் ஆசிரியராக கடமையாற்றினார். பின் இலங்கை திரும்பி யாழ்ப்பாணத்தில் சமூக சேவைகளில் ஈடுபட்டார். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் எமது உடன் பிறப்புக்கள் அல்லல் உற்ற வேளையில் அகதிகள் புனர் வாழ்வுக் கழகத்தில் சேர்ந்து நம்மவருக்காக அயராது சேவை செய்தார்.

1989ம் ஆண்டு ஆசிரியர் கணபதிப்பிள்ளை கனடாவிற்கு தன் குடும்பத்துடன் வந்து சேர்ந்து அமைதியாக வாழ்ந்து கொண்டு இருந்த சமயத்தில் அன்னார் தைமாதம் 4ம் திகதி 1994ல் சிவபதமடைந்தார்.

அவரின் திடீர் மறைவால் துயருகின்ற மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்களுடன் சேர்ந்து மகாஜனா பழைய மாணவர்களாகிய நாமும் எங்கள் அனுதாபங்களை பகிர்ந்து கொள்கிறோம்



அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போமாக!

- வே. நந்தீஸ்வரன்

யூனிவார்சல் ரெக்ஸ்டர்

UNIVERSAL TEXT

2529 PHARMACY AVENUE (PHARMACY, South of FINCH)
(416) 492-7973




சிறுவர், சிறுமியர், பெண்கள், ஆண்கள் அனைவருக்குமான
கண்கவர் வண்ணங்களில் ஆடை வகைகளுக்கு
ஒரு முறை விஜயம் செய்யுங்கள்.

உங்கள் வீட்டு
விழாக்களை
சிறந்த முறையில்
வீடியோவில்
பதிவு செய்திட
அழையுங்கள்:

**ஜெயா
வீடியோ**
JEYA VIDEO

எல்மோ:
321-2320
ஜெயா
724-5885



இந்து சமுத்திரத்தில் ஒரு முத்து என்று நம்தாயகத்தை சொன்னார் அன்று ஒரு கப்பலோட்டி. அந்த முத்தை ஒளியூட்டிய இளம் சமுதாயம் இன்று ஒளியிழந்து, ஆதரவற்று வீசப்படும் தறுவாயில் உள்ளது. அதை மீண்டும் ஒளிபெறச் செய்வதற்கு இன்றைய இளம் சமுதாயமான கல்லூரி மாணவர்களால் தான் முடியும். இவ்வாலைகளின் ஒரு பகுதியினரே நம் கனடிய தமிழ் மாணவர்கள்.

கனடிய தமிழ் மாணவர்களின் சோகக்கதை

ரஜித்தா இரஞ்சன்

நாடு விட்டு நாடு வந்த நம் தமிழ் மாணவர்களின் சோகத்திற்கு காரணகர்த்தா ஒன்றா, இரண்டா? சொல்லிலடங்காதவை காற்றை அடக்க மனிதனால் முடியாது. இதனையுருவாக்கிய வாயுதேவனால் தான் அடக்க முடியும். அதுபோன்றே மாணவர்களாகிய நம் பிரச்சினைகளை, அதனை உருவாக்கிய நம்மால் தான் தீர்க்கமுடியும்.

முதலாவதாக நம்மாணவர்கள் முன் தலை தூக்கி நிற்புது மொழிப் பிரச்சினை, எத்தனையோ இடையூறுகளால் பள்ளிகளில் சிற்சில ஆசிரியர்களும், மற்றைய நாட்டு மாணவர்களும் மொழியையும், மெனிநிறத்தையும் சுட்டிக்காட்டி ஒதுக்குகின்றனர். இதனை "Racism" என்று பெரிய பெரிய கொட்டையெழுத்தில் எழுதி கட்டுரைகள், "Independent Study Unit (I.S.V.)" இப்படி அறிவுறுத்துகின்றனர். ஆனால் என்ன பிரயோசனம், "படிப்பது தேவாரம், இடிப்பது சிவன் கோயில்", என்கின்ற நிலையில் உள்ளார்கள். இதனால் நம் தமிழ் மாணவர்கள் முன்னேற வழியின்றி, உற்சாகமிழந்து தவிர்க்கின்றனர். இதற்கு உதாரணமாக நான் பெற்ற அநுபவம் ஒன்று கூறுகிறேன். "நான் சென்ற வருடம் பன்னிரண்டாம் வகுப்பு ஆங்கிலம் (Eng 4A0) செய்திருந்தேன். அப்போது எல்லோரும் மெச்சும் படியான புள்ளிகள் பெற்றிருந்தேன். இது எனக்கு மிகுந்த உற்சாகத்தை ஊட்டியதால் (Eng OAS) பதின்மூன்றாம் வகுப்பு ஆங்கிலம் பாடம் செய்வதற்காக Summer Schoolக்கு போயிருந்தேன். நான் படிக்கும்

பாடசாலையில் ஐந்து தமிழ் மாணவர்கள்தான் படித்திருந்தார்கள். ஆனால் Summer Schoolலோ நிறைய தமிழ் மாணவர்கள், அதனால் தமிழில் பேசவேண்டிய சூழ்நிலைகளும் ஏற்பட்டன. இதன் விளைவு நம் ஆசிரியர் எல்லோரையும் "E.S.L." மாணவர்கள் என்று எண்ணி (உண்மையில் நானும் எனது சிநேகிதியும் E.S.L மாணவர்கள் அல்ல) திடீர் என்று புள்ளிகளை குறைக்க தொடங்கினார். இது எமக்கு புரியாத புதிர். மேலும் எங்கள் நடை உடை பாவனையை பார்க்கின்றனர் சொட்டு வைத்து, பின்னி விட்டால் E.S.L மாணவி என்று எண்ணி எமக்குரிய புள்ளிகளை தரமறுக்கின்றனர். ஒதுக்குகின்றனர். அதேநேரம் கனடிய பழக்கவழக்கங்களுக்கு ஏற்ற முறையில் நாம் நடந்தால் எமக்கு செருக்கு என்று சொல்கின்றனர் தமிழ் மாணவர்கள். இதனால் கல்லூரியின் உச்சநிலையை அடையவேண்டும் என விளைகின்ற ஒரு சில தமிழ்மாணவர்களின் நிலை "மத்தளத்தின் நிலை" தான்.

அடுத்ததாக நம் தமிழ் மாணவர்கள் முன்னேற முடியாதபடி தடையாகவுள்ள பிரச்சினை ஆண், பெண் பிரச்சினை, ஆம், நம்நாட்டில் ஆண்களும் பெண்களும் அதிகம் கதைக்கவோ, சிரித்து பேசவோ மாட்டார்கள். ஆனால் இங்கு மாணவர்கள் ஆண், பெண் பேதமின்றி பழகுகின்றனர். இது பாராட்டத்தக்க ஒரு விடயம். ஆனால் அதற்குள்ளும் ஒரு சில குள்ளநரிகளுமுண்டு. ஒருவர் வஞ்சகமின்றி சிரித்து கதைத்தால்

போதும், அதை காதல் என்று நம்பி மற்றை மாணவனோ மாணவியோ தம்மைத்தாமே ஏமாற்றுகின்றனர். தேவையில்லாத மனப்போரட்டங்களை தமக்கும் மற்றவருக்கும் ஏற்படுத்தி, நிஜத்தை புரியாமல் தவிர்க்கின்றனர். இது படிப்பில் கவனக் குறைவை ஏற்படுத்துகின்றது. வேறுசிலர், ஆங்கில மாணவர்கள் போன்று, தமது ஒழுக்க நெறி மறந்து "Boyfriend/Girlfriend" என்று சொல்வதில் பெருமை அடைகின்றனர். மேலும் பாம்பு செட்டையை கழட்டுவது போன்று புதுப்புது "Boy Friends/Girl Friends" ஐயும் உருவாக்குகின்றனர். இதுவும் ஒருவகை காரணம் நம் மாணவர் வழிதடுமாறுவதற்கு.

இறுதியாக, முக்கியமான பிரச்சினை நம் மாணவர்களின் திடீர் மாற்றம். நம் தமிழ்மாணவர்கள் தலையை மொட்டையடித்து, காதில் குண்டலங்களை மாட்டுகின்றனர். நல்ல கால்களை வைத்துக்கொண்டே நொண்டிகொண்டும் நடக்கின்றனர். இத்தகைய மாணவர்கள் ஆசிரியர்களை மதிக்காமலும், மாணவர்களை வம்புக்கிழுத்தும் நம் சமுதாயத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்துகின்றனர். இதனால் மற்றைய தமிழ் மாணவர்களின் முன்னேற்றங்களும், வாய்ப்புக்களும் தடைப்படுகின்றன. இதனை நம் இளம் சமுதாயம் சிந்தித்து சிறந்த முறையில் செயல்படுமா?

அதனால், மாணவர்களாகிய நாம் முன்னேறவேண்டுமானால், நம் இளம் சமுதாயத்தினர் எதிர் காலத்தில் கனடிய மண்ணில் நற்பெயர் எடுத்து பூத்து குலுங்க வேண்டுமானால் ஒத்துழைப்பு என்னும் நன்னீரை ஊற்ற வேண்டும். அப்போது தான் ஒளியிழந்த முத்து, ஒளி பெற முடியும். இதற்கு மகாஜனா நடராஜப்பெருமானின் கருணையுடன் தமிழ் மாணவர்களாகிய நாம் ஒத்துழைப்போமாக. □

*Wishing the Mahajanans all the very best
and a grand day
on their annual get-together and dinner.*

With the best compliments from



JOSEPH W. ALLEN, B.A., LL.L.

ALLEN, HÉBERT AVOCATS • ATTORNEYS

7170 Boulevard St.Laurent, Suite 200
Montreal, Quebec H2S 3E2

Tel: (514) 274-9393

Fax: (514) 274-5614

SELF EMPLOYED MAHAJANANS IN CANADA

K. Aravinthan A.M. Associates - Financial Consultants Tel: (416) 754-1577	R. Balendra Auto-Home-Life Business Insurance & Investments Tel: (416) 750-9450
N. Gengathara Sharma Hindu Priest Tel: (416) 609-8466	T. Gowsigar Calendar & Alamanac Calculator (416) 285-1255
K. Jeyatharan Dapanneur Bourett Tel: (514) 735-9598	K. Kandasamy Green Cabin Restaurant Tel: (416) 431-0356
S. Karunanathan Photography Tel: (416) 926-1807	N. Kumarasamy Kurukkal Hindu Priest Tel: (416) 609-0944
K. Manoharan A.R.K. Market Tel: (416) 421-3429	P. Namunakulan Immigration Counsellor Tel: (416) 269-9373
T. Navaseelan Photography Tel: (416) 431-5884	N. Pratheepan Anologic Engineering Tel: (416) 724-0654
C. Puvanachandran Anton Lock & Trade Tel: (416) 321-6007	T. Raghavan Leather Products Tel: (416) 265-1014
Ranjani Vamadeva "Natya Shetra" Tel: (416) 492-7949	V. Ruthiran Family Stop Petro Canada Tel: (416) 499-5803
S. Santhiralingam Restaurant Tel: (519) 471-4891	S. Sivanesan Photography Tel: (416) 289-2812
S. Sivagurunathan "Mangala Vaathiam" Tel: (416) 538-9699	S. Sivakumar Tuition (416) 609-0521
A. Sivapatham Immigration Counsellor Tel: (514) 340-1451	S. Senthilnathan Computer Software Consultant (905) 940-2962

SELF EMPLOYED MAHAJANANS IN CANADA

<p>K. Siva Marche Siva & Nathan Tel: (514) 948-4637</p>	<p>G. Skandarajah Image Computer Tel: (416) 751-1843</p>
<p>V. Sivapalan Sun Life Insurance Tel: (416) 289-3322</p>	<p>N. Sothinathan Trinco Stores Tel: (514) 271-4077</p>
<p>K. Sundaresan Car Sales Tel: (416) 896-1227</p>	<p>Sivasakthi Sountharanathan Indian Classical Dancing Tel: (416) 932-0637</p>
<p>C. Thamilmelvan Five Star Traders Tel: (416) 921-0105</p>	<p>Theva Ravindran Garlands & Bouquet Tel: (416) 261-7340</p>

V. Vasanthan
Family Star Store
Tel: (416) 754-1545

RV AUTO SOUND ELECTRONICS

SALES & SERVICE

- TV & VCR
- CAR STEREO SYSTEM
(Sales, Repair & Installation)
- CAR ALARM SYSTEM
(Sales and Installation)
- COMPUTERS
(Sales, Service & Rentals)
- AUDIO SYSTEM
- TELEPHONE &
ANSWERING MACHINES
- VIDEO CASSETTES &
AUDIO CASSETTES
- ELECTRONIC GIFT ITEMS

We repair all makes & types of TV's, VCR's, Video Cameras, Audio equipment, Car Stereos (Amp., Equalizer) Cable TV Converters

Microwave, Computer Printers & Monitors, Telephone Answering Machines and Compact Disc Players etc.



மக்களின் தன்மை கருதி Car Alarm, Stereo கருவிகளை பொருத்தும் வேலைகளுக்காக புதிய கிளை நிறுக்கப்பட்டிருக்கிறது.

சேவை மதிப்பு

Pick-up & Delivery Available

VIDEO TRANSFERS FROM ANY SYSTEM TO ANY SYSTEM

VCR SERVICE
\$29⁹⁹

120A, BARBADOS BLVD., UNIT 2
SCARBOROUGH, ONTARIO
TEL: (416) 266-1804

Our Remembrance of the Late Mr. C. Sinnathamby

Mahajana can always boast of great "English Teachers". I mean our teachers who taught us English as a subject in Mahajana for several decades. The name of the late Mr. C. Sinnathamby and Mrs. K. C. Sinnathamby, his life-partner, come flashing across my mind. Mrs. C. K. gave a good grounding in English, while in the middle School and it was left for the late C.S. to give us an inkling of the finer aspects of English poetry and literature during our days in the upper School. They were indeed Mahajana's great "English Teachers".

The late C. S. was one of the devoted teachers who was hand picked by the late T.T.J. to join the band-wagon in his crusade to build Mahajana. Soon, he won the hearts and imagination of all Mahajanans. Beside being a person of great learning and wit, he was very kind, loving and caring. His field was English and English Literature. English poetry especially Shakespeare's was his forte. I remember the days when he taught us Charles Dickens- The Tale of Two Cities - which was then one of our text-books; how beautifully he narrated to us the episodes of the French Revolutionary period and how clearly he described the various characters in it. Very often he came out with opposite anecdotes and our class-room became submerged in peels of laughter. He was ever willing to write English Speeches for us to take part in the Inter-Schools oratorical contests; he trained us in English elocution and we won prizes on several occasions to his great happiness. He trained us in English dramas too. The one Act play which we staged on the occasion of Mahajana's Founder's Day and Annual Prize Giving were the results of his tireless efforts.

Apart from this, he was a devout Hindu well versed in Hindu literature, scriptures and traditions. He spend most part of his retired life in involving himself in community work and on visiting temples where he gave religious discourses - especially offering explanation of the verses in Periya Puranam.

We pay our tributes to him; The annals of Mahajana records him as a great teacher who is always worthy of our remembrance, reverence and love. □

T. Kathirgamathamby

ஸ்ரீ சுவா ஜாவலர்ஸ்

உள்ளூரிலே ஸ்தலம்
 உயர்மொழிதான் சிறந்த
 வேலைகளை மிகவும் சிறப்பாக
 செய்துள்ளோம்

❦

உலகம் சிந்திக்கும்
 உயர்மொழிதான் சிறந்த
 வேலைகளை மிகவும்
 செய்துள்ளோம்



SRISTVA JEWELLERY

721 Bloor St. W., Toronto, Ontario M6G 1L5

(416) 531 4867

**MAHAJANA COLLEGE
OLD STUDENTS' ASSOCIATION,
CANADA**

Office Bearers

President

P. Kanagasabapathy

Vice President

K. Thuraisingam

Secretary

V. Nantheeswaran

Assistant Secretary

T. Rajapalan

Treasurer

S. Sivakumar

Assistant Treasurer

Sriranjani Vijenthira

Executive Committee

Sivagini Mahanandan

Saroja Thampipillai

W. Duke Kuhendran

T. Ishwarakumar

A. Jogaratnam

R. Ravindran

S. Subramaniam

N. Pratheepan

N. Yogathas

S. Murugiah

S. Selvaratnam

P. Balaskanthan

T. Navaseelan

N. Saseetharan

N. Jeganathan

S. Premalingam

K. Rajasiri

**பழைய மாணவர் சங்க
வருடாந்தப் பொதுக்கூட்டமும்
ஒன்று கூடலும்**

இடம்:

மோர்னிங்சைட் பூங்கா, யூனிற் 5
(Morningside, South of Ellesmere)

காலம்:

யூலை 23ம் திகதி 1994

சனிக்கிழமை

காலை 9.00 முதல்

மாலை 5.00 மணிவரை

பழைய மாணவர் அனைவரினதும்
வருகையை எதிர்பார்க்கின்றோம்.

எமது

முத்துமீழ் விழா

எதிர்வரும்

ஒக்டோபர் 8ம் திகதி, 1994

சனிக்கிழமை

மாலை 6.00 மணிக்கு

இடம் பின்னர் அறிவிக்கப்படும்.

அனைவரையும் அழைக்கின்றோம்.

FAMILY STOP PETRO CANADA

முதல் தமிழ் பெற்றோ கனடா நிறுவனம்.

முதல் தமிழ் நிறுவனம் 24 மணிநேரமும் திறந்திருக்கிறது.

முதல் தமிழ் நிறுவனம் சகல கிறடிட் காட் அட்டைகளையும் ஏற்றுக்கொள்கிறது.



சகல இலங்கை, இந்திய, ஆங்கில தமிழ் சஞ்சிகைகளும், பத்திரிகைகளும் மலிவாகப் பெற்றுக் கொள்ளலாம்.

சகல

ஒன்ராரியோ

அதிர்ஷ்டலாபச்

சீட்டுக்களையும்

பெற்றுக்

கொள்ளலாம்



தமிழ்,

மலையாளம்,

ஹிந்தி,

ஆங்கில

வீடியோ

படங்கள்

வாடகைக்கு

உண்டு.

ஒடியோ

கசற்றுக்களும்

விற்பனைக்கு

உண்டு

இலங்கை, இந்திய, கனடிய பாவனைப் பொருட்கள் மொத்தமாகவும், சில்லறையாகவும் மலிவாகவும் கிடைக்கும்

**OPEN
24 HOURS**

FAMILY STAR LTD.

3270 FINCH AVE. EAST, (WARDEN / FINCH)
SCARBOROUGH, ONT. M1N 2G1

TEL: 499-5803 (BUS)

269-5806/431-4820

கிறடிட் காட்

அட்டைகளுக்கு சகல

பொருட்களையும்


பெற்றுக்கொள்ளலாம்



GEESOTH

AUTO SERVICE

- ✓ *Body Work & Painting*
- ✓ *Insurance Claims*
- ✓ *Mechanical Repairs*
- ✓ *Safety Inspection*
- ✓ *Free Estimation*
- ✓ *Under Coating*
- ✓ *Rust Proofing*
- ✓ *Fuel Injection Service*



24 Hrs. Towing Service
Body Work



உங்கள் வாகன திருத்த வேலைகளுக்கும்
சகல விதமான உட்புற, வெளிப்புற பராமரிப்பு வேலைகளுக்கும்
நீண்டகால அனுபவமுடைய எங்களை நாடுங்கள்.....

2179 Dunwin Drive
Unit 15
Mississauga, Ont.


APPAN (905) 569-2799
NADA (905) 812-2535
24hr. PAGER - (905) 812-2535

Wishing Mahajana Old Students' Association
all success

INSURANCE

MUTUAL FUNDS

RRSP's



EASON KRISHNA

UNIT SUPERVISOR

SUNLIFE OF CANADA

245 FAIRVIEW MALL DRIVE
WILLOWDALE, ONTARIO M2J 4T1

Tel: 493-9560 • Fax: 493-9399